



cecb

மத்திய
பொறியியல்
உசாதுணைப்
பணியகம்



வருடாந்த அறிக்கை

2014

வருடாந்த
அறிக்கை
2014

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

உள்ளடக்கம்

எம்மைப் பற்றி	01
தலைவரின் செய்தி	02
நிதி சார்ந்த முக்கிய குறிப்புகள்	03
பணிப்பாளர்கள் சபை பற்றிய விபரம்	04
ம.பொ.உ.ப. முகாமைத்துவக் குழு	06
பணிப்பாளர்களின் அறிக்கை	07
கணக்காய்வுக் குழு அறிக்கை	08
கூட்டுத்தாபனத் தகவல்களும் கணக்கீட்டுக் கொள்கைகளும்	10
நிதிக் கூற்றுக்கள்	
முழுமையான வருமானக் கூற்று	25
நிதி நிலைக் கூற்று	26
காகப் பாய்ச்சல் பற்றிய கூற்று	27
ஒப்புரவு மாற்றங்கள் பற்றிய கூற்று	28
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்	29
1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் பிரகாரம் கணக்குகளுடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை	32
கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை	43
குறித்த ஆண்டிற்கான செயலாற்றுகை	58
சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விஸெஸஸ் (ப்ரைவட்)	
லிமிற்றட் - CESL	72

மிகச்சிறப்பு

தூரநோக்கு

உலகத்தில் முதல்தர பொறியியல் நிறுவனமாகத் திகழ்தல்'

செயற்பணி

மானிட வர்க்கத்தின் ஆகக்கூடிய நன்மைகளின் நிமித்தம் வளங்களின் பிரயோகப் பங்களிப்புக்காக பெருத்தமான முறையில் அதிகம் ஊக்குவிக்கப்பட்டதும் தேர்ச்சி பெற்றதுமான ஒரு ஊழியர் படையைக் கொண்டு காத்திரமான கலைத் தொழில்நுட்பத்தைப் பயன்படித்தி பொறியியல், கட்டகலை மற்றும் கணிய, அளவையியல் முதலிய துறைகளில் சிறப்புப் பெற்று உலகத்தில் முதல்தரப் பொறியியல் நிறுவனமாக விளங்குதல்.

ம.பொ.உ.ப. - அபிலாஷை - இந்த அபிலாஷை ஒரு வரலாற்றைக் கொண்டு ஆரம்பமாகுகின்றது. ஒரு வரலாறு என்பது இரண்டு யுகங்களுக்கும் அதிகமான காலம் தொட்டு இந்த நாட்டின் முன்னிலையில் எண்ணற்ற பல குறிப்புக்களைக் கொண்டதாகும். அதாவது இன்று அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகள் கஷ்டப்பட்டு விழித்தெழுந்த நேரத்தில் பரிணாமம் பெற்றதாகும்.

சில உயிரற்ற பொருட்கள் போலல்லாது எமது ஆண்மாக்களுக்கு உயிருட்டும்...உணவளிக்கும்....எமது உடலில் ஓடும் உயிர் நாடிகள் போல் அதிர்ஷ்டவசமாக அன்றைய அழியாத குறிப்புக்கள் அதாவது நாம் அடைந்த நீண்டகால சுதேசிய பொறியியல் சாதனைகள் என்றென்றும் எம்மிடம் நிலைத்திருக்கின்றன. நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஊழியர்களான ஆண் பெண் இருபாலாரிடத்திலும் இந்த அபிலாஷை வளர்ந்து நிரம்பியுள்ளது. ம.பொ.உ.ப. பணியகத்தில், நாம் அத்தகைய அபிலாஷைகளுக்கு புத்துயிரளித்து உயிருட்டியுள்ளோம்.

தலைவரின் செய்தி



பணிப்பாளர்கள் சபையின் சார்பாக, 2014 ஆம் ஆண்டிற்கான ம.பொ.உ.ப. வருடாந்த அறிக்கையையும் மற்றும் திரண்ட நிதிக் கூற்றுக்களையும் முன்வைப்பதில் நான் பெரும் மகிச்சி அடைகின்றேன். தேசிய பேரண்டப் பொருளாதாரத்தில், நிர்மாணத் துறையின் மொ.தே.உ. 2013 ஆம் ஆண்டில் 282 பில்லியன் ரூபாவாக இருந்தது. இது 2014 ஆம் ஆண்டிற்கு வெளியிடப்பட்ட தற்காலிக பெறுபேறுகளின் பிரகாரம், பாராட்டத்தக்களவில் ஏறக்குறைய 20மூ விதமான ஒரு வளர்ச்சியைக் காண்பித்தது. துறையின் அதிகளவான முதலீடு கட்டிடங்கள், நீர் , வடிகாலமைப்பு மற்றும் குறிப்பாக தேசிய வீதித் தலைமைத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் பெருந்தெருக்கள் என்பவற்றில் ஒருமுகப்பட்டுக் காணப்படுகின்றது. நிர்மாணத் துறையின் வளர்ச்சி இயற்கையாகவே பல தனியார் துறைத் தரப்புகளை ஈர்த்துள்ளது. ஒரு அரசு துறைப் பொறியியல் நிறுவனம் என்ற ரீதியில் ம.பெ.உ.ப. மெச்சத்தக்க போட்டித்தன்மை வாய்ந்த செயலாற்றுகைகளை அடைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

2013 ஆம் ஆண்டில் இருந்த 13 பில்லியன் ரூபா நிர்மாண மூல வருமானத்துடன் ஒப்பிடும் போது 2014 ஆம் ஆண்டிற்கான அத்தகைய நிர்மாண மூல வருமானம் 11 பில்லியன் ரூபாவாக இருந்தது. 2013 ஆம் ஆண்டில் இருந்த 2.089 பில்லியன் ரூபா உசாதுணை சார்ந்த வருமானத்துடன் ஒப்பிடும் போது, 2014 ஆம் ஆண்டில் அத்தகைய வருமானம் 2.128 பில்லியன் ரூபா வரை அதாவது 2மூ விதத்தால் அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் நிர்மாண மூல முழுமொத்த இலாபம் 1.2 பில்லியன் ரூபாவாக இருந்தது. இது 2014 ஆம் ஆண்டில் 1.1 பில்லியன் ரூபாவாக இருந்தது. ஆகையால் இது அண்ணளவாக 5.3மூ விதமான ஒரு வீழ்ச்சியைக் காட்டுகின்றது. 2013 ஆம் ஆண்டில் முழு மொத்த உசாதுணை இலாபம் 646 பில்லியன் ரூபா இருந்தது. 2014 ஆம் ஆண்டில் இது 772 பில்லியன் ரூபாவாக இருந்தது. ஆதலால் இது 19.5மூ விதமான ஒரு அதிகரிப்பை சுட்டிக்காட்டுகின்றது. மூலப்பொருட்களின் செலவுகள் அதிகரித்தல், அதே போன்று தொழிலாளர் செலவுகள், ம.பொ.உ.ப. நிர்மாணம் சார்ந்த செயலாற்றுகையை பாதகமான விதத்தில் பாதித்த மின்சாரம் மற்றும் எரிபொருட்கள் என்பவற்றின் ஆகுசெலவுகள் அதிகரித்தல் முதலியவற்றின் விளைவாக நிர்மாணம் சார்ந்த கைத்தொழில் கட்டத்திற்குள்ளாகி வருகின்றது.

அரசாங்கம், தனது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பான கொள்கையை பின்பற்றி, போட்டித் தன்மை வாய்ந்த கேள்வி நடைமுறையைக் கொண்டு தனியார் துறையின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆகையால், ம.பொ.உ.ப. தானாகவே கருத்திட்டங்களுக்கான போட்டித் தன்மை வாய்ந்த திறந்த கேள்வி நடைமுறையில் பங்கேற்பதனுடாக வர்த்தக இயக்கச்செயற்பாடு சார்ந்த வகிபங்கை அதிகரித்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், பயனுறுதி வாய்ந்த சந்தை நிலையைப் பேணும் பொருட்டு, ம.பொ.உ.ப. சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்ற்ட் நிறுவனத்தை வர்த்தக ரீதியில் தனது நிர்மாணம் சார்ந்த கரமாக மீளாயிர்ப்பதற்கு திடமான நடவடிக்கையையும் எடுத்துள்ளது.

முன்னைய ஆண்டுகளை போல், ம.பொ.உ.ப. இலங்கை அரசாங்கத்திற்கு வருமானங்களை அனுப்பியதனுடாகவும் மற்றும் சமூகப் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியினுடாகவும் தேசிய பொருளாதார அபிவிருத்தியின் பெரும் பங்காளியாக தொடர்ந்தும் இருந்து வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்த விரும்புகின்றேன். 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ம.பெ.உ.ப. திரண்ட வரிகள், கட்டணங்கள் மற்றும் பங்குலாபங்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 479 மில்லியன் ரூபா தொகையை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தது.


ம.பொ.உ.ப. பணியகத்தின் குறிக்கோள்களை அடைவதில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் தொழிற்பட்டு வந்த ம.பொ.உ.ப. ஊழியர்களுக்கும் மற்றும் முகாமைத்துவப் பதவியினருக்கும் பணிப்பாளர்கள் சபையின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இலங்கை முழுதிலுமுள்ள ம.பொ.உ.ப. பணிக் குழுவினது அர்ப்பணிப்பினாலும் மற்றும் கடின உழைப்பினாலும் இத்தகைய சாதகமான பெறுபேறுகளை அடைந்துள்ளோம் என்பதையும் இங்கு நினைவுகூற விரும்புகின்றேன்.

தலைவர்
பொறியியலாளர் என். ரூபசிங்க

நிதி சார்ந்த முக்கிய குறிப்புகள்

	குழு		ம.பொ.உ.ப.	
	2014 ரூ.மில்.	2013 ரூ.மில்.	2014 ரூ.மில்.	2013 ரூ.மில்.
நிர்மாணம்	11,274	13,044	11,127	13,042
உசாதுணை சார்ந்த வருமானம்	2,128	2,089	2,132	2,089
திரண்ட வருமானம்	13,402	15,133	13,260	15,131
முழுமொத்த இலாபம்	1,914	1,852	1,603	1,717
வரிக்கு முன்னருள்ள தேறிய இலாபம்	668	610	536	585
வரிக்கு பின்னருள்ள தேறிய இலாபம்	396	342	293	328
மொத்தச் சொத்துக்கள்	15,951	19,351	17,027	16,174.36
திரண்ட மூலதனம்	0.5	0.5	0.5	0.5
மொத்த ஒப்புரவு	4,514	4,118	4,387	4,094
மொத்த ஒப்புரவு சமநிலை	15,951	19,351	17,027	16,174
நடைமுறை சார்ந்த சொத்துக்கள்	12,618	15,950	14,087	13,002
நடைமுறை சார்ந்த பொறுப்புக்கள்	1,248	15,022	12,459	11,876

குழுவின் நிதி சார்ந்த முக்கிய குறிப்புகள்






பொறியியலாளர் ரஞ்சித் பேமசிநி
பணிப்பாளர்

பீ.எஸ்.சி. பொறியியல் (ஆனஸ்ட்),
எம்.ஐ.இ. (இலங்கை), எம்.எஸ்.சி.
(நிர்மாண முகாமைத்துவம்)



பொறியியலாளர் எஸ்.எஸ்.
எதிர்வீர
பணிப்பாளர்

பீ.எஸ்.சி. பொறியியல், எம்.ஐ.இ.
(இலங்கை) சி.பொறியியல்



திரு எச்.எம். அஜித் சந்திர
பணிப்பாளர்

பீகோம் (Sp.) USJ. PGD
முகாமைத்துவம் (PIM), MBA (PIM)
SLAcS, APFA (சக அங்கத்தவர்), AAT
(இணைவர்) இலங்கை



மருத்துவர் எம்.எச்.எம்.பி.பு. வேறரத்
பணிப்பாளர்

எம்.பீ.பீ.எஸ். (கொழும்பு)

1981 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையில் நிறைவேற்றுப் பொறியியலாளராகவும், வதிவிடப் பொறியியலாளராக இணைந்தார். 1993 ஆம் ஆண்டு மாகாண பெருந்தெருக்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் (பெருந்தெருக்கள்), உள்-நாட்டு அலுவலர்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் பணிப்பாளராகவும் நியமனம் பெற்றார். 1993 ஆம் ஆண்டு தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பொது முகாமையாளராக தனது கடமைப் பொறுப்பை ஏற்றார். 2003 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டாட்சி மன்றங்கள் அமைச்சின் தேசிய கருத்திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றினார். தற்பொழுது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் 2010 ஆம் ஆண்டு மத்திய பொறியியல் உட்காண்ப பணியகப் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.

1972 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சின் பணிப்பாளராக நியமனம் பெற்றிருந்தார். ஸ்ரீ லங்கா ரெலிகம் சேவிலெஸ் லிமிற்றட் நிறுவனத்தின் பொது முகாமையாளராக இணைந்து, 1992 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர் ஒருவராக நியமனம் பெற்றார். அசோசியேற்றட் நிவ்ஸ் பே-பெர்ஸ் ஒப் சிலோன் லிமிற்றட் நிறுவனத்தில் இணைந்து, 2000 ஆம் ஆண்டு முகாமைப் பணிப்பாளராக பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு இவர் தபால் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் முன்னாள்நிலைக் கல்வி மற்றும் பயிற்சி பற்றிய அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டு அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இலங்கை ருவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடக மற்றும் தகவல் பொறியியல் உட்காண்ப சபை உறுப்பினராகவும் அதே நேரம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சபை உறுப்பினர் ஒருவராகவும் பணியாற்றினார். ITN இல் சபைக்கான ஆலோசராக மீண்டும் நியமனம் பெற்றார். இவர் 2011 ஆம் ஆண்டு சனவரி மாதம் ம.பொ.உ.ப. பணியகத்தில் சபைப் பணிப்பாளராகவும், மற்றும் CESL நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளராகவும் நியமனம் பெற்றார். இவர் உற்பத்திப் பொறியியலாளர்கள் சங்கத்தின் (லண்டன்) உறுப்பினராகவும் மற்றும் மின் பொறியியலாளர்கள் நிறுவனத்தின் (லண்டன்) உறுப்பினராகவும் விளங்குகின்றார்.

கணக்காளர்கள் சேவையில் 30 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளார். தேசிய திட்டமிடல் திணைக்களத்தினதும் மற்றும் அரசாங்கத்தின் உயர்ந்த பயிற்சி நிறுவனமாகிய இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தினதும் (இ.அ.நி.நி.) கணக்காளராகவும், உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதியளித்த கருத்திட்டங்களின் கருத்திட்டக் கணக்காளராகவும், நிதி முகாமையாளராகவும், பொதுத் தொழில் முயற்சிகள் மறூசீமைப்பு ஆணைக்குழுவின நிதி மற்றும் நிருவாகப் பணிப்பாளராகவும், முதன்நிலை அமைச்சுக்களின் பிரதான கணக்காளராகவும், வெளிநாட்டு உதவி முகாமைத்துவத்தின் வருமானப் பணிப்பாளராகவும், மற்றும் வெளிநாட்டு உதவிப் பணிப்பாளராகவும், வெளிநாட்டு உதவி முகாமைத்துவப் பணியகத்தினதும், பொது கடன் திணைக்களத்தினதும், மற்றும் நிதி திட்டமிடல் அமைச்சின் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தினதும் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாகவும் பொது நிதி முகாமைத்துவத் துறைகளில் அதிகளவில் பங்களிப்பு செய்துள்ளார். இவர் 2012 ஆம் ஆண்டு மத்திய பொறியியல் உட்காண்ப பணியகத்தில் நியமனம் பெற்று, அன்றிலிருந்து சபைப் பணிப்பாளராக இருந்து வருகின்றார்.

2010 ஆம் ஆண்டு முதல் ராகம புனர்வாழ்வு வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரியாக கடமையாற்றுகின்றார். இவர் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய பொறியியல் உட்காண்ப பணியகத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்றார்.

முகாமைத்துவக் குழு

பொறியிய. என். ரூபசிங்க
பொறியிய. கே.எஸ்.எஸ். சஹபந்து

பொறியிய. ரீ.இ. விக்ரமரட்ன
பொறியிய. ஜி.இ.ஏ. பியதிலக்க

பொறியிய. எஸ்.பி.ஜி. சில்வா
பொறியிய. எஸ்.பி.பி. நாணயக்கார
பொறியிய. ஏ. கல்கெட்டிய
பொறியிய. எச்.எம். நந்தசேன
பொறியிய. டி.ஆர். மித்ர
பொறியிய. ஜி.ஆர்.ஏ.எஸ். குணதிலக்க
பொறியிய.(திருமதி) எச்.எம்.எஸ். ரூபசிங்க
பொறியிய. ஆர்.எம்.டப்ளியூ. ரட்நாயக்க
பொறியிய. பி.எம்.சி.பி. குணதிலக்க
பொறியிய. டப்ளியூ.இ.பி. ரஞ்ஜன் குமார
பொறியிய. எச்.ஆர்.டப்ளீ.ஹீந்தெனிய
பொறியிய. எஸ்.பி.ஏ.இ. சேமசிங்க
பொறியிய. டப்ளியூ.ஏ. ஆரியதிலக்க
பொறியிய. (திருமதி) ஏ.ஏ.பி. அதிகாரி
பொறியிய. என்.ஆர். பெரேரா
பொறியிய. கே.எஸ்.எஸ்.ஆர். சஹபந்து
பொறியிய. ஏ.ஏ. விராஜ் டயஸ்
பொறியிய. பி.சி. ஜினசேன
பொறியிய. ஜி.ஏ.இ.எஸ்.ஜே. செனவிரட்ன
பொறியிய. ரீ.ஜி.இ.ரீ. தர்மவர்த்தன
பொறியிய. ஐ.ஆர்.பி. குணதிலக்க
பொறியிய. எஸ்.ரீ. தேவராஜன்
க.கலைஞர் டப்ளியூ.கே. லலித் ஹேவகே
திருமதி லியனகே தேவிகா

திரு ஜே.எம்.பி. ஜயவீர
திருமதி எஸ்.எச்.எச்.சி.யூ. சேனாநாயக்க
திரு ஜே.டப்ளியூ. ரட்நாயக்க
திரு யூ.என்.பி. மாவத்தாகம

தலைவர்
பொது முகாமையாளர்

கூ. மே.பொ.மு. (C) / உ.பொ.மு. (நீர் வளம்)
கூ.மே.பொ. (EPC) / உ.பொ.மு. (EPC-WP 1)

உ.மே.பொ.மு. (EPC-WP 2)
மே.பொ.மு. (EPC-தெற்கு)
மே.பொ.மு. (EPC-ஊவா)
மே.பொ.மு. (EPC-மத்திய)
மே.பொ.மு. (EPC-வட மத்திய)
மே.பொ.மு. (EPC-கிழக்கு)
மே.பொ.மு. (EPC-துணைச் சேவை)
மே.பொ.மு. (EPC-வடக்கு)
மே.பொ.மு. (EPC-தென் கிழக்கு)
மே.பொ.மு. (சபரகமுவ)
பி.பொ.மு. (கம்பஹா)
பி.பொ.மு. (மொனராகல்)
மே.பொ.மு. (வட வீதிகள்)
உ.மே.பொ.மு. (வடிவமைப்பு 02)
உ.மே.பொ.மு. (வடிவமைப்பு 03)
உ.மே.பொ.மு. (வடிவமைப்பு 01)
உ.மே.பொ.மு. (NRM,LS)
மே.பொ.மு. (DHQC)
மே.பொ.மு. (E மற்றும் M)
மே.பொ.மு. (கருத்திட்டங்கள்)
உ.மே.பொ.மு. (விஷ்டை கருத்திட்டங்கள் - 01)
மே.பொ.மு. (விஷ்டை கருத்திட்டங்கள் - 02)
மே.பொ.மு. (கட்டிடக்கலை)
பி.பொ.மு. (QS)

பிரதான உள்ளகக் கணக்காய்வாளர்
சட்ட அலுவலர். சபைக்கான தலைவர்
உ.சாதுவுநர், மனித வளம்
பி.பொ.மு. (நிதி)

பணிப்பாளர்களின் அறிக்கை

பணிப்பாளர்கள் சபையின் வருடாந்த அறிக்கை - 2014

சட்ட அந்தஸ்து

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் (ம.பொ.உ.ப.) நீர் வளங்கள் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடர்பில் பல வகையான உசாதுணை சார்ந்த சேவைகளை வழங்கும் நிமித்தம் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. இது 1957 இன் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஒரு நியதிச்சட்ட சபையாகும்.

பணிப்பாளர்கள் சபையின் பொறுப்புப் பணிகள்

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தின் தலைவர் அடங்கலாக இந்த சபை ஏழு சபை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பணிப்பாளர்கள் சபையின் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள்:

- பொறியியல். நிஹால் ரூபசிங்க - தலைவர்
- பொறியியல். எம்.ஏ.பி. ஹேமசந்திர - தொழிற்படு பணிப்பாளர்
- திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க - பணிப்பாளர்
- பொறியியல். ரஞ்ஜித் பிரேமசிறி - பணிப்பாளர்
- திரு எச்.எம். அஜித் சந்திர - பணிப்பாளர்
- பொறியியல். எஸ்.எஸ். எதிரிவீர - பணிப்பாளர்
- திரு எம்.எச்.எம்.யூ.பி. ஹேரத் - பணிப்பாளர்

கூட்டங்களும் மற்றும் வரவும் பற்றிய விபரங்கள்

2014 நிதியாண்டு 13 தடவைகளில் சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்களின் வரவு பற்றிய விபரங்கள் கீழே தரப் பட்டுள்ளன.

பெயர்	பதவி	2014												
		சன	பெப்	மார்	ஏப்	மே	யூன்	யூலை	ஆகஸ்ட்	செப்	ஒக்	நவ	திச	
		30	28	27	24	29	26	08	31	28	25	29	27	29
பொறியியல். நிஹால் ரூபசிங்க	தலைவர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓
பொறியியல். எம்.ஏ.பி. ஹேமசந்திர	தொழிற்படு பணிப்பாளர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓
திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க	பணிப்பாளர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	-	✓	✓	-	✓
பொறியியல். ரஞ்ஜித் பிரேமசிறி	பணிப்பாளர்	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
திரு எச்.எம். அஜித் சந்திர	பணிப்பாளர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓
பொறியியல். எஸ்.எஸ். எதிரிவீர	பணிப்பாளர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓
கலாநிதி எம்.எச்.எம்.யூ.பி. ஹேரத்	பணிப்பாளர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓

கணக்காய்வுக் குழு அறிக்கை

கணக்காய்வுக் குழுவின் பொறுப்புப் பணிகள்

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் பொதுத் தொழில்முயற்சிகள் தொடர்பான வழிகாட்டல்களுக்கு இணங்க இந்தக் கணக்காய்வுக் குழு கூடுகின்றது. குறித்த வழிகாட்டல்களின் பிரகாரம் ஒழுங்குறுத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்பவற்றுக்கு இணங்க குறித்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்ளும் நிமித்தம் கணக்காய்வுக் குழு உள்ளகக் கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்து, செயலாற்ற வேண்டும்.

கணக்காய்வுக் குழுவின் முக்கிய பங்களிப்புப் பிரிவுகள் பின்வருமாறு:

1. உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினது பொறுப்புக்களை நிர்ணயித்தல் மற்றும் வருடாந்த கணக்காய்வுத் திட்டத்தை மீளாய்வு செய்தல்.
2. பணியகத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகளுக்குமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளை மதிப்பிடுதலும் மற்றும் மீளாய்வு செய்தலும்.
3. ஆகுசெலவு பயன்தகுதன்மை மற்றும் வீணான செலவினம் முதலியவற்றை ஒழித்தல் ஆகியவற்றின் நிமித்தம் வழமையான காலப்பகுதிகளில் செயலாற்றுகை பற்றி மீளாய்வு செய்தல்.
4. வெளிக்களக் கணக்காய்வாளர்களுடன் இணைந்து கணக்காய்வாளரின். வெளிக்களக் காய்வாளர்களின் முகாமைத்துவ சுற்றுநிருபங்களைப் பின்பற்றுதல்.
5. நியதிச்சட்டங்கள், ஒழுங்குவிதிகள், விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கை என்பன அனுசரிக்கப்படுகின்றனவா என்பதை நிச்சயப்படுத்திற்றுகொள்ளல்.
6. கணக்கீட்டு நியமங்கள் அனுசரிக்கப்படுகின்றனவா என்பதை நிச்சயப்படுத்திற்றுகொள்ளும் பொருட்டு நிதிக் கூற்றுக்களை மீளாய்வு செய்தல்.
7. பரிகார நடவடிக்கையின் நிமித்தம் உள்ளகக் கணக்காய்வு அறிக்கைகள் ∴ வெளிக்களக் கணக்காய்வு அறிக்கைகள், முகாமைத்துவ சுற்றுநிருபங்கள் என்பவற்றை மீளாய்வு செய்தல்.
8. பொதுத் தொழில்முயற்சிகள் பற்றிய குழுவினது சிபாரிசுகளின் ∴ பணிப்புரைகளின் செயற்படுத்துகை பற்றி மீளாய்வு செய்தல்.
9. வருடாந்த அறிக்கையில் உள்ளீர்க்கும் நிமித்தம் குழுவின் முடிவுகள் தொடர்பான அறிக்கையைத் தயாரித்தல்.

கணக்காய்வுக் குழு உறுப்பினர்கள்

குழுவுக்குத் தலைமை வகிக்கும் திறைசேரியைப் பிரதிநிதிப்படுத்துகின்ற பிரதிநிதி ஒருவரும் மற்றும் நிறைவேற்றுப் பதவி சாராத மூன்று சபை உறுப்பினர்களும் இந்தக் கணக்காய்வுக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

கணக்காய்வுக் குழுவின் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

திரு எச்.எம். அஜித் சந்திர

குழுத் தலைவர்

திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க

பணிப்பாளர்

கலாநிதி எம்.எச்.எம்.யூ.என்.பி. ஹேரத்

பணிப்பாளர்

கூட்டங்களும் மற்றும் வரவும் பற்றிய விபரங்கள்

நிதியாண்டு 2014 தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடும் நிமித்தம் குழு 12 தடவைகள் கூடியது. அத்தகைய கூட்டங்களுக்கான கணக்காய்வுக் குழுவினது உறுப்பினர்களின் வரவு பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பெயர்	2014											
	சன	பெப்	மார்	ஏப்	மே	யூன்	யூலை	ஆகஸ்ட்	செப்	ஒக்	நவ	திச
	27	25	25	29	27	19	28	28	22	27	25	23
திரு எச்.எம். அஜித் சந்திர	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓
திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓
கலாநிதி எம்.எச்.எம்.யூ.என்.பி. ஜேஹர்	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓	✓

குழு உறுப்பினர்கள் தவிர, அவ்வப்பொழுது தேவையான நேரத்தில், கணக்காய்வாளர் அதிபதியின் பிரதிநிதி, பொது முகாமையாளர், பிரதான உள்ளகக் கணக்காய்வாளர், உள்ளகக் கணக்காய்வாளர், குழுவுக்கான செயலாளர் மற்றும் அழைக்கப்படும் விஷேட நபர்கள் ஆகியோரும் கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.

செயற்பாடுகள்

1. குழு நிதியாண்டு 2014 தொடர்பில் பின்வரும் சிறப்புப்பணிகளை நிறைவேற்றியது.
2. பணியகத்தின் இயக்கச்செயற்பாட்டுக் கட்டுப்பாடுகளின் போதிய தன்மை பற்றி மீளாய்வு செய்தது.
3. பணியகத்தின் நியதிச்சட்டமுறைத் தேவைப்பாடுகளின் இணக்கப்பாடு பற்றி மீளாய்வு செய்தது.
4. பணியகத்தின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள் தொடர்பான சிபாரிசு பற்றி மீளாய்வு செய்தது.
5. இலங்கையின் நிர்மாணத் துறையில் ம.பொ.உ.ப. செயலாற்றுகை பற்றி மீளாய்வு செய்தது.

குழுவுக்கான ஆதரவு

கணக்காய்வுக் குழு தனது தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய இயலக்கூடிய வகையில் முகாமைத்துவத்திலிருந்து தகவல்களும் மற்றும் ஆதரவும் குழுவுக்கு கிடைக்கின்றன.

வெளிக்களக் கணக்காய்வாளர்கள்

ம.பொ.உ.ப. பணியகத்தின் இயக்கச்செயற்பாடு மற்றும் நிதி சார்ந்த விடயங்கள் என்பன தொடர்பில் வெளிக்களக் கணக்காய்வாளர்கள் முன்வைக்கும் வெளிப்படுத்துகைகளை கணக்காய்வுக் குழு ஏற்றுக் கொள்கின்றது.

முடிவு

பணியகத்தின் கணக்கீட்டுக் கொள்கைகளும் மற்றும் இயக்கச்செயற்பாடு சார்ந்த கட்டுப்பாடுகளும், பணியகத்தின் விவகாரங்கள் அதன் கொள்கைகளுக்கு இணங்க நிருவகிக்கப்படுகின்றன என்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கின்றது என்பதில் கணக்காய்வுக் குழு திருப்தியடைகின்றது.

திரு எச்.எம். அஜித் சந்திர

தலைவர் - கணக்காய்வுக் குழு

கூட்டுத்தாபனத் தகவல்களும் மற்றும் கணக்கீட்டுக் கொள்கைகளும்

1. கூட்டுத்தாபனத்தின் தகவல்கள்

1.1 அமைவிடமும் மற்றும் சட்டமுறை அமைப்பும்

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் 1957 இன் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபனங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தாபிக்கப்பட்ட ஒரு அரசு கூட்டுத்தானமாகும். இந்தப் பணியகத்தின் பதிவுசெய்யப்பட்ட தலைமை அலுவலகம் இலங்கையில் இலக்கம் 415, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரியில் அமைந்து உள்ளது.

2014 திசம்பர் 31 ஆம் திகதிக்கு மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தின் திரண்ட நிதிக் கூற்றுக்களில், பணியகத்தினது கணக்குகளும் மற்றும் அதன் துணை நிறுவனங்களினது (குழு என சேர்த்து அழைக்கப்படும்) கணக்குகளும் உள்ளடங்குகியிருக்கின்றன.

பணியகத்திலுள்ள சகல கம்பனிகளினதும் நிதிக் கூற்றுக்கள் திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடையும் ஒரு பொதுவான நிதியாண்டைக் கொண்டிருக்கும்.

1.2 அடிப்படைச் செயற்பாடுகளும் மற்றும் இயக்கச்செயற்பாடுகளின் தன்மையும்

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் அடிப்படை ரீதியில் நிர்மாணம், உசாதுணை ஆகிய பணிகளிலும் மற்றும் பொறியியல் சம்பந்தப்பட்ட ஏதாவது செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றது.

சென்ட்ரேல் இன்ஜினியரிங் சோவிஸெஸ் (ப்ரவட்) லிமிற்றட் (CESL) நிறுவனம் என்பது ம.பொ.உ.ப. பணியகத்திற்கு முற்றிலும் உரித்தான ஒரு துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் கூட்டு அல்லது கூட்டிணைந்த ஒரு நிறுவனம் என்ற ரீதியில், இலங்கையில் தனக்குச் சொந்தமான அல்லது இலங்கைக்கு வெளியால், சிவில், மின்சார மற்றும் எந்திரப் பொறியியல் பிரிவில் வடிவமைப்பு-நிர்மாண, டேர்ன்கீ மற்றும் ஏனைய வகை நிர்மாணப் பணிகளை ஏற்று நிறைவேற்றும் அலுவலிலும், அத்தகையவற்றுடன் சம்பந்தப்பட்ட அல்லது இணைந்த அல்லது அத்தகையவற்றுக்கு இடையே ஆகிய சகல அம்சங்களிலும் ஈடுபடுகின்றது.

2 கணக்குகள் தயாரித்தலின் அடிப்படை

2.1 இணக்கப்பாடு பற்றிய கூற்று

பணியகத்தினதும் மற்றும் குழுவினதும் நிதிக் கூற்றுக்களில் முழுமையான வருமானக் கூற்று, நிதி நிலைக் கூற்று, ஒப்புரவு மாற்றங்கள் பற்றிய கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று, மற்றும் கணக்கீட்டுக் கொள்கைகள், நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. இந்த நிதிக் கூற்றுக்கள் இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கும் (SLFRS மற்றும்) மற்றும் இலங்கைப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தினால் (CA - இலங்கை) வெளியிடப்பட்ட LKAS என்ற நியமங்களுக்கும் இணங்க தயாரிக்கப்பட்டுள்ளன.

துணை நிறுவனங்களின் நிதிக் கூற்றுக்கள், வேறுவிதத்தில் எடுத்துரைக்கப்படாத வரையில் பணியகத்தின் கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளன.

2.2 அளவீட்டு அடிப்படை

நிதி நிலைக் கூற்றுக்களில் காணப்படும் பின்வரும் பொருண்மையான விடயங்கள் தவிர, திரண்ட நிதிக் கூற்றுக்கள் வரலாற்று ஆகுசெலவு அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

- நிதி சார்ந்த சொத்துக்கள் மற்றும் நிதி சார்ந்த பொறுப்புக்கள் என்பன நியாய விலையில் அளவிடப்பட்டுள்ளன.
- சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் நியாய விலைப் பெறுமானம் கொடுக்கல்வாங்கல் திகதியில் ஊகிக்கப்படும் ஆகுசெலவாக இனங்காணப்படுகின்றது.

பணியகத்தின் பணிப்பாளர்கள் எதிர்வுகூறக்கூடிய எதிர்காலத்தில் ஒரு தொடர் விடயமாக பணியகத்தின் ஆற்றலை தொடர்ந்தும் பேணும் நிமித்தம் ஒரு மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளனர். ஆனால் பணிப்பாளர்கள் வர்த்தக நடவடிக்கையை மூடுவதற்கான அல்லது முடிவுறுத்துவதற்கான ஒரு தேவையை எதிர்வுகூறுவதாகவில்லை.

2.3 தொழிற்பாட்டு சமர்ப்பண நாணயம்

திரண்ட நிதிக் கூற்றுக்கள் பணியகத்தினது தொழிற்பாட்டு நாணயத்தில் அதாவது இலங்கை ரூபாவில் (இ.ரூ.) எடுத்துரைக்கப்படுகின்றன.

2.4 மதிப்பீடுகளினதும் மற்றும் தீர்மானங்களினதும் பயன்பாடு

இலங்கைக் கணக்கீட்டு நியமங்களை (எடுகுசுஎள்) அனுசரித்து நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதானது முகாமெத்துவத்தை வருமான செலவுகள், சொத்துக்களினதும் மற்றும் பொறுப்புக்களினதும் பதியப்பட்ட தொகைகள், கொள்கைகள் பிரயோகம் என்பவற்றை வலுப்பெறச்செய்கின்ற தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் எடுகோள்கள் என்பவற்றை ஆக்குவதற்கு தேவைப்படுத்துகின்றது. உண்மையான பெறுபேறுகள் இந்த மதிப்பீடுகளிலிருந்து வித்தியாசப்படலாம்.

வரலாற்று அனுபவம், சந்தர்ப்பகூழ்நிலையில் நியாயம் என நம்பப்படும் வித்தியாசமான ஏனைய காரணிகள், ஏனைய மூலங்களிலிருந்து உடனடியாகத் தென்படாத சொத்துக்களினதும் மற்றும் பொறுப்புக்களினதும் கொணரப்படும் பெறுமானங்கள் தொடர்பில் தீர்மானங்களை ஆக்கும் அடிப்படையை உருவாக்குகின்ற பெறுபேறுகள் என்பவற்றின் அடிப்படையில் மதிப்பீடுகளும் மற்றும் சம்பந்தப்பட்ட எடுகோளும் அமைந்து காணப்படும்.

மதிப்பீடுகளும் மற்றும் முக்கியமான எடுகோள்களும் ஒரு தொடர் அடிப்படையில் மீளாய்வு செய்யப்படுகின்றன. மீளாய்வு குறித்த நிதியாண்டில் அல்லது மீளாய்வு காலப்பகுதியில் அதே நேரம் எதிர்வரும் காலப்பகுதியில் மாத்திரம் தாக்கத்தையும் மற்றும் அத்தகைய மீளாய்வு நடைமுறை நிதியாண்டு மற்றும் எதிர்கால நிதியாண்டு ஆகிய இரண்டு நிதியாண்டுகள் மீது தாக்கத்தையும் கொண்டிருக்குமாயின், அந்த மதிப்பீடுகள் மீளாய்வு செய்யப்படும் காலப்பகுதியில், கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கான மீளாய்வுகள் இனங்காணப்படுகின்றன.

திரண்ட நிதிக் கூற்றுக்களில் இனங்காணப்பட்டுள்ள தொகைகள் மீது கணிசமான தாக்கங்களைக் கொண்டிருக்கின்ற கணக்கீட்டுக் கொள்கைகளைப் பிரயோகிப்பதிலுள்ள முக்கியமான தீர்மானங்கள் தொடர்பான விபரங்கள் பின்வரும் குறிப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முக்கியமான கணக்கீட்டு மதிப்பீடு/தீர்மானம்	குறிப்பு இல.	பக்க இல.
ஒப்பந்த சார் வருமானம், ஆகுசெலவு மற்றும் நிறைவு வீதம்	09	24

நிதிக் கூற்றுக்களில் பொருண்மையான ஒரு சீராக்கலுக்கு பயனாக அமைகின்ற கணிசமான ஒரு பொறுப்பைக் கொண்டுள்ள எடுகோள்கள் மற்றும் நிச்சயமற்ற மதிப்பீடுகள் என்பன பற்றிய விபரங்கள் கீழ்க்காணும் அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முக்கியமான கணக்கீட்டு மதிப்பீடு/தீர்மானம்	குறிப்பு இல.	பக்க இல.
சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள்	15	31/32
ஊழியர் நன்மைகள்	22	34
பிற்போடப்பட்ட வரி சார்ந்த பொறுப்புக்கள்	23	35

3 முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள்

3.1 திரண்ட கணக்கின் அடிப்படை

(a) துணை நிறுவனங்கள்

துணை நிறுவனங்கள் என்பதும் நிறுவனங்களாகும். இத்தகைய நிறுவனங்கள் குழுவினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. துணை நிறுவனங்களின் நிதிக் கூற்றுக்கள் அவற்றின் கட்டுப்பாடு ஆரம்பமாகும் திகதியிலிருந்து அவற்றின் கட்டுப்பாடு முடிவடையும் திகதி வரை திரண்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்படுகின்றன. துணை நிறுவனங்களின் கணக்கீட்டுக் கொள்கைகள் குழுவினால் பின்பற்றப்படும் அத்தகைய கொள்கைகளுக்கு இணங்க தேவையான போது மாற்றப்படுகின்றன.

(b) திரண்ட கணக்குகளிலிருந்து நீக்கப்படும் கொடுக்கல்வாங்கல்கள்

குழுக்களுக்கு இடையிலான நிலுவைகள், கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் குழுக்களுக்கு இடையிலான கொடுக்கல்வாங்கல்களிலிருந்து எழுகின்ற ஏதாவது உணரப்படாத வருமானம் மற்றும் செலவுகள் என்பன திரண்ட நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்படும் நேரத்தில் நீக்கப்பட்டுள்ளன. ஒப்புரவு கணக்கீடு செய்யப்பட்ட முதலீட்டுத் தொகைகள் அடங்கிய கொடுக்கல்வாங்கல்களிலிருந்து எழுகின்ற உணரப்படாத இலாபங்கள் அந்த முதலீட்டுத் தொகைகளில் குழுவுக்கு இருக்கின்ற அக்கறையின் அளவுக்கு அந்த முதலீட்டிற்கு எதிராக நீக்கப்படுகின்றன. உணரப்படாத நடடங்களும், உணரப்படாத நடடங்கள் போல் அதே விதத்தில் நீக்கப்படுகின்றன. ஆனால், நடடம் ஏற்பட்டமைக்கான சான்று இல்லாத அளவுக்கு மாத்திரம் அவ்வாறு நீக்கப்படுகின்றன.

3.2 வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள்

சகல வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்களும் அத்தகைய கொடுக்கல்வாங்கல்கள் செயல்வலுப்பெறும் நேரத்தில் காணப்படும் நாணயமாற்று வீதத்தில் தொழிற்பு நாணயத்திற்கு மாற்றப்படுகின்றன. வெளிநாட்டு நாணயத்தில் பெறுமானம் கணிக்கப்படாத பணம் சார்ந்த சொத்துக்களும் மற்றும் பொறுப்புக்களும், அறிக்கையிடப்படும் திகதியில் காணப்படுகின்ற அதேவிடத்து நாணயமாற்று வீதத்திலுள்ள தொழிற்பு நாணய ஒப்புரவுகளுக்கு பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.

வெளிநாட்டு நாணயத்தில், வரலாற்று ஆகுசெலவின் அடிப்படையில் அளவிடப்படும் பணம் சாராத சொத்துக்கள் ஆரம்பக் கொடுக்கல்வாங்கல் திகதிகளிலுள்ள நாணயமாற்று வீதங்களைப் பிரயோகித்து பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பெறுமானங்கள் தீர்மானிக்கப்பட்ட நேரத்திலிருந்து நாணயமாற்று வீதங்களைப் பிரயோகித்து, பணம் சாராத சொத்துக்களும் மற்றும் பொறுப்புக்களும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பணம் சாராத சொத்துக்களின் பரிவர்த்தனையின் அடிப்படையில் எழுகின்ற இலாபம் அல்லது நட்டம், பரிவர்த்தனை வித்தியாசத்திற்கு அதிகரிப்பைக் கொடுக்கும் சொத்துக்களின் இலாப அல்லது நட்ட வரையறையினுள் இனங்காணப்படுகின்றது.

3.3 நிதி சார்ந்த சொத்துக்களும் மற்றும் நிதி சார்ந்த பொறுப்புக்களும்

(a) பாராதீனப்படுத்த முடியாத நிதி சார்ந்த சொத்துக்கள்

குழு அடிப்படை ரீதியில், கடன்கள், வருமதிகள் மற்றும் வைப்புக்கள் என்பவற்றை அவை உருவாகிய திகதியில் இனங்காணுகின்றது. ஏனைய நிதி சார்ந்த சகல சொத்துக்களும் அடிப்படை ரீதியில், குழு அத்தகைய சொத்துக்கள் சாதனங்களின் ஒப்பந்த சார் ஏற்பாடுகளுக்கான ஒரு தரப்பாக மாறுகின்ற திகதியிலுள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் இனங்காணப்படுகின்றன.

குழு, நிதி சார்ந்த ஒரு சொத்தை, அந்த சொத்தின் காலாவதியிலிருந்து வரும் காசுப் பாய்ச்சல்களுக்கான ஒப்பந்த சார் உரிமைகள் காணப்படுகின்ற போதும் அல்லது அது அந்த நிதி சார்ந்த சொத்துக்களின் சகல பொறுப்புக்களும் மற்றும் வெகுமானங்களும் கணிசமானளவில் மாற்றப்படுவதிலுள்ள ஒரு கொடுக்கல்வாங்கலில் காணப்படும் நிதி சார்ந்த சொத்தின் மீதான ஒப்பந்த சார் காசுப் பாய்ச்சல்களைப் பெறுவதற்கான உரிமைகளை வழங்குகின்ற போதும், ஒரு நிதி சார்ந்த சொத்தாக இனங்காணுகின்றது. குழுவினால் உருவாக்கப்பட்டு அல்லது நிறுத்தி வைக்கப்பட்டு, மாற்றப்பட்ட நிதி சார்ந்த சொத்துக்களிலுள்ள ஏதாவது வட்டி தனியான ஒரு சொத்தாக அல்லது ஒரு பொறுப்பாக இனங்காணப்படுகின்றது.

தேறிய ஒரு அடிப்படையில் தீர்ப்பளவு செய்வதற்கு அல்லது சமகாலத்தில் சொத்துக்களை மாற்றி, பொறுப்புக்களைத் தீர்ப்பளவு செய்வதற்கு என எதிர்பார்க்கப்படும் தொகைகளை சம்பந்திடுவதற்கு குழு சட்டமுறையான ஒரு உரிமையைக் கொண்டுள்ள நேரத்தில் மாத்திரமே, நிதி சார்ந்த சொத்துக்களும் மற்றும் பொறுப்புக்களும் அதே நேரம் நிதி நிலைக் கூற்றில் காட்டப்பட்டுள்ள தேறிய தொகையும் சம்பந்திடுகின்றன.

குழு பின்வரும் பாராதீனப்படுத்த முடியாத சொத்துக்களைக் கொண்டுள்ளது: கடன்கள், வருமதிகள் மற்றும் விற்பனைக்காக கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த சொத்துக்கள்.

(i) கடன்களும் மற்றும் வருமதிகளும்

கடன்களும் மற்றும் வருமதிகளும் என்பது நிலையான அல்லது நிர்ணயிக்கக்கூடிய கொடுமதிகள் அடங்கிய நிதி சார்ந்த சொத்துக்களாகும். துல்லியமான ஒரு சந்தையில் குறிப்பீடு செய்யப்படுவதில்லை. அத்தகைய சொத்துக்கள் அடிப்படை ரீதியில் நியாய விலையிலும் மற்றும் நேரடியாக சேரக்கூடிய ஏதாவது கொடுக்கல்வாங்கல்கள் ஆகுசெலவுகளிலும் இனங்காணப்படுகின்றன. ஆரம்ப இனங்காணலைத் தொடர்ந்து, கடன்களும் மற்றும் வருமதிகளும் வலுவிலுள்ள வட்டி முறையியலைப் பயன்படுத்தி, கழிக்கப்பட்ட ஆகுசெலவிலும் மற்றும் ஏதாவது குறைந்த நட்டங்களிலும் அளவிடப்படுகின்றன.

காசும் மற்றும் காசு ஒப்புரவுகளும், பங்குலாபத்திலுள்ள முதலீடு, சம்பந்தப்பட்ட தரப்பு வருமதிகள் அடங்கலாக வர்த்தக மற்றும் ஏனைய வருமதிகள் என்பன கடன்களிலும் மற்றும் வருமதிகளிலும் உள்ளடங்குகின்றன.

(ii) காசும் மற்றும் காசு ஒப்புரவுகளும்

காசும் மற்றும் காசு ஒப்புரவுகளும் காசு நிலுவைகளில் உள்ளடங்குகின்றன. குழுவின் காசு முகாமைத்துவத்தின் இன்றியமையாத பாகமாக உருவாகுகின்றதும் மற்றும் கேள்வியின் பேரில் செலுத்த வேண்டியதுமான வங்கி மேலதிப் பற்றுக்கள் காசுப் பாய்ச்சல் கூற்றுக்களின் நோக்கத்தின் நிமித்தம் காசும் மற்றும் காசு ஒப்புரவுகளினதும் ஒரு அங்கமாக உள்ளடக்கப்படுகின்றன.

(iii) விற்பனைக்காகக் கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த சொத்துக்கள்

விற்பனைக்காகக் கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த சொத்துக்கள் பாராதீனப்படுத்த முடியாத சொத்துக்களாகும். இத்தகைய சொத்துக்கள் விற்பனைக்காகக் கிடைக்கக்கூடிய சொத்துக்களாக குறித்தொதுக்கப்படுகின்றன. இத்தகைய சொத்துக்கள் ஏனைய நிதி சார்ந்த சொத்துக்களின் ஏதாவது ஒரு சொத்தாக வகைப்படுத்தப்படுவதில்லை. ஒப்புரவு பிணையுத்தரவாதங்களிலுள்ள குழுவினது முதலீடுகள் விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த சொத்துக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்ப இனங்காணலைத் தொடர்ந்து, அத்தகைய சொத்துக்கள் நியாய விலையில் அளவிடப்பட்டு, அவற்றிலுள்ள மாற்றங்கள் நியாய விலை ஒதுக்கத்தினுள் முன்வைக்கப்படும் ஏனைய முழுமையான வருமானத்தில் இனங்காணப்படுகின்றன. ஒரு முதலீடு இனங்காணப்படாமல் விடப்படுகின்ற போது, ஏனைய முழுமையான வருமானத்திலுள்ள திரண்ட இலாபம் அல்லது நட்டம் இலாபத்திற்கு அல்லது நட்டத்திற்கு மாற்றப்படுகின்றன. எனினும், துல்லியமான ஒரு சந்தையில் குறிப்பிட்டவொரு சந்தை விலையைக் கொண்டிருக்காத ஒப்புரவு சாதனங்களிலுள்ள முதலீடுகளின் நியாய விலையை நம்பத்தகுந்த முறையில் அளவிட முடியாது. ஆகையால் ஒப்புரவு சார்ந்த சொத்துக்கள் சாதனங்கள் ஆகுசெலவில் அளவிடப்படுகின்றன.

(b) பாராதினப்படுத்த முடியாத நிதி சார்ந்த பொறுப்புகள்

ஏனைய நிதி சார்ந்த சொத்துக்கள், அடிப்படை ரீதியாக குழு அத்தகைய சொத்துக்கள் சாதனங்களின் ஒப்பந்த சார் ஏற்பாடுகளுக்கான ஒரு தரப்பாக மாறுகின்ற திகதியிலுள்ள வர்த்தகத்தின் அடிப்படையில் இனங்காணப்படுகின்றன.

குழு ஒரு நிதி சார்ந்த பொறுப்பை, அதன் உடன்பட்ட பொறுப்புகள் நிறைவேற்றப்படுகின்ற, இரத்துச்செய்யப்படுகின்ற அல்லது காலாவதியாகுகின்ற போது இனங்காணாமல் விட்டுவிடும்.

குழு பாராதினப்படுத்த முடியாத நிதி சார்ந்த பொறுப்புகளை ஏனைய நிதி சார்ந்த பொறுப்புகள் வகுதியினுள் வகைப்படுத்துகின்றது. அத்தகைய நிதி சார்ந்த பொறுப்புகள் அடிப்படை ரீதியில், நியாய விலையிலும் மற்றும் நேரடியாக சேர்க்கூடிய ஏதாவது கொடுக்கல்வாங்கல் ஆகுசெலவுகளிலும் இனங்காணப்படுகின்றன. ஆரம்ப இனங்காணலைத் தொடர்ந்து, இத்தகைய நிதி சார்ந்த பொறுப்புகள் கழிக்கப்பட்ட ஆகுசெலவில் அளவிடப்படுகின்றன.

கடன்கள், பற்றுக்கள், வர்த்தக மற்றும் ஏனைய கொடுமதிகள் என்பன ஏனைய நிதி சார்ந்த பொறுப்புகளில் உள்ளடங்குகின்றன.

சாதாரண மூலதனப் பங்கு

சாதாரண மூலதனப் பங்குகள் ஒப்புரவாக வகைப்படுத்தப்படுகின்றன. சாதாரண பங்குகளின் விநியோகத்திற்கு நேரடியாக சேர்க்கூடிய அதிகரித்த ஆகுசெலவுகள் செயல்வலுப்பெறும் ஏதாவது வரியின் தேறிய ஒப்புரவிலிருந்து வரும் ஒரு குறைப்பாக இங்காணப்படுகின்றன.

3.4 நடட்டம்

3.4.1 பாராதினப்படுத்த முடியாத நிதி சார்ந்த சொத்துக்கள்

இலாபத்தினூடாக அல்லது நடட்டத்தினூடாக நியாய விலைப் பெறுமானம் மேற்கொள்ளப்படாத ஒரு நிதி சார்ந்த சொத்தானது, நடட்டம் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்கான தெளிவான சான்று இருக்கின்றதா என்பதை நிர்ணயித்துக் கொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் மதிப்பிடப்படுகின்றது. நடட்டம் ஏற்பட்டிருக்கின்ற ஒரு நிதி சார்ந்த சொத்தை, அந்த சொத்தின் ஆரம்ப இனங்காணலின் பின்னர் நடட்டம் நிகழ்ந்துள்ளது எனவும் மற்றும் அந்த நடட்ட நிகழ்வு சொத்தின் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களில் பாதகமான விளைவை ஏற்படுத்தியிருந்தது எனவும் தெளிவான சான்று சுட்டிக்காட்டுமாயின், நம்பத்தகுந்த முறையில் மதிப்பிடலாம்.

நிதி சார்ந்த சொத்துக்களுக்கு நடட்டம் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்கான தெளிவான சான்றிழ், குழு கருதாது என்ற அல்லது ஒரு பற்றாளி அல்லது கடன் வழங்குநர் வங்கரோத்து நிலையை அடைவார் அல்லது பாதுகாப்பான காத்திரமான ஒரு சந்தை வாய்ப்பு தென்படுவதாகவில்லை என சுட்டிக்காட்டுகின்ற அடிப்படையில், அந்தக் குழுவுக்கு வரவேண்டிய ஒரு தொகையின் மீள்கட்டமைப்புப் பெறுகின்ற ஒரு கடன் பற்றாளியால் செலுத்தத் தவறியமை அல்லது குற்றம் உள்ளடங்கியிருக்கும். இது தவிர, ஒரு ஒப்புரவுப் பிணையுத்தரவாதத்திலுள்ள ஒரு முதலீடு தொடர்பில், அதன் நியாய விலையிலுள்ள ஒரு கணிசமான அல்லது நீண்ட வீழ்ச்சியானது அதன் ஆகுசெலவை விடவும் குறைவாக இருந்தால், அது நடட்டத்தின் தெளிவான சான்றாகக் காணப்படும்.

3.4.2 நிதி சார்ந்த சொத்துக்கள்

குழு நடட்டத்திற்கான சான்றை குறித்த ஒரு சொத்தின் அளவில் கிடைப்பனவுகளாக கருதும். தனித்தனியாக குறித்த கிடைப்பனவுகள் அனைத்தும் குறித்த நடட்டத்திற்காக மதிப்பிடப்படுகின்றன.

கழிக்கப்பட்ட ஆகுசெலவில் அளவிடப்படும் ஒரு நிதி சார்ந்த சொத்து தொடர்பான ஒரு நடட்டமானது அந்த சொத்தின் உண்மையான பயனுள்ள வட்டி வீதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு மதிப்பிடப்படும் எதிர்கால காசுப்பாய்ச்சல்களின் தற்போதைய பெறுமானத்திற்கும் மற்றும் அதன் கொணரப்படும் தொகைக்கும் இடையிலான வித்தியாசமாக கணிப்பிடப்படும். நடட்டங்கள் இலாபத்தில் அல்லது நடட்டத்தில் இனங்காணப்பட்டு கிடைப்பனவுகளுக்கு எதிரான ஒரு கொடுப்பனவுக் கணக்கில் பிரதிபலித்துக் காட்டப்படுகின்றன. நடட்டம் ஏற்பட்ட சொத்தின் வட்டியானது நெகிழ்தன்மை வாய்ந்த தள்ளுபடியினூடாக தொடர்ந்து இனங்காணப்படுதல் வேண்டும். அதனைத் தொடர்ந்து வரும் ஒரு நிகழ்வு குறைவுக்கான நடட்டத்தை ஏற்படுத்துகின்ற போது, அந்த நடட்டத்திலுள்ள குறைவானது இலாபத்தினூடாக அல்லது நடட்டத்தினூடாக ஒதுக்கிவைக்கப்படும்.

முதலீட்டுப் பிணையுத்தரவாதங்களின் அடிப்படையில் விற்பனைக்காகக் கிடைக்கக்கூடிய சொத்துக்களின் நடட்டங்கள், ஏனைய முழுமையான வருமானத்தில் இனங்காணப்பட்டுள்ள திரண்ட நடட்டத்தை மாற்றுவதன் மூலம் இனங்காணப்பட்டு, இலாபத்திற்கான அல்லது நடட்டத்திற்கான நியாய விலை ஒதுக்கத்தில் காட்டப்படுகின்றன. கொள்வனவு ஆகுசெலவு, ஏதாவது நிகர அடிப்படை மீள்கொடுப்பனவு மற்றும் கழிவு ஆகியவற்றுக்கும், அதே நேரம் நடைமுறை நியாய விலை, இலாபத்தில் அல்லது நடட்டத்தில் முன்னர் இனங்காணப்பட்ட ஏதாவது குறைந்தளவான நடட்டம் ஆகியவற்றுக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமே ஏனைய முழுமையான வருமானத்திலிருந்து நீக்கியதும் மற்றும் இலாபத்தில் அல்லது நடட்டத்தில் இனங்காணப்பட்டதுமான திரண்ட நடட்டமாகும். காலப் பெறுமானத்திற்கு சேர்க்கூடிய நடட்ட ஏற்பாடுகளில் காணப்படும் மாற்றங்கள் வட்டி வருமானத்தின் ஒரு அங்கமாகப் பிரதிபலித்துக் காட்டப்படும்.

3.4.3 நிதி சாராத சொத்துக்கள்

பொருட்பதிவேடுகள் மற்றும் பிற்போடப்பட்ட வரி சார்ந்த சொத்துக்கள் என்பன தவிர, குழுவின் நிதி சாராத சொத்துக்களின் கொணரப்படும் தொகைகள், நடட்டத்திற்கான ஏதாவது சுட்டி காணப்படுகின்றதா என்பதை நிர்ணயிக்கும் பொருட்டு, ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் மீளாய்வு செய்யப்படுகின்றன. அத்தகைய ஏதாவது ஒரு சுட்டி காணப்படுமாயின், அத்தகைய சொத்தின் மீளறவிடக்கூடிய தொகை மதிப்பிடப்படும்.

ஒரு சொத்தின் அல்லது காசு ஈட்டும் அலகின் மீளறவிடக்கூடிய தொகையானது பாவனையிலுள்ள அதன் பெறுமானத்தை விடவும் அதிகமாகவும் மற்றும் விந்நனைக்கான ஆகுசெலவு குறைந்த அதன் நியாயப் பெறுமானமாகவும் காணப்படும். பாவனையிலுள்ள பெறுமானத்தை மதிப்பீடுகையில், சொத்துக்கான குறித்த பொறுப்பினதும் மற்றும் பணத்தின் காலப் பெறுமானத்தினதும் தற்போதைய சந்தை மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கின்ற ஒரு முன்கூட்டிய வரித் தள்ளுபடி வீதத்தைப் பிரயோகித்து அத்தகைய சொத்தின் தற்போதைய பெறுமானத்திற்கு மதிப்பீடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இழப்பைப் பரிசீலிக்கும் நோக்கத்தின் நிமித்தம், சொத்துக்கள், அதிகளவில் சுயாதீனமாகக் காணப்படுகின்ற ஏனைய சொத்துக்களின் அல்லது சொத்து வகுதிகளின் சாகுப் பாய்ச்சல்களின் (காசு ஈட்டும் அலகு) தொடர்ச்சியான பாவனையிலிருந்து காசுப் பாய்ச்சல்களை ஈட்டுகின்ற சிறிய சொத்துக்களின் வகுதிகளினுள் ஒன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. இழப்பை பரிசீலிக்கும் நோக்கத்தின் நிமித்தம், ஒரு வர்த்தக இணைப்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட நன்மதிப்புத் தொகையானது அத்தகைய வர்த்தக இணைப்புகளின் பரஸ்பரத் தொடர்புகளிலிருந்து வரும் நன்மைகளின் பொருட்டு எதிர்பார்க்கப்படுகின்ற காசு ஈட்டும் அலகுகளுக்கு ஒதுக்கப்படுகின்றது.

ஒரு சொத்தின் அல்லது காசு ஈட்டும் அலகின் கொணரப்படும் தொகை அதன் மதிப்பீடப்பட்ட மீளறவிடக்கூடிய தொகையை விஞ்சினால், ஒரு இழப்பு இனங்காணப்படும். அத்தகைய இழப்புகள் இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றன.

காசு ஈட்டும் ஒவ்வொரு அலகுகள் தொடர்பிலும் இனங்காணப்படும் நட்டங்கள் முதலில் அந்த அலகுகளுக்காக ஒதுக்கப்பட்ட கொணரப்படும் ஏதாவது ஒரு நன்மதிப்புத் தொகையைக் குறைப்பதற்கும் அதன் பின்னர் அந்த அலகிலுள்ள (அலகுகள் வகுதி) ஏனைய சொத்துக்களின் கொணரப்படும் தொகைகளைக் குறைப்பதற்கும் விகிதாசார அடிப்படையில் ஒதுக்கிவைக்கப்படும்.

நன்மதிப்புத் தொகை தொடர்பில் காணப்படும் ஒரு நட்டம் ஒதுக்கிவைக்கப்படுவதில்லை. ஏனைய சொத்துக்கள் தொடர்பில் முன்னைய காலப்பகுதியில் இனங்காணப்படும் நட்டங்கள், அத்தகையவொரு நட்டம் குறைந்துள்ளதா அல்லது மேலும் காணப்படுகின்றதா என்பதற்கான ஏதாவது சுட்டிகள் தொடர்பில் அறிக்கையிடப்படும் ஒவ்வொரு திதியிலும் மதிப்பீடப்படுகின்றன. மீளறவிட வேண்டிய தொகையை நிர்ணயிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீடுகளில் ஒரு மாற்றம் இருந்துள்ளதாயின், ஒரு நட்ட இழப்பு ஒதுக்கிவைக்கப்படும். நட்டம் இனங்காணப்பட்டிருக்கவில்லை என்றால், குறித்த சொத்தின் கொணரப்படும் தொகை தேறிய தேய்மானத்தை அல்லது கழிவை நிர்ணயித்திருக்கக் கூடிய கொணரப்படும் தொகையை விஞ்சாத அளவுக்கு மாத்திரம் ஒரு நட்டம் ஒதுக்கிவைக்கப்படும்.

3.5 சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள்

3.5.1 இனங்காணலும் மற்றும் அளவீடும்

சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் என்பன திரண்ட நட்டங்களினதும் மற்றும் திரண்ட தேய்மானத்தினதும் குறைந்த ஆகுசெலவில். மீள்விலைமதிப்பில் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒரு சில சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றுக்கான பரிமாற்றல் திகதியில் ஊகிக்கப்படும் ஆகுசெலவாக நியாய விலையைப் பிரயோகிக்கும் பொருட்டு, பின்பற்றப்பட்ட முதலாவது இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள் (SLFRS) என்ற தெரிவு சார்ந்த SLFRS 1 நியம விலக்களிப்பை குழு தேர்ந்தெடுத்தது (குறிப்பு 15).

பிரயோகிக்கும் நிமித்தம் ஏதாவது ஒரு சொத்தின், பொறித்தொகுதியின், உபகரணத்தின் ஆகுசெலவில் அதன் கொள்வனவு விலை மற்றும் அதன் எதிர்பார்த்த பாவனையின் நிமித்தம் அதனை இயங்கும் நிலைக்குக் கொண்டுவருவதற்காக சேர்ந்த ஏதாவது நேரடியான ஆகுசெலவுகள் உள்ளடங்கியிருக்கும். சுயமாக நிர்மாணம் பெற்ற சொத்துக்களின் ஆகுசெலவில் மூலப்பொருட்களின் ஆகுசெலவு, நேரடியான தொழிலாளர் ஆகுசெலவு, அத்தகைய சொத்துக்களின் எதிர்பார்த்த பாவனையின் நிமித்தம் அவற்றை இயங்கும் நிலைக்குக் கொண்டுவருவதில் சேர்ந்த ஏதாவது ஏனைய ஆகுசெலவுகள் என்பன உள்ளடங்கியிருக்கும். ஏதாவது ஒரு சொத்தினது, பொறித்தொகுதியினது, உபகரணத்தினது ஏதாவது பாகங்கள் வித்தியாசமான பாவனை காலங்களைக் கொண்டிருக்கும் போது அவை, சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் தனித்தனியான பாகங்கள் (பிரதான ஆக்கக்கூறு) தொடர்பில் கணக்கீடு செய்யப்படுகின்றன.

3.5.2 குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள்

உரித்தடமையின் சகல பொறுப்புக்களையும் மற்றும் வெகுமதிகளையும் குழு கணிசமானளவில் கொள்கின்றவற்றின் நியதிகளிலுள்ள குத்தகைகள் நிதி சார்ந்த குத்தகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. குத்தகைக்கு விடப்பட்ட சொத்தானது ஆரம்ப இனங்காணலின் பேரில், ஆகக்குறைந்த குத்தகைக் கொடுப்பனவுகளின் தற்போதைய பெறுமானத்திற்கும் மற்றும் குத்தகையின் குறைந்த நியாயப் பெறுமானத்திற்கும் சமனான ஒரு தொகையில் அளவிடப்பட்டு மூலதனமாக்கப்படுகின்றது. ஆரம்ப இனங்காணலைத் தொடர்ந்து, அந்த சொத்தானது அந்த சொத்துக்கு ஏற்புடைய கணக்கீட்டுக் கொள்கைக்கு இனங்க கணக்கீடு செய்யப்படுகின்றது.

3.5.3 பின்தொடர்ந்து வரும் ஆகுசெலவுகள்

ஏதாவது ஒரு சொத்தின், பொறித்தொகுதியின், உபகரணத்தின் பாகம் ஒன்றைப் பிரதியிடுவதற்கான ஆகுசெலவானது அநேகமாக எதிர்காலத்தில் பொருளாதார நன்மைகள் நிலைத்திருக்கும் என்ற பாகத்தின் கொணரப்படும் தொகையில் இனங்காணப்படுகின்றது. பாகத்தினுள் குழுவுக்கு வருபவை மற்றும் அவற்றின் ஆகுசெலவு என்பவற்றை நம்பத்தகுந்த முறையில் அளவிடலாம். மீளப்பிரதியிடப்பட்ட பாகத்தின் கொணரப்படும் தொகை இனங்காணப்படாமல் விட்டுவிடப்படுகின்றது. சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை பேணிப் பராமரிப்பதற்காக செலவாகும் நாளாந்த செலவுகள் ஏற்பட்ட செலவுகளாக இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றன.

3.5.4 இனங்காணப்படாமல் விடுதல்

ஏதாவது ஒரு சொத்தின், பொறித்தொகுதியின், உபகரணத்தின் கொணரப்படும் தொகையானது அதன் பாவனையிலிருந்து அல்லது அகற்றலிலிருந்து எதிர்பார்க்கப்படும் எதிர்கால நன்மைகள் கிடையாத அல்லது அகற்றலின் போது இனங்காணப்படாமல் விடப்படுகின்றது. இனங்காணப்படாமல் விடப்படுவதன் பேரிலான இலாபங்கள் அல்லது நட்டங்கள், இலாபத்தில் அல்லது நட்டத்தில் ஏனைய வருமானத்தினுள் இனங்காணப்படுகின்றன.

3.5.5 தேய்மானம்

தேய்மானமானது சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் ஒவ்வொரு பாகத்தினதும் மதிப்பிடப்பட்ட பயனுள்ள பாவனை காலத்தின் மீதான நேர் நிரல் அடிப்படையில், இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றது. குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்களுக்கான தேய்மானம் குத்தகை கால முடிவில் குழு உரித்துடமையைப் பெறும் என்ற நியாயமான நிச்சயமான காலம் வந்தாலொழிய குறுகிய குத்தகை காலத்தின் அல்லது அத்தகைய சொத்துக்களின் பாவனை காலங்களின் அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றது. ஒரு சொத்தை விற்பனைக்காக ஒதுக்கி வகைப்படுத்தும் முன்கூட்டிய (அல்லது குழு விற்பனைக்காக ஒதுக்கி வகைப்படுத்தும் ஒரு அகற்றலில் உள்ளடங்கும்) திகதியிலும் மற்றும் அந்த சொத்து இனங்காணப்படாது விடுப்படுகின்ற திகதியிலும் முடிவடையும் ஒரு சொத்தின் தேய்மானம் காணப்படுமிடத்து, அந்த சொத்து பாவனையின் நிமித்தம் கிடைக்கப் பெறுகின்ற போது, அந்த சொத்தின் தேய்மானம் ஆரம்பமாகுகின்றது. தூய உறுதியுடைய காணிகள் மற்றும் நிகழும் மூலதனப் பணிகள் என்பன தொடர்பில் தேய்மானம் கணிப்பிடப்படுவதில்லை.

மதிப்பிடப்பட்ட பயனுள்ள பாவனை காலம் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சொத்துக்களின் வகுதி	பாவனை காலம்
கட்டிடங்கள்	13.33 ஆண்டுகள்
அலுவலக உபகரணங்கள், தளபாடங்கள், பொருத்துக்கள்	8 ஆண்டுகள்
நிர்மாணம் சார்ந்த கருவி சாதனங்கள், உபகரணங்கள்	4-5 ஆண்டுகள்
மோட்டார் வாகனங்கள்	4 ஆண்டுகள்
பொறித்தொகுதிகள், இயந்திராதிகள்	5 ஆண்டுகள்
கொள்கலன்கள்	5 ஆண்டுகள்
கணிகள்	5 ஆண்டுகள்
வாசிகசாலைப் புத்தகங்கள்	8 ஆண்டுகள்

3.5.1 நிகழும் மூலதனப் பணிகள்

அறிக்கையிடப்படும் திகதியில் நிறைவு பெறாத குறித்த ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட மூலதனம் சார்ந்த செலவுகளும் அதே நேரம் குறித்த ஆண்டு காலப்பகுதியில் நிறைவு செய்யப்பட்டுள்ள மூலதனம் சார்ந்த சொத்துக்களும் மற்றும் சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள் என்பவற்றுக்கு மாற்றப்பட்டுள்ள கிடைக்கக்கூடிய சொத்துக்களும் நிகழும் மூலதனப் பணிகள் சார்ந்த செலவுகளாகக் காட்டப்பட்டுள்ளன.

3.6 பொருட்பதிவேடுகள்

பொருட்பதிவேடுகள் குறைந்த ஆகுசெலவிலும் மற்றும் தேரிய மாறக்கூடிய பெறுமானத்திலும் விலைமதிப்பிடப்படுகின்றன. ஆகுசெலவானது அளவிடப்பட்ட சராசரி ஆகுசெலவு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றது. பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக ஏற்பட்ட செலவுகள், அத்தகைய பொருட்களை அந்தந்த உரிய அமைவிடங்களுக்கு கொண்டு செல்வதற்காக ஏற்பட்ட செலவுகள் மற்றும் அவற்றை பயனுள்ள நிலைக்குக் கொண்டுவருவதற்காக ஏற்பட்ட செலவுகள் போன்ற செலவுகள் இத்தகைய செலவுகளில் உள்ளடங்குகின்றன.

3.6.1 நிகழும் பணிகள்

குறித்த நாளுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய ஒப்பந்தப் பணிகள் தொடர்பான வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படும் செலவுப்பட்டியல்படுத்தப்படாத முழுமொத்தத் தொகையை நிகழும் நிர்மாணம் சார்ந்த ஒப்பந்தங்கள் பிரதிபலிக்கும். நிகழும் பணிகளின் குறைந்த செலவுப்பட்டியல்கள் மற்றும் இனங்காணப்பட்ட நட்டங்கள் திகதிற்கு இனங்காணப்படும் இலாபத்திலும் மற்றும் ஆகுசெலவிலும் இது அளவிடப்படுகின்றது. குறித்த விஷேட கருத்திட்டங்களுடன் நேரடியாக சம்பந்தப்படும் சகல செலவுகளும் மற்றும் வழமையான இயக்கச்செயற்பாட்டு ஆற்றலின் அடிப்படையில் குழுவின் ஒப்பந்தம் சார்ந்த செயற்பாடுகளில் ஏற்படும் ஒரு நிலையான ஒதுக்கீடும் மற்றும் வித்தியாசமான மேன்தலை செலவுகளும் ஆகுசெலவில் உள்ளடங்குகின்றன. நிகழும் நிர்மாணம் சார்ந்த ஒப்பந்தங்கள், இனங்காணப்படும் இலாபங்களை விஞ்சுகின்ற நிகழும் பணிகளின் செலவுப் பட்டியல்களில் ஏற்படும் ஆகுசெலவுகளில் காணப்படும் சகல ஒப்பந்தங்களுக்கும் நிதி நிலைக் கூற்றிலுள்ள வர்த்தக மற்றும் ஏனைய வருமதிகளின் பாகமாக எடுத்துரைக்கப்படுகின்றன. நிகழும் பணிகள் தொடர்பான செலவுப் பட்டியல்கள் இனங்காணப்படும் இலாபங்களை விஞ்சினால், அதன் போது வரும் வித்தியாசம், நிதி நிலைக் கூற்றின் வர்த்தக மற்றும் ஏனைய கொடுமதிகளின் பாகமாக எடுத்துரைக்கப்படும்.

3.7 ஊழியர்களுக்கான நன்மைகள்

(a) திடமான பங்களிப்புத் திட்டங்கள்

திடமான ஒரு பங்களிப்புத் திட்டம் என்பது தொழிலுக்குப் பிற்பட்ட கால நன்மைகள் அடங்கிய ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் தனியான ஒரு நிதியத்திற்கு பங்களிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனம் மேலும் தொகைகளைச் செலுத்துவதற்கு சட்டமுறையான அல்லது ஆக்கபூர்வமான பொறுப்பைக் கொண்டிருக்காது. திடமான பங்களிப்புத் திட்டத்திற்கான பங்களிப்புகள் சார்ந்த பொறுப்புகள் ஊழியர்களினால் வழங்கப்படும் சேவை காலப்பகுதியில் ஒரு ஊழியர் நன்மையாக இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றன. முன்சூட்டி செலுத்திய பங்களிப்புகள் எதிர்காலக் கொடுப்பனவில் கிடைக்கக்கூடிய ஒரு குறைப்பு அல்லது ஒரு காசு மீளளிப்பு அளவுக்கான ஒரு சொத்தாக இனங்காணப்படுகின்றன.

திடமான பங்களிப்புத் திட்டங்கள் - ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம்

ஊழியர் சேமலாப நிதியம் பங்களிப்புக்கும் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் பங்களிப்புக்கும் பங்களிப்பதற்கு தகுதி வாய்ந்த அனைத்து ஊழியர்களும் அந்தந்த நியதிச்சட்ட முறைகளினதும் மற்றும் ஒழுங்குவிதிகளினதும் நிரலில் உரிய பங்களிப்பு நிதியங்களினால் அணவப்படுகின்றார்கள். குழு, ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கும் முறையே ஊழியர்களின் மொத்த வேதனத்தில் 12 மூ வீதத்தையும் மற்றும் 3மூ வீதத்தையும் பங்களிப்புச் செய்யும்

(b) திடமான நன்மைகள் திட்டம் - பணிக்கொடை.

அறிக்கையிடப்படும் திகதியிலுள்ள திடமான நன்மைகள் திட்டத்தின் பொறுப்புக்களினது தற்போதைய பெறுமானமே திடமான நன்மைகள் திட்டம் தொடர்பில், நிதி நிலைக் கூற்றில் இனங்காணப்படும் பொறுப்பாகும். திடமான நன்மைகள் திட்டத்தினது பொறுப்பு, LKAS 19 நியமத்தினால் (அதாவது ஊழியர் நன்மைகள் திட்டம்) சிபாரிசு செய்யப்பட்டவாறு, கருத்திட்டக் கடன் அலகு (PUC) முறையியயலைப் பயன்படுத்தி சுயாதீன சான்றுபடுத்தும் தரப்புகளினால் வருடாந்த ரீதியில் கணிக்கப்படுகின்றது. திடமான நன்மைகள் திட்டங்களுக்கான உண்மையான இலாபங்களும் மற்றும் நட்டங்களும் ஏனைய முழுமையான வருமானத்தில் அத்தகையவை எழுகின்ற காலப்பகுதியில் முழுமையாக இனங்காணப்படுகின்றன.

(a) திடமான ஓய்வூதியத் திட்டம் - பணிக்கொடை (தொடர்ச்சி)

குழு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஆகக்குறைந்த உண்மையான ஒரு விலைமதிப்பீட்டை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது.

திடமான ஓய்வூதியத் திட்டத்தின் பொறுப்புக்களினது தற்போதைய பெறுமானத்தை அடைந்து கொள்ளும் நிமித்தம் தேவையான எடுகோள்களைக் கருத்திற் கொண்டு, கருத்திட்டக் கடன் அலகுக் கடன் முறையியலை (PUC) பயன்படுத்தி பணிக்கொடைக்கான பெறுப்புக்கள் மதிப்பிடப்படுகின்றன.

எனினும், 1983 இன் 12 ஆம் இலக்கப் பணிக்கொடை தொடர்பான சட்டத்தின் பிரகாரம், தொடர்ச்சியாக 05 வருட கால சேவை காலம் நிறைவு பெற்றதன் பின்னரே ஒரு ஊழியருக்கான பணிக்கொடைப் பொறுப்பு எழுகின்றது.

3.8 ஏற்பாடுகள்

கடந்த ஒரு நிகழ்வின் பயனாக, அநேகமாக பொறுப்புக்களைத் தீர்ப்பனவு செய்வதற்குத் தேவைப்படுத்தப்படும் பொருளாதாரம் சார்ந்த நன்மையின் பயன் விளைவாக அமையக் கூடியதும் மற்றும் நம்பத்தகுந்த அளவில் மதிப்பிடப்படக் கூடியதுமான தற்போதைய சட்ட அல்லது ஆக்கபூர்வமான ஒரு பொறுப்பை குழு கொண்டிருக்கும் என்பதால், ஏற்பாடுகள் இனங்காணப்படுகின்றன. அத்தகைய ஏற்பாடுகளும் மற்றும் பொறுப்புக்களும் நிதி நிலைக் கூற்றிலும் இனங்காணப்படுகின்றன. தற்போதைய சந்தை மதிப்பீட்டைப் பிரதிபலிக்கின்ற வரிக்கு முன்னுள்ள வரி வீதத்திலும் மற்றும் பொறுப்புக்கான குறித்த கட்டப்படாட்டிலும் எதிர்பார்த்த எதிர்கால காசுப் பாய்ச்சல்களை தள்ளுபடி செய்வதன் மூலம், பணத்தின் காலப் பெறுமானம் நிரணயிக்கப்படுகின்றது. நெகிழ்தன்மை வாய்ந்த தள்ளுபடியானது நிதி சார்ந்த ஆகுசெலவாக இனங்காணப்படுகின்றது.

3.9 முழுமையான வருமானக் கூற்று

3.9.1 வருமானம்

(a) நிர்மாணம் சார்ந்த ஒப்பந்தங்கள்

ஒப்பந்தத்தில் உடன்பட்ட ஆரம்பத் தொகை மற்றும் ஒப்பந்தப் பணியில் காணப்படும் ஏதாவது வித்தியாசங்கள் அடங்கலாக கோரல்கள் மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் என்பன ஒப்பந்த வருமானத்தில் உள்ளடங்குகின்றன. இந்த ஒப்பந்த வருமானமும் அநேகமாக வருமானத்திற்கு பயனாக அமையும் அளவுக்குக் காணப்படும். இதனை நம்பத்தகுந்த அளவில் அளவிட முடியும். ஒரு வருமான ஒப்பந்தத்தின் பயனை நம்பத்தகுந்த அளவில் மதிப்பிட முடியும் என்பதால், ஒப்பந்த வருமானமானது அந்த ஒப்பந்தத்தின் நிறைவுக் கட்டத்திற்கான விகிதாசார அடிப்படையில் இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றது.

மதிப்பிடப்பட்ட மொத்த ஒப்பந்த ஆகுசெலவை உள்ளடக்கக்கூடிய திகதிற்கு நிறைவேற்றப்படும் பணி தொடர்பில் ஏற்படும் ஒப்பந்தம் சார்ந்த ஆகுசெலவு விகிதாசாரத்திற்கான குறிப்பைக் கொண்டு, நிறைவு கட்டம் மதிப்பிடப்படுகின்றது. ஒரு நிர்மாண ஒப்பந்தத்தின் பயனை நம்பத்தகுந்த அளவில் மதிப்பிட முடியாத போது, ஒப்பந்த வருமானமானது அநேகமாக மீளறவிடப்பட வேண்டிய ஏற்பட்ட ஒப்பந்த ஆகுசெலவின் அளவுக்கு மாத்திரமே இனங்காணப்படுகின்றது.

(b) உசாதுணை சார்ந்த சேவைகள்

குழு, நிர்மாணம் சார்ந்த பணிகள் சம்பந்தமான உசாதுணை சார்ந்த சேவைகளிலிருந்து வருமானத்தை ஈட்டுகின்றது. உசாதுணை சார்ந்த சேவைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் அறிக்கையிடும் திகதியிலுள்ள கொடுக்கல்வாங்கல் கட்டத்திற்கான விகிதாசாத்தின் அடிப்படையில் இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றது. நிறைவேற்றப்பட்ட பணியின் அளவுக்கான குறிப்புடன் நிறைவுக் கட்டம் சம்பந்தப்படுகின்றது.

3.9.2 வட்டி வருமானம்

கழிக்கப்பட்ட ஆகுசெலவில் அளவிடப்பட்ட நிதி சார்ந்த சகல சொத்துக்கள் சாதனங்கள், விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய வகையில் வகைப்படுத்தப்பட்ட வட்டியை சமந்து வருகின்ற நிதி சார்ந்த சொத்துக்கள், வட்டி வருமானம் அல்லது செலவினம் என்பன நிதி சார்ந்த சொத்துக்களின் அல்லது பொறுப்புக்களின் கொணரப்படும் தேறிய தொகைக்கு பொருத்தமானவிடத்து, நிதி சார்ந்த சொத்துக்கள் சாதனங்களின் எதிர்பார்த்த பாவனை காலத்தின் அல்லது அத்தகைய சாதனங்களின் குறுகிய ஒரு காலப்பகுதியின் அடிப்படையில் கிடைக்கும் எதிர்காலக் கிடைப்பனவுகள் அல்லது மதிப்பிடப்படும் எதிர்காலக் காசுக் கொடுப்பனவுகள் என்பவற்றை சரியாகக் கழித்துக் கணக்கிடுவதற்கு செயல்வலுப் பெறும் வரி வீதத்தைப் (நுஐசு) பிரயோகித்து பதியப்படுகின்றன. வட்டி வருமானம் முழுமையான வருமானக் கூற்றினது நிதி வருமானத்தில் உள்ளடக்கப்படுகின்றது.

3.9.3 பங்குலாப வருமானம்

கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் பங்குதாரர் தரப்புகளின் உரிமை நிலைநாட்டப்படுகின்ற போது பங்குலாப வருமானம் கணக்கீடு செய்யப்படுகின்றது.

3.9.4 ஏனைய வருமானம்

சொத்துக்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் அகற்றலிருந்து வரும் இலாபங்கள் அல்லது நட்டங்கள் அத்தகைய அகற்றல் மீதான வருமானங்கள், சம்பந்தப்பட்ட செலவுகள் மற்றும் சொத்துக்களின் கொணரப்படும் பெறுமானம் என்பவற்றிலிருந்து கழிக்கப்பட்ட பின்னர் இனங்காணப்படுகின்றன.

வெளிநாட்டு நாயண இலாபங்களும் மற்றும் நட்டங்களும் தேறிய அடிப்படையில் பதியப்படுகின்றன.

3.9.5 செலவின இனங்காணல்

(a) நிர்மாணம் மற்றும் உசாதுணை சார்ந்த ஆகுசெலவுகள்

ஒப்பந்தம் சார்ந்த செலவுகள் ஒப்பந்தம் சார்ந்த எதிர்கால செயற்பாட்டுடன் சம்பந்தப்பட்ட ஒரு சொத்தை உருவாக்காத வரையில், ஏற்பட்ட செலவுகளாக இனங்காணப்படுகின்றன. வருமானத்தை விஞ்சும் நிர்மாண ஒப்பந்தங்கள் தொடர்பான மொத்த ஆகுசெலவாக இருக்கக்கூடிய ஒரு செலவாக எதிர்பார்த்த நட்டங்கள் இனங்காணப்படுகின்றன.

(b) ஏனைய செலவுகள்

வினைத்திறன் வாய்ந்த ஒரு விதத்தில் சொத்துக்களையும், பொறித்தொகுதிகளையும், உபகரணங்களையும் பேணிப் பராமரிப்பதிலும் மற்றும் வர்த்தகம் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்வதிலும் ஏற்பட்ட சகல செலவுகளும் குறித்த ஆண்டிற்கான இலாபத்தில் வருகின்ற வருமானத்திற்குக் கொண்டுவரப்பட்டு கணக்குக் காட்டப்பட்டுள்ளன.

3.9.6 வரிவிதித்தல்

(a) நடைமுறை வரிகள்

நடைமுறை ஆண்டு மற்றும் முன்னைய ஆண்டுகள் தொடர்பான நடைமுறை வருமான வரிப் பொறுப்புக்கள் இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு செலுத்தப்படுவதற்கு அல்லது அந்த ஆணையாளர் நாயகத்திடமிருந்து மீளவிடப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் தொகையில் அளவிடப்படுகின்றன. அறிக்கையிடப்படும் திகதியளவில் சட்ட வலுப்பெறும் அல்லது செயல்முறை ரீதியில் சட்ட வலுப்பெறும் வரி வீதங்கள் மற்றும் வரி சார்ந்த சட்டங்கள் என்பன அத்தகைய தொகைகளைக் கணிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுகின்றன.

வருமான வரிக்கான ஏற்பாடானது நிதிக் கூற்றுக்களில் பதியப்படும் வருமான செலவினப் பிரிவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும் என்பதுடன் அத்தகைய ஏற்பாடானது உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்கவும் மேற்கொள்ளப்படுகின்றது.

பொருத்தமான விபரங்கள் நிதிக் கூற்றுக்களுக்கான அந்தந்தக் குறிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

(b) பிற்போடப்பட்ட வரி

பிற்போடப்பட்ட வரியானது, நிதி சார்ந்த அறிக்கையிடும் நோக்கங்களுக்காகக் கொணரப்படும் சொத்துக்களினதும் மற்றும் பொறுப்புக்களினதும் தொகைகளுக்கும் அதே நேரம் வரி விதிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் தொகைகளுக்கும் இடையில் தற்காலிக வித்தியாசங்கள் தொடர்பில் இனங்காணப்படுகின்றது. பிற்போடப்பட்ட வரி பின்வருவன தொடர்பில் இனங்காணப்படுவதில்லை.

- ஒரு வர்த்தக இணைப்பாக அல்லாத மற்றும் வரி விதிக்கத்தகு இலாப அல்லது நட்டத்திற்கான கணக்கீட்டில் எந்தவிதமான தாக்கங்களையும் ஏற்படுத்தாத ஒரு கொடுக்கல்வாங்கலில் காணப்படும் சொத்துக்களின் அல்லது பொறுப்புக்களின் ஆரம்ப இனங்காணலிலுள்ள தற்காலிக வித்தியாசங்கள்.
- எதிர்வுகூறக்கூடிய எதிர்காலத்தில் அநேகமாக ஒதுக்கமாக விளங்காத அளவுக்கு கூட்டிணைந்த ரீதியில் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களிலும் மற்றும் துணை நிறுவனங்களிலும் காணப்படும் முதலீடுகள் தொடர்பான தற்காலிக வித்தியாசங்கள்.
- நல்லெண்ணத் தொகையின் ஆரம்ப இனங்காலின் பேரில் எழுகின்ற வரிவிதிக்கத்தகு தற்காலிக வித்தியாசங்கள்.

அறிக்கையிடும் திகதியளவில் செயல்வலுப் பெற்றுள்ள அல்லது செயல்முறை ரீதியில் செயல்வலுப் பெற்றுள்ள சட்டங்களின் அடிப்படையில், ஒதுக்கமாக மாறும் வீதங்களின் தற்காலிக வித்தியாசங்களுக்கு பிரயோகிக்கப்படுதல் வேண்டுமென எதிர்பார்க்கப்படும் அத்தகைய வரி வீதங்களில் பிற்போடப்பட்ட வரி அளவிடப்படுகின்றது.

4 காசுப் பாய்ச்சல் பற்றிய கூற்று

காசுப் பாய்ச்சல் பற்றிய கூற்று, நோய் முறையியலைப் பயன்படுத்தி, காசுப் பாய்ச்சல் கூற்று தொடர்பான இலங்கைக் கணக்கீட்டு நியமமாகிய LKAS 7 என்ற நியமத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளது.

5 அறிக்கையிடும் காலத்திற்கு பின்னர் எழும் நிகழ்வுகள்

அறிக்கையிடும் காலத்திற்கு பின்னர் சாதகமான அல்லது பாதகமான நிகழ்வுகள் எழலாம். அத்தகைய நிகழ்வுகள் அத்தகைய விடயங்கள் தொடர்பில் நிதிக் கூற்றுக்கள் அதிகாரமளிக்கப்படும் திகதிற்கும் மற்றும் அறிக்கையிடப்படும் காலப்பகுதியின் இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழும்.

அறிக்கையிடப்படும் திகதிற்கு பின்னர் எழும் நிகழ்வுகளின் பொருண்மை வாய்ந்த தன்மை கருத்திற்கொள்ளப்பட்டு, தேவையானவிடத்து நிதிக் கூற்றுக்களில் பொருத்தமான சீராக்கல்கள் அல்லது வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

6 வெளியிடப்பட்ட ஆனாலும் அறிக்கையிடும் திகதியில் செயல்வலுப் பெறாததுமான புதிய கணக்கீட்டு நியமங்கள்

பல புதிய நியமங்கள், நியமங்களுக்கான திருத்தங்கள் மற்றும் பொருள்கோடல் விளக்கங்கள் என்பன 2014 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் திகதியின் பின்னர் ஆரம்பமாகும் வருட காலப் பகுதிகள் தொடர்பில் செயல்வலுப் பெற்றிருக்கும். இவை இந்தத் திரண்ட நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்ட நேரத்தில் பிரயோகிக்கப்படவில்லை. குழுவுக்குப் பொருத்தமெனும் அத்தகையவைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. குழுவிடம் இந்த நியமங்களை முன்னரே பின்பற்றுவதற்கான திட்டமில்லை.

SLFRS 10 - திரண்ட நிதிக் கூற்றுக்கள்

SLFRS 11 - கூட்டு ஒப்பந்தங்கள்

SLFRS 12 - ஏனைய நிறுவனங்களிலுள்ள அக்கறை வெளிப்படுத்தல்கள்

SLFRS 10 என்ற நியமமானது முதலிடப்படும் ஒரு தொகை கட்டாயமாக ஒன்றிணைக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கான தனியான ஒரு கட்டுப்பாட்டு முறையியலை அறிமுகப்படுத்துகின்றது. அதன் பயனாக, குழுவுக்கு, முதலிடப்படும் தனது முதலீட்டுத் தொகைகள் தொடர்பில் தனது திரண்ட முடிவை மாற்றுவதற்கு அவசியப்படலாம். அத்தகைய தொகைகள் முதலிடப்படும் இத்தகைய தொகைகள் தொடர்பான நடைமுறைக் கணக்கீட்டில் மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம்.

SLFRS 11 என்ற நியமத்தின் கீழ், கூட்டு ஒப்பந்தக் கட்டமைப்பு இன்னும் முக்கியமான கருத்திற் கொள்ள வேண்டிய ஒரு விடயமாக இருந்தாலும், அது கூட்டு ஒப்பந்த வகையைத் தீர்மானிப்பதில் முக்கியமான ஒரு காரணியாக விளங்குவதில்லை. ஆகையால் அதனைத் தொடர்ந்து வரும் கணக்கீட்டு முக்கியமானதாகும். SLFRS 12 என்ற நியமமானது, துணை நிறுவனங்கள், கூட்டு ஒப்பந்தங்கள், இணைவர்கள், ஒன்றிணைக்கப்படாத கட்டமைக்கப்பட்ட நிறுவனங்கள் முதலியவற்றில் ஒரு நிறுவனத்திற்கு இருக்கின்ற அக்கறைகள் பற்றிய தேவைப்பாடுகள் அனைத்தையும் ஒரு தனியான நியமத்தின் வரையறையினுள் கொண்டு வருகின்றது. SLFRS 12 என்ற நியமம் இத்தகைய அக்கறைகளின் தன்மை, ஆபத்துக்கள் மற்றும் நிதி சார்ந்த விளைவுகள் என்பன தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துமாறு தேவைப்படுத்துகின்றது.

7 SLFRS 13 - நியாய விலை அளவீடு

SLFRS 13 என்ற நியமமானது நியாய விலைப் பெறுமானம் எவ்வாறு அளவிடப்படுகின்றது என்பது தொடர்பான தனியான ஒரு அடிப்படையை முன்வைக்கின்ற அதே நேரம் ஞாடுகளு முழுதிலும் தற்பொழுது தனிப்படுத்தப்படுகின்ற நியாய விலை அளவீட்டு வழிகாட்டலையும் பிரதியீடு செய்கின்றது. மட்டுப்பாடுடைய எதிர்பார்ப்புகளுக்கு அமைய, ஞாடுகளு 13 என்ற நியமமானது அத்தகைய ஏனைய ஞாடுகளு நியமங்களினால் தேவைப்படுத்தப்படும் அல்லது அனுமதிக்கப்படும் அவ்வாறான நியாய விலை அளவீடுகள் அல்லது வெளிப்படுத்தல்கள் தேவைப்படுகின்ற நேரத்தில் பிரயோகிக்கப்படுகின்றது.

8 SLFRS 15 - வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தங்களிலிருந்து வரும் வருமானம்

SLFRS 15 - 'வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தங்களிலிருந்து வரும் வருமானமானது' LKAS 18 வருமானம், LKAS 11 நிர்மாண ஒப்பந்தங்கள் முதலிய வருமான இனங்காணல் வழிகாட்டலை எந்தளவு, எப்போது நிர்ணயிக்கலாம் என்பது தொடர்பான முழுமையான ஒரு வேலைச்சட்டகத்தைத் தாபிக்கின்றது.

SLFRS 15 என்ற நியமம், முன்னர் பின்பற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டவற்றுடன் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் திகதியில் அல்லது அதன் பின்னர் ஆரம்பாகுகின்ற வருடாந்த அறிக்கையிடும் காலப் பகுதிக்கு செயல்வலுப்பெற்றிருக்கும். குழு, மேற்குறித்த நியமங்களின் விளைவாக தனது திரண்ட நிதிக் கூற்றுக்கள் மீது எழக்கூடிய சாத்தியமான தாக்கங்களை மதிப்பிடுகின்றது.



மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த முழுமையான வருமானக் கூற்று

	குறிப்பு	குழு		ம.பொ.உ.ப.	
		2014 ரூ.	2013 ரூ.	2014 ரூ.	2013 ரூ.
வருமானம்	9	13,401,582,667	15,132,718,158	13,259,699,366	15,131,164,037
விற்பனை ஆகுசெலவு	10	(11,487,873,150)	(13,280,839,809)	(11,656,600,792)	(13,414,329,871)
முழுமொத்த இலாபம்		1,913,709,517	1,851,878,349	1,603,098,574	1,716,834,166
ஏனைய வருமானம்	11	147,476,316	153,445,158	169,674,146	144,727,925
நிருவாகம் சார்ந்த செலவுகள்		(1,205,398,792)	(1,255,752,763)	(1,049,860,082)	(1,151,711,425)
விற்பனை, பகிர்ந்தளிப்பு சார்ந்த செலவுகள்		(314,175,035)	(335,210,717)	(314,175,035)	(321,479,322)
இயக்கச்செயற்பாடுகளிலிருந்து வரும் பெறுபேறுகள்		541,612,007	414,360,027	408,737,604	388,371,344
நிதி சார்ந்த வருமானம்		154,451,475	217,808,170	145,235,138	213,907,634
நிதி சார்ந்த ஆகுசெலவு		(27,890,447)	(22,154,752)	(17,589,492)	(17,532,829)
நிதி சார்ந்த தேறிய வருமானம்	12	126,561,028	195,653,418	127,645,646	196,374,805
வரிக்கு முன்னருள்ள இலாபம்		668,173,035	610,013,445	536,383,250	584,746,149
வருமான வரி சார்ந்த செலவு	14	(271,949,391)	(267,791,716)	(243,267,389)	(256,524,029)
குறித்த ஆண்டிற்கான இலாபம்		396,223,644	342,221,729	293,115,861	328,222,120
குறித்த ஆண்டிற்கான ஏனைய முழுமையான வருமானம்		-	-	-	-
குறித்த ஆண்டிற்கான ஏனைய முழுமையான மொத்த வருமானம்		396,223,644	342,221,729	293,115,861	328,222,120

அடைப்புக்குறிக்குள் காணப்படும் இலக்கங்கள் கழித்தலை சுட்டிக்காட்டும்.


11 முதல் 38 வரையான பக்கங்களில் குறிப்பீடுசெய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக விளங்கும்.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்
திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள காசுப் பாய்ச்சல் பற்றிய கூற்று


குறிப்பு	குழு		ம.பொ.உ.ப.		
	2014	2013	2014	2013	
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	
சொத்துக்கள்					
நடைமுறையல்லாத சொத்துக்கள்					
சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள்	15	3,298,246,727	3,362,855,558	2,896,020,996	3,134,280,527
முதலீடுகள்	16	34,521,663	38,326,397	44,521,683	38,326,417
மொத்த நடைமுறையல்லாத சொத்துக்கள்		3,332,768,390	3,401,181,955	2,940,542,679	3,172,606,944
நடைமுறைச் சொத்துக்கள்					
பொருட்பதிவேடுகள்	17	661,739,053	746,822,316	320,879,617	414,331,509
வர்த்தக மற்றும் ஏனைய வருமானிகள்	18	8,582,269,470	13,034,273,723	9,581,357,319	9,465,446,814
குறுங்கால முதலீடுகள்	16	2,753,124,096	1,769,259,420	2,457,313,968	1,728,581,897
காசும் காசு ஒப்புரவுகளும்	20	620,947,793	399,435,851	449,363,357	310,353,679
கம்பனிகளுக்கு இடையிலான நடைமுறைக் கணக்குகள்	19	-	-	1,278,026,970	1,083,035,301
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்		12,618,080,412	15,949,791,310	14,086,941,231	13,001,749,200
மொத்தச் சொத்துக்கள்		15,950,848,802	19,350,973,265	17,027,483,910	16,174,356,144
ஒப்புரவும் பொறுப்புக்களும்					
பங்களிக்கப்பட்ட மூலதனம்		500,000	500,000	500,000	500,000
மூலதன ஒதுக்கம்		3,028,000	3,028,000	3,028,000	3,028,000
பிடித்துவைக்கப்பட்ட சம்பாத்தியம்		4,510,200,586	4,113,976,942	4,383,281,286	4,090,165,425
மொத்த ஒப்புரவு		4,513,728,586	4,117,504,942	4,386,809,286	4,093,693,425
நடைமுறையல்லாத பொறுப்புக்கள்					
குத்தகைக் கடன்கள்	21	888,699	7,199,960	-	604,418
ஓய்வூதிய நன்மைகள் பொறுப்பு	22	182,165,317	204,004,898	182,165,317	204,004,898
பிற்போடப்பட்ட வரி	23	6,477,006	228,141	-	-
மொத்த நடைமுறையல்லாத பொறுப்புக்கள்		189,531,022	211,432,999	182,165,317	204,609,316
நடைமுறைப் பொறுப்புக்கள்					
வர்த்தக மற்றும் ஏனைய கொடுமதிகள்	24	10,501,754,299	14,451,694,061	11,740,884,403	11,333,291,954
செலுத்த வேண்டிய வருமான வரி	25	737,897,410	546,972,887	717,039,064	531,111,429
குத்தகைக் கடன்கள்	21	7,937,483	23,368,376	585,840	11,650,020
தள அலுவலகங்களுக்கு இடையிலான நடைமுறைக் கணக்குகள்		-	-	-	-
கம்பனிகளுக்கு இடையிலான நடைமுறைக் கணக்குகள்		-	-	-	-
வங்கி மேலதிகப் பற்றுக்கள்	20	-	-	-	-
மொத்த நடைமுறைப் பொறுப்புக்கள்		11,247,589,194	15,022,035,324	12,458,509,307	11,876,053,403
மொத்தப் பொறுப்புக்கள்		11,437,120,216	15,233,468,323	12,640,674,624	12,080,662,719
மொத்த ஒப்புரவும் பொறுப்புக்களும்		15,950,848,802	19,350,973,265	17,027,483,910	16,174,356,144


11 முதல் 38 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக்கூற்றுக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக விளங்கும்.

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் சான்றுபடுத்துகின்றோம்.


யூ.என்.பி. மாவத்தாகம்
பிரதிப் பொது முகாமையாளர் (நிதி)

இந்த நிதிக்கூற்றுக்களைத் தயாரித்து வழங்கும் பொறுப்பு பணிப்பாளர்கள் சபைக்குரியதாகும். ஆகையால் சபையின் சார்பாக இந்த நிதிக்கூற்று அங்கீகரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டுள்ளது.


பொறியியலாளர் ஜி.ம.ஏ. பியதிலக்க
தலைவர்


எம்.ஆர்.ஜி. ரணதுங்க
பணிப்பாளர்



2016 பெப்ரவரி 11
கொழும்பு

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

2014 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள காசுப் பாய்ச்சல் பற்றிய கூற்று

	குழு		ம.பொ.உ.ப.	
	2014 ரூ.	2013 ரூ.	2014 ரூ.	2013 ரூ.
இயக்கச்செயற்பாடுகளிலிருந்து வரும் காசுப்பாய்ச்சல்கள்				
வரிக்கு முன்னருள்ள இலாபம்	668,173,035	610,013,445	536,383,250	584,746,149
பின்வருவனவற்றுக்கான சீராக்கல்கள்:				
சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள் என்பவற்றின் மீதான தேய்மானம்	431,739,029	361,096,067	328,077,547	281,658,637
தீராத மற்றும் சந்தேகத்திற்கிடமான பற்றுக்களுக்கான ஏற்பாடு	308,872,386	270,826,569	308,872,386	270,826,569
தீராத மற்றும் சந்தேகத்திற்கிடமான பற்றுக்களுக்கான ஒதுக்கல்	(52,969,199)	-	(52,969,199)	-
பணிக்கொடைக்கான ஏற்பாடு(ஒதுக்கல்)	15,117,495	(1,331,068)	15,117,495	(1,331,068)
நிதி சார்ந்த தேறிய வருமானம்	(126,561,028)	(195,653,418)	(127,645,644)	(196,374,805)
சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள் என்பவற்றின் அகற்றல் மீதான இலாபம்/நட்டம்	728,679	1,319,392	728,680	1,319,391
நானயமாற்று இலாபம்/நட்டம்	-	(3,128,784)	-	(3,128,784)
தொழிற்படு மூலதன மாற்றங்களுக்கு முன்னருள்ள இயக்கச்செயற்பாட்டு இலாபம்	1,245,100,396	1,043,142,203	1,008,564,515	937,716,089
பொருட்பதிவேடுகளிலுள்ள (அதிகரிப்பு)/குறைவு	85,083,263	(79,539,026)	93,451,892	59,281,381
வர்த்தக மற்றும் ஏனைய வருமதிகளிலுள்ள (அதிகரிப்பு)/குறைவு	4,196,101,066	(2,545,056,677)	(371,813,692)	(1,149,714,582)
வர்த்தக மற்றும் ஏனைய கொடுமதிகளிலுள்ள (அதிகரிப்பு)/குறைவு	(3,949,939,762)	2,123,118,161	407,592,449	1,313,949,159
சம்பந்தப்பட்ட கம்பனிகளுக்கான தொகைகளிலுள்ள அதிகரிப்பு/குறைவு	-	(22,473,123)	(194,991,669)	(848,281,675)
தள அலுவலகங்களுக்கு இடையிலான நடைமுறைக் கணக்குகளிலுள்ள அதிகரிப்பு	-	(6,701,059)	-	(6,701,059)
இயக்கச்செயற்பாடுகளிலிருந்து ஈட்டப்பட்ட காசு	1,576,344,962	512,490,479	942,803,495	306,249,313
செலுத்தப்பட்ட வட்டி	(27,890,447)	(22,154,752)	(17,589,494)	(17,532,829)
செலுத்தப்பட்ட வரி	(74,775,998)	(102,759,977)	(57,339,754)	(99,529,200)
செலுத்தப்பட்ட பணிக்கொடை	(36,957,075)	(23,452,024)	(36,957,075)	(23,452,024)
இயக்கச்செயற்பாடுகளிலிருந்து வரும் தேறிய காசுப் பாய்ச்சல்கள்	1,436,721,443	364,123,725	830,917,173	165,735,260
முதலீட்டுச் செயற்பாடுகளில்/(பயன்ட்ட) காசுப்பாய்ச்சல்கள்				
சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள் என்பவற்றில் முதலிடப்பட்ட முதலீடு	(365,286,891)	(510,223,850)	(90,546,698)	(390,676,547)
நிகழும் மூலதனப் பணிகளிலுள்ள முதலீடு	(2,571,990)	(2,001,230)	-	(2,001,230)
நீண்டகால வைப்பு முதலீடு/அகற்றல்	3,804,734	29,787,904	(6,195,266)	29,787,904
குறுங்கால வைப்பு முதலீடு/அகற்றல்	(983,864,676)	(193,278,230)	(728,732,071)	(152,600,707)
வட்டி வருமானம்	154,451,475	217,808,170	145,235,138	213,907,634
முதலீட்டுச் செயற்பாடுகளில்/(பயன்ட்ட) தேறிய காசுப்பாய்ச்சல்கள்	(1,193,467,347)	(457,907,236)	(680,238,897)	(301,582,945)
நிதியளிப்பு சார்ந்த செயற்பாடுகளில்/(பயன்ட்ட) காசுப்பாய்ச்சல்கள்				
நிதி சார்ந்த குத்தகைப் பொறுப்புக்கள் கொடுப்பனவு	(21,742,154)	(41,542,109)	(11,668,598)	(18,109,962)
நிதியளிப்பு சார்ந்த செயற்பாடுகளில்/(பயன்ட்ட) தேறிய காசுப்பாய்ச்சல்கள்	(21,742,154)	(41,542,109)	(11,668,598)	(18,109,962)
காசும் காசு ஒப்புரவுகளிலுமுள்ள தேறிய அதிகரிப்பு/குறைவு	221,511,941	(135,325,620)	139,009,678	(153,957,647)
ஆரம்பத்திலுள்ள காசும் காசு ஒப்புரவுகளும்	399,435,851	534,761,471	310,353,679	464,311,326
இறுதியிலுள்ள காசும் காசு ஒப்புரவுகளும் (குறிப்பு 20)	620,947,792	399,435,851	449,363,357	310,353,679

அடைப்புக்குறிக்குள் காணப்படும் இலக்கங்கள் கழித்தலை சுட்டிக்காட்டும்.

11 முதல் 38 வரையான பக்கங்களில் குறிப்பீடுசெய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக விளங்கும்.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

2014 திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல்கள் பற்றிய கூற்று

	ம.பொ.உ.ப.			
	பங்களிக்கப்பட்ட மூலதனம்	மூலதன ஒதுக்கம்	பிடித்துவைக்கப்பட்ட சம்பாத்தியங்கள்	மொத்தம்
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
2013 சனவரி 01 ஆம் திகதியிலுள்ள நிலுவை	500,000	3,028,000	3,766,684,612	3,770,212,612
முன்னைய ஆண்டுகளுடன் சம்பந்தப்பட்ட தவறின் சீராக்கல் (குறிப்பு)	-	-	(4,741,307)	(4,741,307)
2013 சனவரி 01 ஆம் திகதியிலுள்ள மீளெடுத்துரைக்கப்பட்ட நிலுவை	500,000	3,028,000	3,761,943,305	3,765,471,305
குறித்த ஆண்டிற்கான மீளெடுத்துரைக்கப்பட்ட இலாபம்	-	-	328,222,120	328,222,120
2013 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	500,000	3,028,000	4,090,165,425	4,093,693,425
2014 சனவரி 01 ஆம் திகதியிலுள்ள நிலுவை	500,000	3,028,000	4,090,165,425	4,093,693,425
குறித்த ஆண்டிற்கான தேறிய இலாபம்	-	-	293,115,861	293,115,861
ஏனைய முழுமையான வருமானம்	-	-	-	-
2014 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	500,000	3,028,000	4,383,281,286	4,386,809,286

	குழு			
	பங்களிக்கப்பட்ட மூலதனம்	மூலதன ஒதுக்கம்	பிடித்துவைக்கப்பட்ட சம்பாத்தியங்கள்	மொத்தம்
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
2013 சனவரி 01 ஆம் திகதியிலுள்ள நிலுவை	500,000	3,028,000	3,776,496,520	3,780,024,520
முன்னைய ஆண்டுகளுடன் சம்பந்தப்பட்ட தவறின் சீராக்கல் (குறிப்பு)	-	-	(4,741,307)	(4,741,307)
2013 சனவரி 01 ஆம் திகதியிலுள்ள நிலுவை	500,000	3,028,000	3,771,755,213	3,775,283,213
குறித்த ஆண்டிற்கான மீளெடுத்துரைக்கப்பட்ட இலாபம்	-	-	342,221,729	342,221,729
ஏனைய முழுமையான வருமானம்	-	-	-	-
2013 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	500,000	3,028,000	4,113,976,942	4,117,504,942
2014 சனவரி 01 ஆம் திகதியிலுள்ள நிலுவை	500,000	3,028,000	4,113,976,942	4,117,504,942
குறித்த ஆண்டிற்கான தேறிய இலாபம்	-	-	396,223,644	396,223,644
ஏனைய முழுமையான வருமானம்	-	-	-	-
2014 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	500,000	3,028,000	4,510,200,586	4,513,728,586

11 முதல் 38 வரையான பக்கங்களில் குறிப்பீடு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களின் இன்றியமையாத ஒரு பாகமாக விளங்கும்.

(குறிப்பு) முன்னைய ஆண்டுகளுடன் சம்பந்தப்பட்ட தவறின் சீராக்கல்

4,741,307/- ரூபா தொகை SLFRS இற்கான பரிமாற்றல் திகதியில் மீள்விலைமதிக்கப்பட்ட கட்டிடத்தின் மீது பிடித்துவைக்கப்பட்ட சம்பாத்தியங்களுக்கான தொழிற்படு முன்னேற்ற முதலீட்டுப் பாமாற்றலுக்கு தவறுதலாக விடுபட்டிருந்தது. ஆதலால் நடைமுறையல்லாத சொத்துக்களின் மொத்தத் தொகை அந்தத் தொகையினால் மிகைத்துக் காட்டப்பட்டிருந்தது. பிடித்துவைக்கப்பட்ட சம்பாத்தியங்களினூடாக அத்தகைய தவறு சீராக்கப்பட்டுள்ளது. நிகழும் மூலதனப் பணி சீராக்கப்பட்டதன் பின்னர் 2013.01.01 ஆம் திகதிக்கான மொத்த தொழிற்படு நிகழும் மூலதன நிதி ரூ.27,665,116/- தொகையாக காணப்படுகின்றது.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

2014 திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

	குழு		ம.பொ.உ.ப.	
	2014	2013	2014	2013
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
9 வருமானம்				
நிர்மாண மூல வருமானம்	11,273,975,233	13,043,575,541	11,127,444,260	13,042,021,420
உசாதுணை சார்ந்த வருமானம்	2,127,607,435	2,089,142,617	2,132,255,106	2,089,142,617
	13,401,582,667	15,132,718,158	13,259,699,366	15,131,164,037
10 விற்பனை ஆகுசெலவு				
நிர்மாணம் சார்ந்த ஆகுசெலவு	10,132,060,118	11,838,271,644	10,284,412,205	11,971,761,706
உசாதுணை சார்ந்த ஆகுசெலவு	1,355,813,032	1,442,568,165	1,372,188,587	1,442,568,165
	11,487,873,150	13,280,839,809	11,656,600,792	13,414,329,871
11 ஏனைய வருமானம்				
நானாவித வருமானம்	75,739,607	124,032,076	86,954,644	116,987,292
வாடகைக்கு விடுவதன் மூல வருமானம்	5,611,316	9,055,671	-	7,383,222
மீளளிக்கத்தகு ஆகுசெலவுகள்	11,400,998	23,486,195	29,730,614	23,486,195
வெளிநாட்டு நாணயமாற்று இலாபம் அல்லது நட்டம்	19,689	-	19,689	-
தீராத கடன் ஏற்பாட்டு ஒதுக்கல்	52,969,199	-	52,969,199	-
தரகு வருமானம்	1,735,507	(3,128,784)	-	(3,128,784)
	147,476,316	153,445,158	169,674,146	144,727,925
12 நிதி சார்ந்த தேறிய வருமானம்				
நிதி சார்ந்த வருமானம்				
வட்டி வருமானம்	154,451,475	217,808,170	145,235,138	213,907,634
	154,451,475	217,808,170	145,235,138	213,907,634
நிதி சார்ந்த ஆகுசெலவு				
வட்டி சார்ந்த செலவுகள்	(27,890,447)	(22,154,752)	(17,589,494)	(17,532,829)
	(27,890,447)	(22,154,752)	(17,589,494)	(17,532,829)
நிதி சார்ந்த தேறிய வருமானம்	126,561,028	195,653,418	127,645,644	196,374,805
14 வருமான வரி				
14.1 நடைமுறை வரி சார்ந்த செலவு (குறிப்பு 14.2)				
பிற்போடப்பட்ட வரி ஏற்பாடு	265,700,526	267,791,716	243,267,389	256,524,029
முன்னைய ஆண்டுகளுக்கான சீராக்கல்	6,248,865	-	-	-
	-	-	-	-
	271,949,391	267,791,716	243,267,389	256,524,029
14.2 வரிவிதிக்கத்தகு இலாபத்திற்கான இலாபக் கணிப்பீட்டு இணக்கல்				
நிர்மாண மூல வருமானம் மீதான வரி - 12%	55,814,491	45,890,669	27,132,489	44,428,270
ஏனைய வருமானம் மீதான வரி - 28%	101,282,089	91,794,397	101,282,089	79,522,392
பங்குலாப வரி	114,852,811	130,106,650	114,852,811	132,573,366
நடைமுறை வருமான வரி சார்ந்த செலவுகள்	271,949,391	267,791,716	243,267,389	256,524,029

மத்திய பொறியியல் உட்காணைப் பணியகம்

2014 திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

15 சொத்துக்கள், பொறித்தொகுதிகள் , உட்காணைகள்

15.1 ம.பொ.உ.ப.

	காணிகள்	கட்டிடங்கள்	தளபாடங்கள், பொருத்துக்கள்	நிர்மாண கருவியாதனைகள், உட்காணைகள்	அலுவலக உட்காணைகள்	பொறித் தொகுதி, இயந்திரங்கள்	கொள்கலன்கள்	கணனிகள்	மோட்டார் வாகனங்கள்	வாசிக்காலைப் புத்தகங்கள்	நிகழும் மூலதன பணி	மொத்தம்
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
ஆக்டுவை												
2014 சனவரி 01 ஆம் திகதியிலுள்ள நிலுவை	1,701,736,867	811,641,120	52,203,259	165,812,952	49,061,949	475,344,422	12,380,896	99,152,823	378,598,762	1,284,192	27,665,116	3,774,882,358
குறித்த ஆண்டு காலப் பகுதியில் சேர்ந்தவைகள்	-	7,135,277	5,375,270	33,716,920	12,089,387	8,907,277	-	20,114,142	3,013,250	195,176	-	90,546,698
குறித்த ஆண்டு காலப் பகுதியில் பதிவழிக்கப்பட்டவைகள்/அகற்றல்கள்	-	-	-	(24,200)	(120,999)	(996,779)	-	(337,465)	-	-	-	(1,479,442)
2014 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	1,701,736,867	818,776,397	57,578,529	199,505,672	61,030,337	483,254,920	12,380,896	118,929,500	381,612,012	1,479,368	27,665,116	3,863,949,614
திரண்ட தேய்மானம்												
2014 சனவரி 01 ஆம் திகதியிலுள்ள நிலுவை	-	111,348,550	14,123,446	80,433,827	16,023,436	133,942,954	5,707,467	41,683,081	236,900,270	438,798	-	640,601,829
குறித்த ஆண்டிற்கான கட்டணம்	-	60,368,100	6,684,396	37,948,270	8,165,656	96,536,757	2,465,640	21,751,556	93,988,035	169,138	-	328,077,547
குறித்த ஆண்டு காலப் பகுதியிலுள்ள அகற்றல்கள்	-	-	-	(24,200)	(65,427)	(434,756)	-	(226,380)	-	-	-	(750,763)
2014 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	-	171,716,650	20,807,842	118,357,898	24,123,665	230,044,954	8,173,107	63,208,256	330,888,305	607,936	-	967,928,617
தேறிய புத்தகப் பெறுமானம்												
2013 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	1,701,736,867	700,292,570	38,079,813	85,379,125	33,038,513	341,401,468	6,673,427	57,469,742	141,698,492	845,394	27,665,116	3,134,280,527
2014 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	1,701,736,867	647,059,747	36,770,686	81,147,775	36,906,672	253,209,966	4,207,789	55,721,243	50,723,707	871,432	27,665,116	2,896,020,996

(குறிப்பு) முன்னைய ஆண்டுக்குடன் சம்பந்தப்பட்ட தவறின் சீராகக்கல்

4,741,307/- ரூபா தொகை SLFRS இற்கான பரிமாற்றம் திகதியில் மீள்விலைமதிக்கப்பட்ட கட்டிடத்தின் மீது பிடித்துவைக்கப்பட்ட சம்பந்தியங்களுக்கான தொழிற்பு முன்னேற்ற முதலீட்டுப் பரிமாற்றலுக்கு தவறுதலாக விடுபட்டிருந்தது. ஆதலால் நடைமுறையல்லாத சொத்துக்களின் மொத்த தொகை அந்தத் தொகையினால் மிகைத்துக் காட்டப்பட்டிருந்தது. பிடித்துவைக்கப்பட்ட சம்பந்தியங்களுக்கான தொழிற்பு முன்னேற்ற முதலீட்டுப் பரிமாற்றலுக்கு தவறு சீராகப்பட்டதன் பின்னர் 2013.01.01 ஆம் திகதிற்கான மொத்த தொழிற்பு நிகழும் மூலதன நிதி ரூ.27,665,116/- தொகையாக காணப்படுகின்றது.

மத்திய பொறியியல் உட்காதுணைப் பணியகம்
2014 திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)
15 சொத்துக்கள், பொறித்தொகுதிகள், உபகரணங்கள்
15.1 ம.பொ.உ.ப.

	காணிகள்	கட்டிடங்கள்	தளபடங்கள், பொருத்துக்கள்	நிர்மாண கருவிகள்தனங்கள், உபகரணங்கள்	அலுவலக உபகரணங்கள்	பொறித் தொகுதி இயந்திரங்கள்	கொள்கலன்கள்	கணனிகள்	மோட்டார் வாகனங்கள்	வாசிகளலைப் புத்தகங்கள்	நிகழும் மூலதன பணி	மொத்தம்
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
ஆகுசெலவு												
2014 சனவரி 01 ஆம் திகதியிலுள்ள நிலுவை	1,710,152,014	851,241,297	56,794,678	186,821,126	54,605,546	503,842,032	16,614,362	107,078,493	628,371,566	1,284,192	27,665,116	4,144,470,422
குறித்த ஆண்டு காலப் பகுதியில் சேர்ந்தவைகள்	-	17,067,415	9,781,654	82,999,313	16,214,169	134,495,699	6,195,000	27,508,188	70,830,276	195,176	2,571,990	367,858,881
குறித்த ஆண்டு காலப் பகுதியில் பதிவழிக்கப்பட்டவைகள் / அகற்றல்கள்	-	-	-	(24,200)	(120,999)	(996,779)	-	(337,465)	-	-	-	(1,479,442)
2014 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	1,710,152,014	868,308,713	66,576,332	269,796,240	70,698,716	637,340,952	22,809,362	134,249,216	699,201,842	1,479,368	30,237,106	4,510,849,861
தீர்ண்ட தேய்மானம்												
2014 சனவரி 01 ஆம் திகதியிலுள்ள நிலுவை	-	116,471,468	14,998,738	86,382,675	17,064,251	144,444,208	6,899,348	44,019,653	350,895,725	438,798	-	781,614,864
குறித்த ஆண்டிற்கான கட்டடம்	-	64,036,585	7,486,281	47,430,486	9,374,284	113,074,190	3,795,038	23,822,474	162,550,552	169,138	-	431,739,029
குறித்த ஆண்டு காலப் பகுதியிலுள்ள அகற்றல்கள்	-	-	-	(24,200)	(65,427)	(434,756)	-	(226,380)	-	-	-	(750,763)
2014 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	-	180,508,053	22,485,019	133,788,961	26,373,109	257,083,642	10,694,386	67,615,747	513,446,277	607,936	-	1,212,603,130
தேறிய புத்தகப் பெறுமானம்												
2013 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	1,710,152,014	734,769,829	41,795,940	100,438,451	37,541,295	359,397,824	9,715,014	63,058,840	277,475,841	845,394	27,665,116	3,362,855,558
2014 திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	1,710,152,014	687,800,660	44,091,313	136,007,278	44,325,607	380,257,311	12,114,976	66,633,469	185,755,565	871,432	30,237,106	3,298,246,728

(குறிப்பு) முன்னைய ஆண்டுகளுடன் சம்பந்தப்பட்ட தவறின் சீராகக்

4,741,307/- ரூபா தொகை SIFRS இற்கான பரிமாற்றம் திகதியில் மீள்விலையெதிர்க்கப்பட்ட கட்டிடத்தின் மீது பிடித்துவைக்கப்பட்ட சம்பந்தியங்களுக்கான சொந்திப்பு முன்னேற்ற குதலீட்டுப் பாய்ந்துகூகு தவறுதலாக விடுபட்டிருந்தது. ஆகலால் நடைமுறையல்லாத சொத்துக்களின் மொத்தத் தொகை அந்தத் தொகையினால் மிகைத்துக் காட்டப்பட்டிருந்தது. பிடித்துவைக்கப்பட்ட சம்பந்தியங்களுக்கான சீராகப்பட்டதன் பின்னர் 2013.01.01 ஆம் திகதிக்கான மொத்த தொழிற்பு நிகழும் மூலதன நிதி ரூ.27,665,116/- தொகையாக காணப்படுகின்றது.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

	குழு		ம.பொ.உ.ப.	
	2014 ரூ.	2013 ரூ.	2014 ரூ.	2013 ரூ.
16 முதலீடுகள்				
நீண்டகால முதலீடு (குறிப்பு16.1)	34,521,663	38,326,397	44,521,683	38,326,417
குறுங்கால முதலீடு (குறிப்பு16.2)	2,753,124,096	1,769,259,420	2,457,313,968	1,728,581,897
	<u>2,787,645,759</u>	<u>1,807,585,817</u>	<u>2,501,835,652</u>	<u>1,766,908,314</u>
16.1 குறுங்கால முதலீடு				
கடன்கள், கிடைக்க வேண்டிய நிதி சார்ந்த சொத்துக்கள்				
நிலையான வைப்பிலுள்ள முதலீடு	32,521,663	36,326,397	32,521,663	36,326,397
விற்பனைக்காகக் கிடைக்கக்கூடிய நிதி சார்ந்த சொத்துக்கள்				
பங்குகளிலுள்ள முதலீடு	2,000,000	2,000,000	2,000,000	2,000,000
	<u>34,521,663</u>	<u>38,326,397</u>	<u>34,521,663</u>	<u>38,326,397</u>
துணை நிறுவனத்திலுள்ள முதலீடு (குறிப்பீடுசெய்யப்படாத)				
சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்றட்	-	-	10,000,020	20
	-	-	10,000,020	20
	<u>34,521,663</u>	<u>38,326,397</u>	<u>44,521,683</u>	<u>38,326,417</u>
16.2 குறுங்கால முதலீடு				
வைப்பு	354,379,710	249,575,176	354,379,710	249,575,176
குறுங்கால முதலீடுகள்	2,398,744,386	1,519,684,244	2,102,934,258	1,479,006,721
	<u>2,753,124,096</u>	<u>1,769,259,420</u>	<u>2,457,313,968</u>	<u>1,728,581,897</u>
17 பொருட்பதிவேடுகள்	<u>661,739,053</u>	<u>746,822,316</u>	<u>320,879,617</u>	<u>414,331,509</u>
18 வர்த்தக மற்றும் ஏனைய வருமதிகள்				
வர்த்தக சார் வருமதிகள் (குறிப்பு18.1)	8,340,680,497	11,987,057,414	7,674,627,115	8,431,588,535
ஏனைய வருமதிகள் (குறிப்பு18.2)	79,214,999	73,888,534	78,865,817	72,028,982
வைப்புகள், முற்கொடுப்பனவுகள், முற்பணங்கள் (குறிப்பு18.3)	162,373,973	973,327,775	1,827,864,387	961,829,297
	<u>8,582,269,470</u>	<u>13,034,273,723</u>	<u>9,581,357,319</u>	<u>9,465,446,814</u>
18.1 வர்த்தக சார் வருமதிகள்				
பற்றுக்கள்	4,851,494,259	8,678,703,483	4,813,303,421	6,163,233,556
வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய தொகை	1,938,653,785	1,621,329,837	1,311,573,698	1,073,170,531
பிடித்துவைத்தல் வருமதிகள்	2,631,971,685	2,512,560,140	2,631,189,228	2,020,720,494
கழிக்குக: நட்டத்திற்கான ஏற்பாடு (குறிப்பு18.1.1)	(1,081,439,232)	(825,536,046)	(1,081,439,232)	(825,536,046)
	<u>8,340,680,497</u>	<u>11,987,057,414</u>	<u>7,674,627,115</u>	<u>8,431,588,535</u>
18.1.1 நட்டத்திற்கான ஏற்பாடு				
வர்த்தக சார் வருமதிகள்	898,819,253	690,777,672	898,819,253	690,777,672
பிடித்துவைத்தல் வருமதிகள்	182,619,979	134,758,374	182,619,979	134,758,374
	<u>1,081,439,232</u>	<u>825,536,046</u>	<u>1,081,439,232</u>	<u>825,536,046</u>
18.1.1.1 நட்டத்திற்கான ஏற்பாடு				
ஆரம்பத்திலுள்ள நிலுவை	825,536,046	554,709,477	825,536,046	554,709,477
இனங்காணப்பட்ட நட்டம்	308,872,387	270,826,569	308,872,387	270,826,569
பதிவழிக்கப்பட்ட ஒதுக்கல் தொகைகள்	(52,969,199)	-	(52,969,199)	-
	-	-	-	-
இறுதியிலுள்ள நிலுவை	<u>1,081,439,234</u>	<u>825,536,046</u>	<u>1,081,439,234</u>	<u>825,536,046</u>
18.20 ஏனைய வருமதிகள்				
ஊழியர் கடன்கள்	45,044,790	47,408,231	45,044,790	47,408,231
முன்கூட்டி செலுத்தப்பட்ட ஊழியர் ஆசுவசலவு	4,175,840	6,131,394	4,175,840	6,131,394
பொதுத் தொங்கு கணக்கு	(30,530)	(1,675)	(30,530)	(1,675)
நானாவிதப் பற்றுக்கள்	15,751,205	19,378,557	15,402,022	17,519,005
கிடைக்க வேண்டிய நிறுத்திவைத்தல் வரி (நி.வை.வ.)	14,273,695	-	14,273,695	-
கிடைக்க வேண்டிய அச்சீட்டு வருமானம்	-	972,027	-	972,027
	<u>79,214,999</u>	<u>73,888,534</u>	<u>78,865,817</u>	<u>72,028,982</u>
18.3 வைப்புகள், முற்கொடுப்பனவுகள், முற்பணங்கள்				
வைப்புகள்	8,655,238	7,469,980	7,264,484	7,330,820
முற்பணங்கள்	141,059,312	958,880,130	1,811,978,144	948,159,088
முற்கொடுப்பனவுகள்	12,659,423	6,977,665	8,621,759	6,339,389
	<u>162,373,973</u>	<u>973,327,775</u>	<u>1,827,864,387</u>	<u>961,829,297</u>
19.0 சம்பந்தப்பட்ட தரப்பு கம்பனிகளிடமிருந்து வரவேண்டிய தொகை				
சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்றட்	-	-	1,278,026,970	1,083,035,301
	-	-	1,278,026,970	1,083,035,301

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

	குழு		ம.பொ.உ.ப.	
	2014	2013	2014	2013
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
20 காசும் காசு ஒப்புரவுகளும்				
அணுகூல நிலுவைகள்				
கையிலும் வங்கியிலும்முள்ள காசு	587,965,939	395,979,023	445,494,154	306,896,851
வங்கி வசக்கட்டுநிதி	269,607	269,607	269,607	269,607
பரிமாற்றத்திலுள்ள காசு	32,712,246	3,187,221	3,599,596	3,187,221
	620,947,793	399,435,851	449,363,357	310,353,679
பிரதிகூல நிலுவைகள்				
வங்கி மேலதிகப் பற்று	-	-	-	-
காசுப்பாய்ச்சல் நோக்கத்திற்கான காசும் காசு ஒப்புரவுகளும்	620,947,793	399,435,851	449,363,357	310,353,679
21 குத்தகை சார்ந்த கடன்கள்				
ஒரு வருடத்திற்குள் செலுத்த வேண்டிய தொகை	7,937,483	23,368,376	585,840	11,650,020
ஒரு வருடத்தின் பின்னர் செலுத்த வேண்டிய தொகை	888,699	7,199,960	-	604,418
	8,826,181	30,568,336	585,840	12,254,438
22 ஓய்வூதிய நன்மைகள் பொறுப்பு				
சனவரி 01 ஆம் திகதியிலுள்ள நிலுவை	204,004,897	228,787,990	204,004,897	228,787,990
குறித்த ஆண்டிற்கான ஏற்பாடு/ (ஒதுக்கல்)	15,117,495	(1,331,068)	15,117,495	(1,331,068)
	219,122,392	227,456,922	219,122,392	227,456,922
குறித்த ஆண்டு காலப்பகுதியில் செலுத்தப்பட்ட கொடுப்பனவு	(36,957,075)	(23,452,024)	(36,957,075)	(23,452,024)
திசம்பர் 31 ஆம் திகதியிலுள்ள நிலுவை	182,165,317	204,004,898	182,165,317	204,004,898

2013 திசம்பர் 31 ஆம் திகதிற்கு ம.பொ.உ.ப. பணியகத்தினதும் மற்றும் குழுவினதும் ஓய்வூதிய நன்மைகள் பொறுப்பு, தொழில் ரீதியில் உத்தரவாதம் பெற்ற நிறுவனங்கள் போன்ற அக்கியரியல் என்ட் மெனேஜ்மென்ட் கன்ஸல்ட்டென்ட்ஸ் (ப்ரைவட்) லிமிற்றெட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட உண்மையான விலைமதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது. அதற்கிணங்க, ம.பொ.உ.ப. பணியகத்தினதும் மற்றும் குழுவினதும் 2014 திசம்பர் 31 ஆம் திகதிற்கான திட்டவட்டமான ஓய்வூதிய நன்மைகள் பொறுப்புக்களினது நிதியளிக்கப்படாத தற்போதைய பெறுமானம் 182 மில்லியன் ரூபாவாகும்.

b) கணிப்பீட்டில் பிரயோகிக்கப்பட்ட முக்கிய எடுகோள்கள் பின்வருமாறு:

தள்ளுபடி வீதம்	10%	10%
ஊழியர் புறழ்வுக் காரணி	0.01% - 0.18%	0.01% - 0.15%
ஓய்வூதிய வயது	60 ஆண்டுகள்	60 ஆண்டுகள்

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

	குழு		ம.பொ.உ.ப.	
	2014	2013	2014	2013
	ரூ.	ரூ.	ரூ.	ரூ.
c) திட்டவட்டமான ஒய்வுதிய நன்மைகள் திட்டம்				
தொடர்பான செலவுகள்				
வட்டி சார்ந்த ஆகுசெலவு			20,400,490	-
நடைமுறை சார் சேவை ஆகுசெலவு			14,766,050	15,900,342
உடனடியாக இனங்காணப்பட்ட தேறிய உண்மையான இலாபம்/(நட்டம்)			(20,049,045)	(17,231,411)
முழுமையான வருமானக் கூற்றில் உடனடியாக இனங்காணப்பட்ட செலவுகள்			15,117,495	(1,331,069)
23 பிற்போடப்பட்ட வரி				
குறித்த ஆண்டு ஆரம்பத்திலுள்ள நிலுவை	228,141	76,388		
குறித்த ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு	6,248,865	151,753		
குறித்த ஆண்டு இறுதியிலுள்ள நிலுவை	6,477,006	228,141	-	-
24 வர்த்தக மற்றும் ஏனைய கொடுமதிகள்				
வர்த்தக சார் கொடுமதிகள் (குறிப்பு 24.1)	9,737,696,372	12,648,867,766	11,151,130,052	10,857,531,858
ஏனைய கொடுமதிகள் (குறிப்பு 24.2)	764,057,927	1,802,826,295	589,754,351	475,760,096
	10,501,754,299	14,451,694,061	11,740,884,403	11,333,291,954
24 வர்த்தக சார் கொடுமதிகள்				
கடன்கள்	2,752,035,300	3,768,792,440	4,671,202,415	3,768,792,440
வாடிக்கையாளர்களுக்கான கொடுமதி	3,092,010,112	3,973,030,147	2,015,533,738	2,743,356,823
ஊக்குவிப்பு மற்றும் ஏனைய முற்பணங்கள்	3,514,139,617	4,209,970,258	3,479,785,137	3,657,367,563
ஒப்பந்தத் தரப்புகளுக்கான பிடித்துவைத்தல் கொடுமதிகள்	379,511,343	697,074,921	984,608,762	688,015,032
	9,737,696,372	12,648,867,766	11,151,130,052	10,857,531,858
24 ஏனைய கொடுமதிகள்				
ஏனைய முற்பணங்கள்	-	915,677	-	915,678
செலுத்தப்படாத சம்பளங்கள்	(566,477)	7,417,852	(566,477)	7,417,852
நானாவிதக் கடன்கள்	54,070,619	29,408,835	49,609,241	26,721,535
மீளளிக்கத்தகு வைப்புகள்	384,244	375,532	384,244	375,532
அட்டுறு செலவுகள்	422,192,055	1,578,059,935	346,132,364	308,058,001
பெ.சே.வ. தொடர்பான ஏற்பாடு	-	-	-	-
செலுத்துநர் வரி	4,888,684	2,203,247	4,798,783	2,203,247
இரத்துச்செய்யப்பட்ட காசோலைகள்	4,927,410	-	2,754,693	-
ஊ.சே.நி./ஊ.ந.நி. கட்டுப்பாடு	(35,848)	-	(35,848)	-
நிறுத்திவைத்தல் வரி ஏற்பாடுகள்	-	-	-	-
ஏனைய வரிகள்	278,197,239	184,445,217	186,677,350	130,068,251
	764,057,927	1,802,826,295	589,754,351	475,760,096
25 செலுத்த வேண்டிய வருமான வரி				
குறித்த ஆண்டு ஆரம்பத்திலுள்ள நிலுவை	546,972,887	382,092,902	531,111,429	374,116,600
குறித்த ஆண்டிற்கான வருமான வரி	265,700,526	267,791,716	243,267,389	256,524,029
கடந்த ஆண்டு தொடர்பான ஏற்பாடு	-	-	-	-
குறித்த ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள்	(65,704,199)	(94,859,808)	(48,842,740)	(92,000,000)
நிறுத்திவைத்தல் வரி	(9,071,804)	(8,051,923)	(8,497,014)	(7,529,200)
குறித்த ஆண்டு இறுதியிலுள்ள நிலுவை	737,897,410	546,972,887	717,039,064	531,111,429

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

27.0 சம்பந்தப்பட்ட தரப்புக் கொடுக்கல்வாங்கல்கள்

ம.பொ.உ.ப.

27.1 துணை நிறுவனங்களுடனான கொடுக்கல்வாங்கல்கள்

(a) சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விலெஸ் (ப்ரைவட்) லிமிற்றட்

திரு நிறுவல் ரூபசிக்க தலைமை நிறுவனத்தினதும் (ம.பொ.உ.ப.) மற்றும் துணை நிறுவனத்தினதும் (CESL) தலைவராக தொழிற்படுகின்றார். 2014 திசம்பர் 31 ஆம் திகதிக்கு ம.பொ.உ.ப. பணியகத்தின் பணிப்பாளர்களாக பணியாற்றிய திரு எம்.எ.பி. ஹேமசந்திர, திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க, திரு எஸ்.எஸ். எதிரிவீர ஆகியோரே CESL நிறுவனத்தினதும் பணிப்பாளர்களாக தொழிற்பட்டனர். குறித்த ஆண்டு காலப்பகுதியில் கம்பனி ம.பொ.உ.ப. பணியகத்துடனான எமது கொடுக்கல்வாங்கல் விடயங்களை நிறைவேற்றியுள்ளது. அத்தகைய கொடுக்கல்வாங்கல்கள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மேலும், திரு ஜி.இ.ஏ. பியதிலக்க மற்றும் திரு கே.எல்.எஸ். சிறப்பது ஆகியோர் ம.பொ.உ.ப. பணியகத்தின் முக்கிய முகாமைத்துவ அதிகாரிகளாவர். இவர்களே CESL கம்பனியினதும் பணிப்பாளர்களாகவும் தொழிற்படுகின்றனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து பணிப்பாளர்கள் சபையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அத்தகைய மாற்றங்கள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

பெயர்	பதவிப்பெயர்	
	ம.பொ.உ.ப.	CESL
பொறியியலாளர் ஜி.இ.ஏ. பியதிலக்க	தலைவர்	நிறைவேற்றுப் பணிப்பாளர்
திரு எம்.ஆர்.ஜி. ரணதுங்க	தொழிற்படு பணிப்பாளர்	பணிப்பாளர்
பொறியியலாளர் என். ரூபசிக்க	பணிப்பாளர்	தலைவர்
திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க	பணிப்பாளர்	பணிப்பாளர்

கொடுக்கல்வாங்கல்களின் தன்மை	தொகை	
	2014 ரூ.	2013 ரூ.
		37
உப நிர்மாண ஆகுசெலவுகள்	4,810,727,985	5,155,549,499
வகானங்களை வாடகைக்குப் பெறல் ஆகுசெலவுகள்	30,216,137	25,688,266
இயந்திராதிகளை வாடகைக்குப் பெறல் ஆகுசெலவுகள்	9,947,459	-
CESL கம்பனியின் சார்பான பிட்டியுமென்ட் கொள்முதல்கள்	-	319,671,931
இயந்திராதிகளை வாடகைக்கு அமர்த்தியதன் மூலம் கிடைத்த வருமானம்	22,133,220	1,672,449
சம்பளக் கொடுப்பனவு மீளளிப்பு நிதி மாற்றல்	59,609,960	55,739,420
வேலையரங்கு சார்ந்த வருமானம்	1,777,419	6,368,258
ஆய்வுகூடப் பரிசோதனை சார்ந்த வருமானம்	7,370,466	2,070,545
அஸ்பால்ட்டுத் தகடுகள் விற்பனை	1,289,746	

27.2 சம்பந்தப்பட்ட தரப்புக்களுடனான கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பான நியதிகளும் நிபந்தனைகளும்

சம்பந்தப்பட்ட தரப்பிடமிருந்து கிடைத்த வருமானம் மற்றும் ஏற்பட்ட செலவுகள் அல்லது சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து செய்த கொள்வனவுகள் என்பன மிகவும் நெருங்கிய கொடுக்கல்வாங்கல்களிலுள்ள அத்தகையவற்றுக்கு சமனான அளவுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குறித்த ஆண்டு இறுதியிலுள்ள நிலுவைகள் பெறப்படாத நிலுவைகளாகும். வட்டி நீங்கிய தீர்ப்பனவு காசு அடிப்படையில் நிகழ்கின்றது. சம்பந்தப்பட்ட தரப்பினது ஏதாவது வருமதிகள் அல்லது கொடுமதிகள் தொடர்பில் பிணையுத்தரவாத சாதனங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்தக் குறிப்பு இந்த நிதிக் கூற்றுக்களுக்கான 19 ஆம் இலக்கக் குறிப்புடன் சேர்த்து வாசிக்கப்படுதல் வேண்டும்.

பிரதான முகாமைத்துவ அதிகாரிகளுடனான கொடுக்கல்வாங்கல்கள்

37

LKAS 26 'சம்பந்தப்பட்ட தரப்பு வெளிப்படுத்துகைகள்', நிறுவனத்தின் செயற்பாடுகளைத் திட்டமிடும், பணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரமும் பொறுப்பும் உடைய நபர்கள் பிரதான முகாமைத்துவ அதிகாரிகளாவர். அதற்கிணங்க, பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் (நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்று சார்பு பணிப்பாளர்கள் அடங்கலாக) கம்பனியின்/குழுவின் பிரதான முகாமைத்துவ அதிகாரிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

	குழு		ம.பொ.உ.ப.	
	2014 ரூ.	2013 ரூ.	2014 ரூ.	2013 ரூ.
பிரதான முகாமைத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடுகள் பற்றிய விபரம்:				
சம்பளங்களும் ஏனைய தொழில் சார்ந்த நன்மைகளும்	4,882,609	5,360,901	3,364,109	4,004,901

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

திசம்பர் 31 ஆம் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (தொடர்ச்சி)

28 பொறுப்புக்களும் இடைநேர் பொறுப்புக்களும்

குடி

பின்வருவன தவிர, அறிக்கையிடும் திகதியில் ம.பொ.உ.ப. பணியகத்தில் அல்லது அதன் குழுவில் பொருண்மையான பொறுப்புக்கள் மற்றும் இடைநேர் பொறுப்புக்கள் ஏதும் இருக்கவில்லை.

28.1 இடைநேர் பொறுப்புக்கள்

பணியகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சட்ட வழக்குகள் பற்றிய விபரங்கள்

வழக்கு இலக்கம்	விபரம்	தற்போதைய நிலை
MR/ 8748 மாவட்ட நீதிமன்றம் - மாத்தளை	எச்.ம.ஆர்.எஸ். தெத்தெனிய மற்றும் ஏ.ஜே.ஏ.பி. இந்திரசிறி ஆகியோர் தம்புள்ள - கண்டலம் வீதிக்கு அருகில் அமைந்துள்ள அவர்களின் வீட்டிற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ. 8,000,000.00 தொகையை நஷ்டஈடாக கோருகின்றனர். அத்தகைய சேதங்கள் வீதி நிர்மாணப் பணிகளின் காரணமாக ஏற்பட்டிருக்கவில்லை என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
296/ சேதங்கள் மாவட்ட நீதிமன்றம் - அம்பாறை	சி. சமந்த நந்த சில்வா, ம.பொ.உ.ப. வாகனத்தினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தனது மகன் மரணித்தமைக்கு ரூ. 2,500,000.00 தொகையை நஷ்டஈடாக கோருகின்றார்.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
155/சேதங்கள் மாவட்ட நீதிமன்றம் - கடுவளை	வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ம.பொ.உ.ப. நிர்மாணங்கள் ஸ்தலத்திலிருந்து நிர்மாண மூலப்பொருட்கள் விழுந்ததால் தனது மின்பிறப்பாக்கி சேதமடைந்தது எனக் கூறி ரூ. 1,664,677.00 தொகையை நஷ்டஈடாக கோரியுள்ளது. நிர்மாணப் பணிகளுக்கு ம.பொ.உ.ப. அத்தகைய மூலப்பொருட்களைப் பயன்படுத்தவில்லை. ம.பொ.உ.ப. வழக்கை எதிர்த்து வருகின்றது.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
956/M மாவட்ட நீதிமன்றம் - வெலிமட	சுந்தர ராஜ் வருண் குமார் மற்றும் சுப்பையா ஆசரி சுந்தர ராஜ் ஆகியோர், விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ. 1,000,000/- தொகையை நஷ்டஈடாக கோரியுள்ளனர்.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
524/சேதங்கள் மாவட்ட நீதிமன்றம் - கடுவளை	எம்.ஐ.எஸ். யோமல் பெரேரா, விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ம.பொ.உ.ப. பணியகத்திடமிருந்து ரூ.10,000,000/- தொகையை நஷ்டஈடாக கோரியுள்ளார்.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
தீர்ப்பாளரின் மூலமான தீர்மானம் 172 மீற்றர் உயரமான சுய ஆதார உருக்காலான ஒலிபரப்புக் கோபுர நிர்மாணம் - கொக்காவில்	IGTL சொலூஷன் லங்கா நிறுவனம், கோபுர நிறுவகை மற்றும் கோபுரத்திற்கு நிறைந்திடும் ஆகிய வேலைகளுக்கு அதிகரித்த செலவுகளின் நிமித்தம் ரூ. 64,312,623.00 தொகையை கோரியுள்ளது. IGTL நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்க, அந்த ஒப்பந்தம் நிலையான நிதித் தொகைக்கு வழங்கப்பட்டதால் மேலதிகத் தொகைகளைக் கோருவதற்கு எந்தவிதமான ஏற்பாடும் கிடையாது எனக் கூறி ம.பொ.உ.ப. வழக்கை எதிர்த்து வருகின்றது.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
370/M மாவட்ட நீதிமன்றம் - மல்லாகம்	சின்னராசா சிவராசா (விதவை) ஹம்ஷுவதினியும் ஏனைய ஆறு பேர்களும் சேர்ந்து, ம.பொ.உ.ப. பணியத்தின் கவனயீனத்தினால் கணவன் இறந்ததற்காக ம.பொ.உ.ப. பணியகத்திடமிருந்து ரூ. 70,000,000.00 தொகையை நஷ்டஈடாக கோருகின்றனர்.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
32246/5 நீதிவான் நீதிமன்றம் - கொழும்பு	சாட்டுதல் பணி காலத்திற்கு ஊ.சே.நி. நிதியாக ரூ. 212,109.90 தொகை கோரப்படுகின்றது.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
1564/13 மாவட்ட நீதிமன்றம் - கொழும்பு	பொறியியலாளர் டப்ளியூ.கே.பி.ஐ. ரொட்ரிகோ ஒரு மானநஷ்டஈட்டு வழக்கைத் தாக்கல்செய்து ரூ. 500,000,000.00 தொகையை நஷ்டஈடாக கோருகின்றார்.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
1820/13 DMR மாவட்ட நீதிமன்றம் - கொழும்பு	துவான் வம்ச காசிம் ம.பொ.உ.ப. பணியகத்திடமிருந்து ரூ. 1,000,000.00 தொகையை தொழிலாளர் நஷ்டஈடாக கோருகின்றார்.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
1286/L நீதிவான் நீதிமன்றம் - அம்பாந்தோட்டை	தொழில் ஆணையாளர் ம.பொ.உ.ப. பணியகத்திற்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல்செய்து வாழ்க்கைக் கொடுப்பனவுச் செலவின் நிமித்தம் ஊ.சே.நி. நிதியாக ரூ.1,374,354.45 தொகையை கோரியுள்ளார்.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.
609/14 DMR மாவட்ட நீதிமன்றம் - கொழும்பு	ஏ.மீ.கே. பிட்டியகும்புர தர்ப்பு ம.பொ.உ.ப. பணியகத்திற்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல்செய்து ரூ.30,000,000.00 தொகையை நஷ்டஈடாக கோரியுள்ளது. ஆயினும் குறித்த பணிகள் CESL கம்பனியினால் நிறைவேற்றப்பட்டன.	விடயம் இன்னும் நிறைவு பெறாத நிலையிலுள்ளது.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

ஆம்	இல்லை	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
<p>1. ஐந்தொகைக் கணக்கு</p> <p>1.1 இருக்கின்ற பெளதீகச் சொத்துக்களை உறுதிசெய்து கொள்ளல் (காணிகள், கட்டிடங்கள், பொறித்தொகுதிகள், இயந்திராதிகள், களஞ்சியசாலைகள் முதலியன)</p>		
ஆம்	-	சகல சொத்துக்களும் செவ்வையாக்கப் பட்டு உறுதிசெய்யப் பட்டுள்ளன
-	-	சகல சொத்துக்களும் செவ்வையாக்கப்பட்டு உறுதிசெய்யப் பட்டுள்ளன
ஆம்	-	எங்கு உறுதிப் படுத்தல்கள் நிறைவு செய்யப் பட்டனவோ அங்கு
-	-	பின்னிணைப்பு 1 ஐ பார்க்கவும்
<p>3. புத்தகப் பெறுமானங்களையும், பெளதீக ரீதியில் உறுதிசெய்யப்பட்ட சொத்துக்களின் பெறுமானங்களையும் மற்றும் வித்தியாசங்களையும் காட்டுகின்ற அட்டவணைகள் இருக்கின்றனவா, கணக்காய்வு விசாரணைக்குக் கிடைக்கக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்ட சொத்துக்கள் உறுதிப்படுத்தல்கள் தொடர்பான வித்தியாசங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?</p>		
ஆம்	-	
<p>4. பின்னிணைப்பு 01 இல் காட்டப்பட்டவாறு பெளதீக ரீதியான சொத்துக்கள் உறுதிப்படுத்தல் தொடர்பான நிலை பற்றிய சுருக்கமான விபரங்களைக் குறிப்பிடுக. உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட அந்தப் பின்னிணைப்பு இத்தடன் சமர்ப்பிக்கப்படுகின்றது.</p>		
ஆம்	-	
<p>1.2 நிதி சார்ந்த சொத்துக்களின் உறுதிப்படுத்தல் (வங்கி நிலுவைகள், சில்லறைக் காசு நிலுவைகள், பற்றுக்கள், முற்பணங்கள், முதலீடுகள் முதலியன)</p>		
ஆம்	-	
<p>1. ஐந்தொகைக் கணக்குத் திகதியில், நிதி சார்ந்த சொத்துக்களின் நிலுவைகளை உறுதிசெய்வதற்கு காப்பீடுகள் அவசியப்பட்டனவா?</p>		
-	-	ஏற்படையதல்ல
<p>2. ஐந்தொகைக் கணக்குத் திகதிற்கு உறுதிப்படுத்தல்கள் அழைக்கப்படவில்லையெனில், குறித்த ஆண்டு காலப்பகுதியில் வேறேதாவது திகதிற்கு அத்தகைய உறுதிப்படுத்தல்கள் கோரப்பட்டனவா?</p>		
ஆம்	-	உறுதிப்படுத்தல்கள் கணக்காய்வாளர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதற்கு அவசியப்பட்டன.
<p>3. கணக்காய்வு விசாரணைக்குக் கிடைக்கக்கூடிய உறுதிப்படுத்தல்கள் கிடைத்துள்ளனவா?</p>		
<p>1.3 பொறுப்புக்கள் உறுதிப்படுத்தல் (முலதன மற்றும் நடைமுறைப் பொறுப்புக்கள் அடங்கலாக சகல பொறுப்புக்களும்)</p>		
ஆம்	-	
<p>1. ஐந்தொகைக் கணக்குத் திகதிற்கு பொறுப்புக்களின் உறுதிப்படுத்தல்களைக் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டனவா?</p>		
-	-	ஏற்படையதல்ல
<p>2. ஐந்தொகைக் கணக்குத் திகதிற்கு அத்தகைய உறுதிப்படுத்தல்கள் அழைக்கப்படவில்லையெனில், குறித்த ஆண்டு காலப்பகுதியில் வேறேதாவதொரு திகதியில் அத்தகைய உறுதிப்படுத்தல்கள் கோரப்பட்டனவா?</p>		
ஆம்	-	உறுதிப்படுத்தல்கள் கணக்காய்வாளர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதற்கு அவசியப்பட்டன.
<p>3. கணக்காய்வு விசாரணைக்குக் கிடைக்கக்கூடிய உறுதிப்படுத்தல்கள் கிடைத்துள்ளனவா?</p>		

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

	ஆம்	இல்லலை	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
1.4 சொத்துக்களும் மற்றும் பொறுப்புக்களும் தொடர்பான சட்டமுறையான அந்தஸ்து			
1. ஐந்தொகைக் கணக்கில் காட்டப்பட்டுள்ள சகல சொத்துக்களும் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானவையா?	ஆம்	-	
2. ஐந்தொகைக் கணக்கில் காட்டப்பட்டுள்ள ஏதாவது சொத்துக்களின் உரித்துடமை தொடர்பில் சட்டமுறையான அந்தஸ்து தெளிவற்றதாகவிருப்பின், அத்தகைய சொத்துக்கள் பற்றிய விபரங்களை தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடுக. அத்தகைய ஒரு அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.	-	-	ஏற்புடையதல்ல
3. ஐந்தொகைக் கணக்கில் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு பொறுப்பு தொடர்பிலும் சட்டமுறையான பொறுப்பு இருக்கின்றதா?	ஆம்	-	
4. ஐந்தொகைக் கணக்கில் காட்டப்பட்டுள்ள ஏதாவது சொத்துக்களின் உரித்துடமை தொடர்பில் சட்டமுறையான அந்தஸ்து தெளிவற்றதாகவிருப்பின், அத்தகைய சொத்துக்கள் பற்றிய விபரங்களை தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடுக. அத்தகைய ஒரு அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.	-	-	ஏற்புடையதல்ல
5. சட்டமுறையில் நிரையிக்கப்பட்ட ஆனாலும் ஐந்தொகைக் கணக்கில் வெளிப்படுத்தப்படாத ஏதாவது சொத்துக்கள் அல்லது பொறுப்புக்கள் இருக்கின்றனவா?			
அவ்வாறெனில், அத்தகைய சொத்துக்களினதும் மற்றும் பொறுப்புக்களினதும் விபரங்களை தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடுக. அத்தகைய அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.	இல்லலை		ஏற்புடையதல்ல
1.5 சொத்துக்களின் விலைமதிப்பீடு			சொத்துக்களினதும் மற்றும் பொருள் இருப்புக்களினதும் அட்டவணைகள்
1. சொத்துக்களினதும், பொருள் இருப்புக்களினதும் விலைமதிப்பீடு தொடர்பான விபரங்களைக் காட்டுகின்ற கூற்றுக்கள், பின்னிணைப்பு 02 இல் தரப்பட்டுள்ள படிவத்தின் பிரகாரம் தயாரிக்கப்படுதல் வேண்டும். பொருத்தமான கூற்றுக்கள் இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.	-	-	கிடைக்கக் கூடியதாகவுள்ளன. கணக்காய்வு இரத்தில் விபரங்களை வழங்க க முடியும்.
2. முன்னைய ஆண்டு காலப்பகுதியில் பின்பற்றப்பட்ட அடிப்படியுடன் ஒப்பீடும் பொது குறித்த ஆண்டு காலப்பகுதியிலிருந்த ஏதாவது சொத்து வகுதியின் விலைமதிப்பீட்டு அடிப்படையில் ஏதாவது மாற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளனவா?	இல்லலை	-	
3. சொத்துக்களின் விலைமதிப்பீட்டு அடிப்படையில் அத்தகைய ஏதாவது மாற்றங்கள் இருந்துள்ளன எனில், அத்தகைய சொத்துக்களினதும் மற்றும் அத்தகைய மாற்றங்களினதும் விபரங்கள், பின்னிணைப்பு 03 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும். உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட பின்னிணைப்பு 03 இணைக்கப்பட்டுள்ளது.	-	-	ஏற்புடையதல்ல
4. ஏதாவது சொத்துக்களின் விலைமதிப்பீட்டில் பின்வரும் மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவா?			
(a) நிதியளிப்புக் கட்டணங்கள்	-	-	ஏற்புடையதல்ல
(b) எப்ஐஇசி (FEECs)	-	-	ஏற்புடையதல்ல
5. ஏதாவதொரு சொத்தின் விலைமதிப்பீட்டில், ஏதாவது பகிர்ந்தளிப்பு அடிப்படையில், ஏதாவது மறைமுக ஆகுசெலவுகள் மாறியுள்ளனவா?	-	இல்லலை	

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

ஆம்	இல்லை	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
6. ஏதாவதொரு சொத்தின் விலைமதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அத்தகைய சொத்துக்கள், மதிப்பீட்டு அடிப்படையில், அதற்கான காரணம் ஆகிய விபரங்களை தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடுக. அத்தகைய அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.	-	ஏற்புடையதல்ல
7. நிகழும் பணி உறுதிப்படுத்தப்பட்ட பணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றதா?	-	
8. ஒப்பந்தத் தரப்புகளுக்கான ஏதாவது முற்பணக் கொடுப்பனவுகள், பணி தொடர்பான சான்றிதழ்களின்றி நிகழும் பணியாகக் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளனவா?	இல்லை	
9. ஒப்பந்தத் தரப்புகளுக்கு செலுத்த வேண்டிய சகல பிடித்தல் நிதிகளும் பொறுப்புக்களின் கீழ் தனித்தனியாகக் காட்டப்பட்டுள்ளனவா?	-	
1.6 சொத்துக்களினதும் மற்றும் ஏற்பாடுகளினதும் விலைமதிப்பும் கணிப்பீடுகளும்		
1. முன்னைய ஆண்டில் பின்பற்றப்பட்ட அடிப்படையுடன் ஒப்பீடும் போது குறித்த ஆண்டு காலப்பகுதியில் தேய்மானம், தீர்ப்பளவு செய்யாத பற்றுக்கள், சந்தேகத்திற்கிடமான பற்றுக்கள், பழைமை வாய்ந்த தன்மை என்பவற்றுக்கான ஏற்பாடுகள் அடங்கலாக ஏதாவது பொறுப்புக்களின் அல்லது ஏற்பாடுகளின் பெறுமான மதிப்பீட்டு அடிப்படையில் அல்லது கணிப்பீட்டு அடிப்படையில் ஏதாவது மாற்றங்கள் இருந்துள்ளனவா?	-	இல்லை
2. அத்தகைய பொறுப்புக்கள், ஏற்பாடுகள் மற்றும் விலைமதிப்பீட்டு அடிப்படையிலும், கணிப்பீட்டு அடிப்படையிலும் காணப்பட்ட மாற்றங்கள் என்பன தொடர்பான விபரங்களை, பின்னிணைப்பு 04 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடுக. உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட அந்தப் பின்னிணைப்பு 04 இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	-	ஏற்புடையதல்ல
1.7 ஐந்தொகை		
1 ஐந்தொகை இணங்காமலிருந்தால், அதிலுள்ள வித்தியாசம் என்ன?		ஏற்றுக்கொள்ளப் படுகின்றது
1.8 கட்டுப்பாட்டுக் கணக்குகள்		
1. பேணப்படுகின்ற கட்டுப்பாட்டுக் கணக்குகள் ஏதுமிருப்பின், அவற்றின் விபரங்களையும் மற்றும் அந்தக் கட்டுப்பாட்டுக் கணக்கு நிலுவைகளுக்கும் விரிவான துணைப் பேரேட்டு நிலுவைகளுக்கும் இடையில் காணப்படும் அவற்றின் வித்தியாசத்தையும், பின்னிணைப்பு 05 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடுக. உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.		அட்டவணை இணைக்கப் பட்டுள்ளது
1.9 வங்கிக் கணக்குகள் இணக்கல்		
1. ஐந்தொகைக் கணக்குத் திகழ்ந்து வங்கி இணக்கல் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா?	ஆம்	
2. வங்கியினால் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட சகல பற்றுக்களும் மற்றும் வரவுகளும் வங்கி இணக்கல் கூற்றில் காட்டப்பட்டுள்ள ஐந்தொகைக் காசுப் புத்தகத்தில் வருகின்ற அத்தகைய காசுப் புத்தகத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளனவா?	ஆம்	

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

ஆம்	இல்லை	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
3. ஆறு மாதங்களாக அல்லது அதற்கு அதிகமான காலம் வங்கியினால் பற்று வைப்பதற்குரிய நிலுவைக் கொடுப்பனவுகள் இருக்கின்றனவா?	இல்லை	
4. காசுப் புத்தகத்தில் ஒரு வாரத்திற்கு அதிகம் பதிவாகியுள்ள ஆளாலும் வங்கியினால் வரவு வைக்கப்படாத ஏதாவது நிலுவைக் கடன்கள் இருக்கின்றனவா?	இல்லை	
5. மேற்கூறப்பட்ட 2 இல் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள பற்றுக்கள் மற்றும் கடன்கள் ஆகியன தொடர்பான விபரங்களை தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடுக.	-	ஏற்புடையதல்ல
1.10 தொங்கு கணக்குகள்		
1. இணக்கல் செய்யப்பட்டுத் தீர்ப்பளவு செய்யப்படுவதற்கும் மற்றும் இணங்காணப்படாத விடயங்களுக்கு இடமளிப்பதற்கும் ஐந்தொகைக் கணக்கில் ஏதாவது பற்றுக் கணக்குகள் அல்லது வருஷக் கணக்குகள் காணப்படுகின்றனவா?	இல்லை	
2. அத்தகைய கணக்குகள் பற்றிய விபரங்களை பின்னிணைப்பு 05 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடுக. உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட அந்தப் பின்னிணைப்பு 05 இத்தடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	-	ஏற்புடையதல்ல
2. வர்த்தக, உற்பத்தி, இலாப நட்டக் கணக்குகள்		
2.1 கணக்கீட்டு அடிப்படை		
1. வருமானமும் வருமதிகளும் அட்டுறு அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றனவா?	ஆம்	
2. சகல செலவினங்களும் அட்டுறு அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றனவா?	ஆம்	
3. ஒரு கணக்கீட்டு அடிப்படையில் கணக்கீடு செய்யப்படாத ஏதாவதொரு வருமானம் அல்லது செலவினம் காணப்படுமாயின், அத்தகைய விடயங்கள் தொடர்பான விபரங்களையும், அத்தகைய நடைமுறைக்கான காரணங்களையும் தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடுக. குறித்த அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.	-	ஏற்புடையதல்ல
4. கணக்கீட்டு அடிப்படையில் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால், அத்தகைய மாற்றங்கள் பற்றிய விபரங்களையும், குறித்த ஆண்டின் நிதிக் கூற்றுக்கள் மீது அத்தகைய மாற்றங்களின் தாக்கம் முதலிய விபரங்களையும் பின்னிணைப்பு 08 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடுக.	-	ஏற்புடையதல்ல
2.2 வருமானத்தை செலவினத்துடன் தொடர்புபடுத்துதல்		
1. வருமானம் ஈட்டல் தொடர்பில் செலவுசெய்யப்பட்ட சகல செலவுகளும் வருமானத்திற்கெதிராக கணக்கில் காட்டப்பட்டுள்ளதா?	ஆம்	
2. ஏதாவதொரு செலவின விடயம் உள்ளடக்கப்படாமலுள்ளதா?	-	
3. ஏதாவதொரு வருமான விடயம் உள்ளடக்கப்படாமலுள்ளதா?	இல்லை	
4. ஏதேனும் வருமான அல்லது செலவின விடயம் உள்ளடக்கப்படாதிருந்திருந்தால், அத்தகைய விடயங்கள் தொடர்பான விபரங்களையும் மற்றும் அதற்கான காரணங்களையும் தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடுக.	இல்லை	
	-	ஏற்புடையதல்ல

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

	ஆம்	இல்லை	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
2.3 விதிவிலக்கான விடயங்கள்			
1. மீண்டெழும் தன்மையில் அல்லாத அல்லது வழமைக்கு மாறான அல்லது விதிவிலக்கான வருமான விடயங்கள் காணப்படுகின்றனவா?	-	இல்லை	
அத்தகைய விடயங்களின் மொத்தத் தொகை எவ்வளவு?	-	-	ஏற்புடையதல்ல
2. மீண்டெழும் தன்மையில் அல்லாத அல்லது வழமைக்கு மாறான அல்லது விதிவிலக்கான செலவின் விடயங்கள் காணப்படுகின்றனவா?	-	இல்லை	
அத்தகைய விடயங்களின் மொத்தத் தொகை எவ்வளவு?	-	-	ஏற்புடையதல்ல
3. மேற்கூறப்பட்ட விதிவிலக்கான விடயங்கள் நீங்கலாக, குறித்த மீளாய்வு ஆண்டு காலப்பகுதி தொடர்பில் எத்தகைய லாப நட்டப் பயன்கள் காணப்படுகின்றன?	-	-	ஏற்புடையதல்ல
2.4 மதிப்பீடுகளும் மற்றும் பகிர்ந்தளிப்புகளும்			
1. ஏதாவது வருமான அல்லது செலவின் விடயம் அல்லது அதன் ஏதாவதொரு பாகம், மதிப்பிடப்பட்ட ஒரு அடிப்படையில், கணக்குக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதா?	-	இல்லை	
2. ஏதாவதொரு பகிர்ந்தளிப்பின் அடிப்படையில் ஏனைய கணக்குகளிலிருந்து வரும் மாற்றல்களை ஏதாவதொரு வருமானம் அல்லது செலவினம் உள்ளடக்கியுள்ளதா?	-	இல்லை	
3. ஏதாவது மதிப்பீடுகள் அல்லது பகிர்ந்தளிப்புகள் எழுந்திருந்தால், அத்தகைய மதிப்பீடுகள், பகிர்ந்தளிப்புகள், மதிப்பீட்டிற்கும் மற்றும் பகிர்ந்தளிப்புக்குமான காரணம், மதிப்பீட்டினதும் மற்றும் பகிர்ந்தளிப்பினதும் அடிப்படை போன்ற விபரங்களை தனியான ஒரு அட்டவணையில் குறிப்பிடுக.	-	-	ஏற்புடையதல்ல
2.5 மூலதனமும் மற்றும் வருமான செலவினமும்			
1. கணக்குகளின் காலப்பகுதிக்கு நீடிக்கலாம் எனும் நன்மைகள், ஏதாவது விடயங்கள் அடங்கிய வருமானத்திற்கெதிரான செலவினம் கணக்கில் காட்டப்பட்டுள்ளதா?	இல்லை	-	
2. நிதி சார்ந்த கட்டணங்கள் அடங்கலாக பொருள் இருப்புக்கள், களஞ்சியங்கள் அல்லது நிலையான சொத்துக்கள் என்பவற்றுடன் நேரடியாக தொடர்புடைய ஏதேனும் செலவுகள், சம்பந்தப்பட்ட சொத்துக்களின் ஆகுசெலவில் உள்ளடக்கப்படாமல், இலாப நட்டக் கணக்கில் தனித்தனியாகக் காட்டப்பட்டுள்ளனவா?	இல்லை	-	
3. நிலையான சொத்துக்களின் கொள்வனவு தொடர்பான வட்டி, மீளளிப்புகள், தள்ளுபடிகள், நிதி சார்ந்த கட்டணங்கள் என்பன இலாப நட்டக் கணக்கிலுள்ள கணக்குக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனவா?	இல்லை	-	

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

2.6 இலாப நட்ட விடயங்களிலுள்ள வித்தியாசங்கள்

1. முன்னைய ஆண்டுடன் ஒத்தீடு செய்யப்பட்டவாறு, இலாப நட்டக் கணக்குகளில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலுள்ள வித்தியாசங்கள் பற்றிய விபரங்களை, பின்னிணைப்பு 09 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடுக. உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட அந்தப் பின்னிணைப்பு 09 இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2.7. ஒதுக்கீட்டுக் கணக்குகள்

1. முன்னைய ஐந்தாண்டுகள் கணக்குத் திகதி வரையான ஒதுக்கீட்டுக் கணக்கு இலாபங்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனவா?

2. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் பிரகாரம், நடைமுறை ஆண்டின் அங்கீகரிக்கப்பட்ட இலாபங்களின் ஒதுக்கீட்டுக் கணக்குகள் முன்மொழியப்பட்டுள்ளனவா?

3. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் பிரகாரம், மிகை ஒதுக்கீட்டுக் கணக்குகளின் தேவையான அங்கீகாரத்தின் நிமித்தம், விடயத்திற்குப் பொறுப்புடைய அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதா?

4. ஒதுக்கீட்டுக் கணக்குகளுக்குக் கிடைக்கக்கூடிய தேறிய மிகைகளை அடைவதில் தீர்ப்பு நிதியத்திற்கான சகல கட்டாயப் பங்களிப்புத் தொகைகளும் அறவிடப்பட்டுள்ளனவா?

2.8. வரவுசெலுத்தீட்டத்துடன் ஒத்தீடுசெய்யப்பட்ட வித்தியாசங்கள்

1. அத்தகைய வரவுசெலுத்தீட்டத்துடனான தற்போதைய காலப்பகுதிற்குரிய கணக்குகளிலுள்ள விடயங்களுக்கு இடையில் காணப்படும் அனைத்து முக்கியமான வித்தியாசங்களையும் பின்னிணைப்பு 10 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் தெளிவாகக் குறிப்பிடுக.

2. வரவுசெலுத்தீட்ட ரீதியில் திட்டமிடப்பட்ட வெளியீட்டுப் பெறுமானத்திற்கும் மற்றும் உண்மையான பெறுமானத்திற்கும் இடையிலான வித்தியாசங்களை பின்னிணைப்பு 10 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் தெளிவாகக் குறிப்பிடுக.

3. நடைமுறைகள்

3.1 பின்வரும் விடயங்கள் தொடர்பில் எழுத்திலான அறிவுரைகள் அடங்கிய ஆவணம் அல்லது கைநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளனவா?

- கொள்முதல்கள்
- விற்பனைகைள்
- பெறுகைகள்
- கொடுப்பனவுகள்
- பொருட்பதிவேட்டுக் கட்டுப்பாடு
- பாதிடு
- மூலதனச் செலவினக் கட்டுப்பாடு
- சொத்துக்களின் பாதுகாப்பும் மற்றும் பராமரிப்பும்
- சம்பளக் கொடுப்பனவுப் பட்டியல்கள்
- அந்நியச்செலாவணி ஒதுக்கீடுகள்
- எப்இஇசி (FEECs)

ஆம்	இல்லை	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
-		அட்டவணை இணைக்கப் பட்டுள்ளது
-		ஏற்புடையதல்ல
-		ஏற்புடையதல்ல
-		ஏற்புடையதல்ல
ஆம்		
		எமது பணியகம் திறந்த சந்தையில் உசாதுணை மற்றும் போபின்-ஈ கருத்திட்டங்களை ஏற்று நிறைவேற்றி வருகின்றது. சந்தையிலுள்ள கிடைப்புத் தன்மையையும் மற்றும் போட்டித் தன்மையையும் பொறுத்து பணிகளைப் பெற்றுக்கொள்கின்றது. ஆதலால், உண்மையான வரவுசெலுத்தீட்டத்தைத் தயாரிப்பது சாத்தியமற்றதாகும்.
ஆம்		ஏற்புடையதல்ல
-		
ஆம்		
ஆம்		
ஆம்		
ஆம்		
ஆம்		
ஆம்		
ஆம்		
ஆம்		
ஆம்		ஏற்புடையதல்ல
-		ஏற்புடையதல்ல
-		

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

ஆம்	இல்ல	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
3.2 பொதுப் பதிவேட்டில், பின்வருவன தொடர்பில் கட்டுப்பாட்டுக் கணக்குகள் பேணப்பட்டுள்ளனவா?		
(a) நிலையான சொத்துக்கள்	ஆம்	
(b) பொருள் இருப்புக்கள்	ஆம்	
(c) வர்த்தகம் சார்ந்த பற்றுக்கள்	ஆம்	தனியாள் பற்றுக் கணக்குகள் பேணப்படுகின்றன.
(d) ஊழியர் பற்றுக்கள்	ஆம்	
(e) வர்த்தகம் சார்ந்த கடன்கள்	ஆம்	தனியாள் பற்றுக் கணக்குகள் பேணப்படுகின்றன.
(f) கிடைக்க வேண்டிய வைப்புக்கள்	ஆம்	
(g) செலுத்த வேண்டிய வைப்புக்கள்	ஆம்	
(h) ஏனையவை (விபரங்களுடன்)	ஆம்	
3.3 ஒரு உள்ளகக் கணக்காய்வு நடைமுறையிலிருக்கின்றதா?	ஆம்	
3.4 கொள்வனவுக் கட்டளைகள், கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்கள், விற்பனைப் பட்டியல்கள், காசுப் பெறுகைகள், பொருட்களின் பெறுகைகள், பொருட்களின் விநியோகக் கட்டளைகள் முதலியன போன்ற கணக்குகளிலுள்ள உண்மையான பதிவுகளை ஆதாரப்படுத்துகின்ற முக்கியமான அனைத்து ஆவணங்கள் தொடர்பிலும் கணித ரீதியான கட்டுப்பாடு இருக்கின்றதா?	ஆம்	
சட்டங்கள், ஒழுங்குவிதிகள் முதலியவற்றை அனுசரித்தல்		
1. அனுப்பிவைக்கப்பட வேண்டுமெனும் சகல வருமான வரிக் கட்டணங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனவா?	ஆம்	
2. வருமான வரிக் கொடுப்பனவு நிலுவைகள் இருக்கின்றனவா?	ஆம்	
3. பெறுமதி சோபிக்கப்பட்ட வரி தொடர்பில் செலுத்த வேண்டிய சகல தொகைகளும் உடனே செலுத்தப்பட்டுள்ளனவா?	ஆம்	-
4. உள்நாட்டு இறைவரிக் கொடுப்பனவுகள் செலுத்தப்படாமை தொடர்பில் ஏதாவது தண்டப்பணங்கள் விதிக்கப்பட்டுள்ளனவா?	ஆம்	-
5. கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தின் ஏற்பாடுகள் அனுசரிக்கப்பட்டுள்ளனவா?	ஆம்	-
6. அந்நியச்செலாவணியுடன் சம்பந்தப்படுகின்ற ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்படுகையில், மத்திய வங்கியிலிருந்து, நாணமாற்றுக் கட்டுப்பாட்டுச் சபையிலிருந்து, திட்டமிடல் அமைச்சிலிருந்து அல்லது ஏனைய அதிகார சபைகளிடமிருந்து தேவையான அங்கீகாரங்கள் பெறப்பட்டுள்ளனவா?	ஆம்	
7. செயற்படுத்தப்படாத ஏதாவது சபைத் தீர்மானங்கள் இருக்கின்றனவா?		
8. அமைச்சரவையிலிருந்து, அமைச்சிலிருந்து அல்லது திறைசேரியிலிருந்து கிடைத்த இணங்காத ஏதாவது பணிப்புரைகள் காணப்படுகின்றனவா?		இல்ல
9. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளும் அனுசரிக்கப்படுகின்றனவா?		இல்ல
உரிய பிரிவுகளின் இலக்கங்களைக் குறிப்பிடுக.		
		-

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

	ஆம்	இல்லை	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
<p>5. நட்டங்கள்</p> <p>1 குறித்த ஆண்டு காலப்பகுதியில் அனுபவித்த அல்லது கண்டறிந்த நட்டங்கள் பற்றிய விபரங்கள் பின்னிணைப்பு 11 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.</p>			ஏற்புடையதல்ல
<p>6. முடங்கிக் கிடக்கும் வளங்கள்</p> <p>1 இயங்குவதற்கு ஆயத்தமான ஆனாலும் இயக்கத்தில்லாத ஏதாவது பொறித்தொகுதிகள், இயந்திராதிகள் அல்லது உபகரணங்கள் இருக்கின்றனவா?</p> <p>2. குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற ஏதாவது பொறித்தொகுதிகள், இயந்திராதிகள் அல்லது உபகரணங்கள் இருக்கின்றனவா?</p> <p>3. ஏதாவது மிகைச் சொத்துக்கள், முடிவுறுத்தப்பட்ட சொத்துக்கள் அல்லது பாவனைக்கொவ்வாத அகற்றக்கூடிய சொத்துக்கள் இருக்கின்றனவா?</p> <p>4. நிறுவப்படவுள்ள ஏதாவது பொறித்தொகுதிகள், இயந்திராதிகள் என்பன இருக்கின்றனவா?</p>	-	இல்லை இல்லை இல்லை இல்லை	
<p>5. முடங்கிக் கிடக்கும் வளங்கள் பற்றிய விபரங்கள் பின்னிணைப்பு 12 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும். உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட படிவம் இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p> <p>7. பொறுப்புப்பணிகளும் ஒப்பந்தங்களும்</p> <p>1. அக்கறைகொண்டிருந்த எவரேனும் பணிப்பாளருடன் அல்லது கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டனவா?</p> <p>அவ்வாறெனில், அத்தகைய பணிப்பாளர்கள் அவர்களின் அக்கறைகளை வெளிப்படுத்தியிருந்தனரா?</p>	-	இல்லை	ஏற்புடையதல்ல அத்தகைய ஒப்பந்தங்கள்
<p>1A சம்பந்தப்பட்ட ஏதாவது தரப்புக் கொடுக்கல்வாங்கல் இருந்தனவா?</p> <p>2 வெளிநாட்டு விநியோகத் தர்ப்புகளுடன் அல்லது கொள்வனவுத் தர்ப்புகளுடன் ஏதாவது ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டனவா?</p> <p>3. ஆகக்குறைந்தவொரு கொள்வவு அல்லது ஆகக்கூடியவொரு விற்பனை தவிர, ஏதேனும் தர்ப்புகளுக்கு ஏதாவது ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டனவா?</p>	-	இல்லை	இந்தப் பணியகம் சென்ட்ரல் இன்ஜினியரிங் சோபிவிஸெஸ் (ப்ரவட்) லிமிற்றட் நிறுவனத்திற்கு (100,000 பங்குகள் @ ரூ.100/- மற்றும் 02 பங்குகள் ரூ 10/-) ஒரு சந்தாத் தர்ப்பாக இருந்துள்ளது. அந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டில் அதன் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
<p>4. ஒப்பந்தங்களை மதிப்பிடும் நடபடிக்கையில், பின்வரும் விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டனவா?</p> <p>(a) அந்நியச்செலாவணி ஆகுசெலவுகள் (b) கடன் காலங்கள்</p>	-		ஏற்புடையதல்ல ஏற்புடையதல்ல
<p>5. உண்மையான ஒப்பந்தப் பெறுமானத்தை விஞ்சி மேற்கொள்ளப்பட்ட வேலையின் இறுதி ஆகுசெலவு தொடர்பில் மூலதன செலவினத்திற்கான அல்லது கொள்வனவுகளுக்கான ஏதாவது ஒப்பந்தங்கள் இருந்தனவா?</p>	-	இல்லை	

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

	ஆம்	இல்லை	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
6 உண்மையான ஒப்பந்தம் வழங்கலின் பின்னர், கேள்வி விலை மனுக்கள் அல்லது விலைக் குறிப்புகள் அழைக்கப்படாமல் ஏதாவதொரு ஒப்பந்தத் தரப்புக்கு அல்லது ஏதாவதொரு விநியோகத் தரப்புக்கு மேலதிக வேலைகளுக்கென ஏதாவது ஒப்பந்தம் வழங்கப்பட்டதா?	-	இல்லை	
அவ்வாறெனில், வழங்கப்பட்ட அந்த வேலை ஒப்பந்தத்தின் பெறுமானம் எவ்வளவு?			
7 உண்மையாக உடன்பட்ட திகதிற்கு பின்னரும் காலம் நீடிக்கப்பட வேண்டுமென்ற ஏதாவது ஒப்பந்தங்கள் இருந்தனவா?	-	இல்லை	
8 ஒப்பந்தத் தரப்புகளினால் கைவிடப்பட்ட ஏதாவது ஒப்பந்தங்கள் இருந்தனவா?	-	இல்லை	
9 கேள்வி விலை மனுக்கள் அல்லது விலைக் குறிப்புகள் அழைக்கப்படாமல் ஏதாவதொரு தரப்புக்கு ஏதாவது ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டனவா?	-	இல்லை	
10 ஒப்பந்தத்தின் நியதிகளையும் நிபந்தனைகளையும் பின்பற்றத் தவறிய ஏதாவது ஒப்பந்தத் தரப்புகள் அல்லது விநியோகத் தரப்புகள் இருந்தனவா?	-	இல்லை	
11 மீளாய்வு ஆண்டு காலப்பகுதியில் ஏதாவதொரு ஒப்பந்தத் தர்ப்புடன் ஏதாவது பிணக்குகள் ஏற்பட்டனவா?	-	இல்லை	
12 கேள்வி விலை மனுக்கள் அல்லது விலைக் குறிப்புகள் அழைக்கப்படாமல் ஏதாவதொரு தரப்புக்கு ஏதாவது ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டனவா?	-	இல்லை	
13 ஒப்பந்தத் தரப்புகளிடமிருந்தும், விநியோகத் தரப்புகளிடமிருந்தும் மற்றும் கொள்வனவுத் தரப்புகளிடமிருந்தும் ஏதாவது தண்டங்கள் அல்லது தண்டப்பணங்கள் அறவிடப்படவுள்ளனவா?	-	இல்லை	ஏற்படையதல்ல
14 குறித்த ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய விபரங்கள் பின்னிணைப்பு 13 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.	-	-	
8 நிகழும் கருத்திட்டம்			
1 நிகழும் மூலதனக் கருத்திட்டங்கள் தொடர்பான விபரங்கள் பின்னிணைப்பு 14 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.	-	இல்லை	
9 பதிவுகீழ்ப்புகள்			
1 பின்வருவன தொடர்பில் குறித்த ஆண்டு காலப்பகுதியில் பதிவுகீழ்க்கப்பட்ட ஏதாவது தொகைகள் இருக்கின்றனவா?			
(a) விற்பனைகள் தொடர்பான பற்றுக்கள்	-	ஆம்	
(b) ஊழியர்களிடமிருந்து வரவேண்டிய பற்றுக்கள்	-	இல்லை	
(c) ஒப்பந்தத் தரப்புகளிடமிருந்தும் மற்றும் விநியோகத் தரப்புகளிடமிருந்தும் வரவேண்டிய பற்றுக்கள்	-	இல்லை	
(d) ஏனைய தரப்புகளிடமிருந்து வரவேண்டிய பற்றுக்கள்	-	இல்லை	
பதிவுகீழ்க்கப்பட்ட தொகைகள் பற்றிய விபரங்களை பின்னிணைப்பு 15 இல் தரப்பட்டுள்ள படிவத்தில் குறிப்பிடுக. உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.	-	-	

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

	ஆம்	இல்லை	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
10 சபைக்கான தகவல்கள்			
1 பின்வருவன தொடர்பில் சபைக்கு வழமையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா?			
(a) இருப்பிலுள்ள சகல வகுதிச் சொத்துக்களினதும் பொருட்பதிவேடுகள் பற்றுக்கள்	-	-	ஆண்டு ரீதியில்
(b) மூலதனக் கருத்திட்டங்கள்,	-	-	மாதாந்த ரீதியில்
(c) உற்பத்தி, சேவைகள் மற்றும் விற்பனைகள் என்பன தொடர்பான இலாப நட்டக் கணக்குகளும் மற்றும் காசுக் கூற்றுக்களும்	-	-	ஏற்புடையதல்ல
(d) வரவுசெலுவத்திட்டத்திற்கெதிரான உண்மையானவற்றின் உறுதிப்படுத்தல்கள்	-	-	ஆண்டு ரீதியில்
(e) காசு பற்றிய எதிர்வுகூறல்கள் சபைக்கு வழமையாக ஏனைய எத்தகைய தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா?	-	-	அரையாண்டு ரீதியில்
	-	-	மாதாந்த ரீதியில்
தகவல்கள் பற்றிய விபரங்களை சபைக்கு வழமையாக சமர்ப்பிக்கப்படும் பின்னிணைப்பு 16 இல் தரப்பட்ட படிவத்தில் குறிப்பிடுக. உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.	ஆம்		அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது
பின்னிணைப்புகளில் காட்டப்பட வேண்டிய தகவல்கள் நிரல் படிவத்திலுள்ள பின்வரும் தலைப்புகளின் கீழ் அட்டவணைப்படுத்தப்படுதல் வேண்டும்.			
பின்னிணைப்பு 1			
1. சொத்துக்கள் வகுதி	}		
2. சொத்துக்கள் மாதிரி			
3. உறுதிசெய்துகொள்ளப்பட்ட விதம்			
4. செவ்வையார்க்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட மொத்தச் சொத்துக்களின் விகிதாசாரம்			
5. பற்றாக்குறைகளின் பெறுமானம்			
6. மிகைகளின் பெறுமானம்			
7. புத்தகங்களில் சீராக்கப்பட்ட பற்றாக்குறைகள்			
8. புத்தகங்களில் சீராக்கப்பட்ட மிகைகள்			
9. பற்றாக்குறைகள் சீராக்கவிருக்கும் ஐந்தொகைக் கணக்குத் திகதி			
10. மிகைகள் சீராக்கவிருக்கும் ஐந்தொகைக் கணக்குத் திகதி			

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்

1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 (ஆ) பிரிவின் பிரகாரம் கணக்குளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கை

	ஆம்	இல்லை	ஏனைய ஏதாவது குறுகிய பதில்
பின்னிணைப்பு 2			
1. சொத்துக்கள் பற்றிய விவரம்	}		கணக்காய்வு நேரத்தில் வழங்க முடியும்
2. நேரடி ஆகுசெலவுக்கும் பின்பற்றப்பட்ட ஆகுசெலவுக்கும் இடையில் வித்தியாசப்படும் ஆகுசெலவு அடிப்படைக் கூறுகள்			
பின்னிணைப்பு 3			
1. பொறுப்பும் ஏற்பாடும் பற்றிய விவரம்	}		ஏற்புடையதல்ல
2. நிஜ பெறுமான அல்லது கணிப்பீட்டு அடிப்படை பற்றிய விவரம்			
3. நிஜ அடிப்படையிலான பெறுமானம்			
4. புதிய பெறுமானக் கணிப்பீட்டு அடிப்படை பற்றிய விவரம்			
5. புதிய அடிப்படையிலான பெறுமானம்			
6. சொத்துக்கள் மீதான விளைவு மாற்றம்			
7. சொத்துக்கள் மீதான விளைவு மாற்றம்			
8. ஏனைய பொறுப்புக்கள் மற்றும் ஒதுக்கீடுகள் மீதான விளைவு மாற்றம்			

	2014	2013	Variation
Income			
Consultancy Fees	2,127,607,435	2,089,142,617	38,464,818
Construction revenue	11,273,975,233	13,043,575,541	(1,769,600,308)
Other Income	147,476,316	153,445,158	(5,968,842)
Finance income	154,451,475	217,808,170	(63,356,695)
	13,703,510,459	15,503,971,486	(1,800,461,027)
Expenditure			
Construction Cost	10,132,060,118	11,838,271,644	(1,706,211,526)
Consultancy Cost	1,355,813,032	1,442,568,165	(86,755,133)
Administration Expenses	1,205,398,792	1,255,752,763	(50,353,971)
Selling & Distribution Expenses	314,175,035	335,210,717	(21,035,682)
Financial Expenses	27,890,447	22,154,752	5,735,695
	13,035,337,424	14,893,958,041	(1,858,620,617)
Surplus of income over expenditure (Before tax)	668,173,035	610,013,445	58,159,590



විගණකාධිපති දෙපාර්තමේන්තුව

கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்

AUDITOR GENERAL'S DEPARTMENT



මගේ අංකය
எனது இல.
My No.

சீசஎன்/பி/சீசீபி/எவ்ஏ/2014

මගේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2016 நவம்பர் 16

தலைவர்,

மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம்.

மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம் (சீசீபி) மற்றும் சீசீபி மற்றும் அதன் துணைக்கம்பனி என்பவற்றின் 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மீது 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை

மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம் (சீசீபி) மற்றும் சீசீபி மற்றும் அதன் துணைக்கம்பனி என்பவற்றின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்றுக்கள் மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்றுக்கள், உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றுக்கள், காசுப்பாய்ச்சல் கூற்றுக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2014 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1957 இன் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபன அதிகாரச்சட்டத்தின் 29(2) ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் பணியகத்தின் ஆண்டறிக்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. துணைக்கம்பனியின் நிதிக்கூற்றுக்கள் உரிய துணைக்கம்பனியின் பணிப்பாளர் சபையால் நியமிக்கப்பட்ட பொது நடைமுறையிலுள்ள பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமொன்றினால் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 13(7)(ஏ) பிரிவின் பிரகாரம், ஒரு விபரமான அறிக்கை பணியகத்தின் தலைவருக்கு காலக்கிரமத்தில் வழங்கப்படும்.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட

අංක 306/72, පොල්දො පාර, බත්තරමුල්ල, ශ්‍රී ලංකාව. - - இல. 306/72, பொல்தாவ வீதி, பத்தரமுல்லை, இலங்கை. - No. 306/72, Polduwa Road, Battaramulla, Sri Lanka

+94-11-2887028-34

+94-11-2887223

oaggov@slt.net.lk

www.auditorgeneral.gov.lk

நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச கணக்காய்வு நியமங்களுக்கு ஒத்தாக (ஐஎஸ்எஸ்ஏ 1000-1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் பணியகத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி பணியகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 மற்றும் 2.3 ஆம் பந்திகளில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 அபிப்பிராயம்

(அ) முனைப்பழியுள்ள அபிப்பிராயம் - தொகுதி

இந்த அறிக்கையின் 2.2 ஆம் மற்றும் 2.3 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகம் மற்றும் அதன் துணைக்கம்பனியின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சல்களினையும் இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

(ஆ) முனைப்பழியுள்ள அபிப்பிராயம் - சீசீபீ

இந்த அறிக்கையின் 2.3 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்தின் 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சல்களினையும் இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 தொகுதியின் நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) வரையறுத்த மத்திய பொறியியல் சேவைகள் (சீஎஸ்எல்), சீசீபீ இன் துணைக்கம்பனியின் கணக்காய்வாளர்கள் பின்வரும் விடயங்களினை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களின் மீது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.



(i) **நிர்மாணிப்பு வருமானம்**

மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்துடன் (சீஈசீபீ) துணைக்கம்பனியால் செய்துகொள்ளப்பட்ட சில நிர்மாண ஒப்பந்தங்கள் தொடர்பிலான ஒப்பந்த உடன்படிக்கைகள் கணக்காய்விற்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால், ரூபா 8,860,283,658 தொகையான ஒப்பந்தப் பெறுமதியின் சரியானதன்மையை சான்றுறுதிப்படுத்த முடியாதிருந்தது. அதற்கிணங்க, ரூபா 860,857,496 தொகையான சீஈசீபீ இடமிருந்தான நிர்மாணிப்பு வருமானமானது நிதிக்கூற்றுக்களில் நியாயமானதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதென குறிப்பிடமுடியாதிருந்தது.

(ii) **ஆதனம், பொறி மற்றும் உபகரணம் மற்றும் இருப்புக்கள்**

துணைக்கம்பனி நிலையான சொத்துக்கள் மற்றும் இருப்புக்களின் வருடாந்த பௌதீக மெய்மையாய்வின் போது இனம்காணப்பட்ட வித்தியாசங்களிற்காக எவ்வித சீராக்கங்களையும் மேற்கொண்டிருக்காததுடன் பயன்படுத்தக்கூடிய நிலையிலில்லாத நிலையான சொத்துக்கள் மற்றும் இருப்புக்களிற்காக எவ்வித ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருக்கவில்லை. அதற்கிணங்க, இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள்: எல்கேஏஎஸ் 36: கழிவுநட்டம் மற்றும் இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள்: எல்கேஏஎஸ் 02: இருப்புக்கள் என்பவற்றிலிருந்து இது வேறுபட்டுள்ளது.

மேலும், துணைக்கம்பனி ரூபா 180,724,757 கிரயத்திலான மொத்தச் சொத்துக்களை மேவுகையெய்து தலைமை அலுவலகம், பொதுத் தளம் மற்றும் அம்பாறை தளத்திலுள்ள நான்கு செயற்திட்ட வேலைத்தளங்கள் என்பவற்றில் வருடாந்த பௌதீக மெய்மையாய்வினை மேற்கொண்டிருக்கவில்லை.

அத்துடன், களஞ்சிய முகாமைத்துவ முறைமையிலிருந்து பெறப்பட்ட விபரமான மற்றும் சுருக்கமான இருப்பு அறிக்கைகளிற்கிடையில் வேறுபாடுகள் வெளிப்பட்டிருந்ததுடன் நிலையான சொத்துக்களின் பொதுப்பேரேட்டு மீதிகளை களஞ்சிய முகாமைத்துவ முறைமையின் மீதிகளில் நேரடியாக இனம்காண முடியாதிருந்தது.

அதற்கிணங்க, நிதிக்கூற்றுக்களில் குறிப்பிடப்பட்ட ஆதனம், பொறி மற்றும் உபகரணம் மற்றும் இருப்புக்களின் உள்ளதன்மை, சரியானதன்மை, மதிப்பீடு மற்றும் பூரணத்தன்மை என்பன தொடர்பில் என்னால் திருப்திகொள்ள முடியாதுள்ளது.

2.3 பணியகத்தின் நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள் (சீசீபீ)

2.3.1 இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுடனான (எல்கேஏஎஸ்) இணக்கம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) எல்கேஏஎஸ் 11 – நிர்மாண ஒப்பந்தம்

ஒவ்வொரு ஒப்பந்தத்திற்காகவும் தனித்தனியான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒவ்வொரு சொத்தினதும் கிரயம் மற்றும் வருமானத்தை தனித்தனியாக இனம்காண்பதற்கான சாத்தியத்தன்மை இருந்த போதிலும் நியமத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு முரணாக நிர்மாண ஒப்பந்தத்தின் எண்ணிக்கையை தனியான ஒப்பந்தமொன்றாக சீசீபீ இனம்கண்டிருந்தது.

(ஆ) எல்கேஏஎஸ் 24 – தொடர்புபட்ட தரப்பினர்கள் மற்றும் தொடர்புபட்ட தரப்பினரின் கொடுக்கல்வாங்கல்கள்

துணைக்கம்பனியின் செயற்பாட்டு நடவடிக்கைகளில் சீசீபீயின் முகாமையின் ஈடுபாடு அதாவது சீசீபீயின் பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) துணைக்கம்பனியின் நிதி முகாமையாளராக வேலையிலீடுதல் மற்றும் சீசீபீயின் தள அலுவலகங்களின் மேலதிகப் பொது முகாமையாளர்கள் துணைக்கம்பனியின் தள அலுவலகங்களின் செயற்பாட்டு முகாமையாளர்களாக வேலையிலீடுபடுதல் என்பன நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

2.3.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறு டி1752 மற்றும் டி1459 ஆம் இலக்க செயற்திட்டங்கள் தொடர்பில் ஒப்பந்த முரண்களெதுவும் இருக்கவில்லை. எவ்வாறாயினும், பூர்த்தியாக்கல் சதவீத முறையை அடிப்படையாகக் கொண்டு 2014 ஆம் ஆண்டிற்கான அந்த செயற்திட்டங்களின் இலாபத்தைக்

கணிப்பீடுசெய்வதிலுள்ள நிச்சயமின்மைகளுக்கான ஏற்பாடாக ரூபா 29,725,756 தொகை கணக்குகளிற்கு எடுக்கப்பட்டிருந்ததன் விளைவாக மீளாய்வாண்டிற்கான வருமானம் ரூபா 18,001,315 ஆல் கூடுதலாகக் காட்டப்பட்டிருந்தது.

- (ஆ) கம்பஹா தள அலுவலகத்திலுள்ள மிகுதியான இருப்பு உருப்படிகளின் விற்பனையிலிருந்து பெறப்பட்ட காசு ரூபா 248,180 தொகையாக இருந்த அதேநேரம் அவ் உருப்படிகளின் புத்தகப் பெறுமதி ரூபா 147,650 ஆக இருந்தது. எவ்வாறாயினும், மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் மேற்படி வித்தியாசம் சீராக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை.
- (இ) இலண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு இணைப்புச் செய்யப்பட்ட அலுவலர்களின் பாவனைக்கான அலுவலக விடுதிகளின் நிர்மாணத்திற்கான ஒப்பந்த தொகை ரூபா 794,805,809 ஆக இருந்தது. மீளாய்வாண்டின் போது சீசீயினால் சமர்ப்பிக்கப்பட்ட கொடுப்பனவுச் சான்றிதழின் பிரகாரம், சான்றுறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் மற்றும் பெறப்பட்ட காசு என்பன முறையே ரூபா 762,904,603 மற்றும் ரூபா 543,902,642 ஆக இருந்தன. எவ்வாறாயினும், ரூபா 109,261,571 கடன்பட்டோர் மீதி மற்றும் ரூபா 4,652,095 வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய மீதி என்பன சர்வதேசப் பிரிவின் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை. ஆகையால், கடன்பட்டோர் மீதி மற்றும் வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய மீதி என்பன அதே தொகைகளால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தன.
- (ஈ) 2014 ஆம் ஆண்டின் போது பெறப்பட்ட பொருட்களிற்காக செலுத்தப்பட்ட ரூபா 1,048,954 தொகை கடன்கொடுத்தோர் மீதியிலிருந்து கழிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால் மீளாய்வாண்டிற்கான கடன்கொடுத்தோர் மீதி அதே தொகையால் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.
- (உ) முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட நிர்மாண ஒப்பந்தங்களுடன் தொடர்புபட்ட ரூபா 4,086,494 மற்றும் ரூபா 210,597 ஆன முறையே பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய மீதிகள் தீர்க்கப்படாமல் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தன.
- (ஊ) முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட ஒன்பது செயற்திட்டங்களுடன் தொடர்புபட்ட ரூபா 701,343,919 ஆன சீராக்கப்பட்ட ஒப்பந்தப் பெறுமதி மீளாய்வாண்டின் ஒப்பந்த வருமானத்தை மதிப்பிடுவதில் கணக்குகளிற்கு எடுத்துவரப்பட்டிருக்கவில்லை. இதன் விளைவாக, நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட நிர்மாண வருமானம் ரூபா 93,795,134 இனால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

ரூபா 59,128,609 மற்றும் ரூபா 77,089,879 தொகையான முறையே பொறியியல் கொள்வனவு ஒப்பந்தப் பிரிவு மற்றும் உசாத்துணைப் பிரிவு என்பவற்றின் கடன்பட்டோர் மீதிகள் 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறு ஐந்து ஆண்டுகளிற்கு மேலாக நிலுவையாக உள்ளதுடன் 2016 மார்ச் 31 வரையிலும் அந்த மீதிகள் அறவிடப்பட்டிருக்கவில்லை.

3.4 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

சீசீபீயின் தள அலுவலகங்கள் உப ஒப்பந்தகாரர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை காண்பிக்குமாறு நிறுத்திவைத்தல் பணத்திற்கான பதிவேட்டை பேணியிருக்காததுடன் மீளாய்வாண்டின் இறுதியிலுள்ளவாறு உப ஒப்பந்தகாரர்களுக்குச் செலுத்த வேண்டிய ரூபா 20,888,711 நிறுத்திவைத்தல் பணத்திற்கான பட்டியல் கணக்காய்விற்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால், நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட செலுத்த வேண்டிய நிறுத்திவைத்தல் பணத்தின் சரியானதன்மை மற்றும் நம்பகத்தன்மையை கணக்காய்வில் உறுதிப்படுத்த முடியாதிருந்தது.

2.3 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

கணக்காய்வில் அவதானிக்கப்பட்ட இணங்காமைச் சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுக்கான தொடர்பு	இணங்காமை
(அ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 14(1) ஆம் பிரிவு	மீளாய்வாண்டிற்கான வரைபு வருடாந்த அறிக்கையின் பிரதியொன்று கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
(ஆ) 1994 யூன் 04 இன் 95 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை	ஒதுக்கப் படிகள், வேதனப் படிகள் மற்றும் தொழில்சார் படிகள் போன்ற பல்வேறு படிகள் பொது திறைசேரியின் அங்கீகாரமில்லாமல் சீசீபீயின் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படை ஊழியர்களிற்குச் செலுத்தப்பட்டிருந்தது.



மீளாய்வாண்டில் செலுத்தப்பட்ட
அத்தகைய படிகளின் மொத்தத்
தொகை ரூபா 228,806,607 ஆக
இருந்தது.

- (இ) 2006 இன் அரசாங்க கொள்வனவு வழிகாட்டிக் கோவையின் 4:2:1 ஆம் வழிகாட்டல் மீளாய்வாண்டிற்காக பிரதான கொள்வனவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) 2002 நவம்பர் 28 ஆந் திகதிய டிஎம்ஏ/2002/(2) ஆம் இலக்க முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களச் சுற்றறிக்கை மற்றும் நிதிப்பிரமாணம் 802(1) சொத்துக்கள் பதிவேடு சீசீபீயின் வடக்கு வீதிப் பிரிவு மற்றும் சர்வதேச பிரிவு என்பவற்றால் போதிய தகவல்களுடன் பேணப்பட்டிருக்கவில்லை.
- (உ) நிதிப்பிரமாணம் 135 கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்களைத் தயாரித்தல், அங்கீகரித்தல் மற்றும் சான்றுறுதிப்படுத்துதல் என்பன சர்வதேசப் பிரிவின் ஒரே உத்தியோகத்தரால் செய்யப்பட்டிருந்தன.

3. நிதிசார் மீளாய்வு

3.1 நிதிசார் விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், மீளாய்வாண்டிற்கான சீசீபீ மற்றும் தொகுதிகளின் தொழிற்பாடுகள் முன்னைய ஆண்டிற்கான முறையே ரூபா 584,746,149 மற்றும் ரூபா 610,013,445 ஆன நேரொத்த வரிக்கு முன்னரான தேறிய இலாபங்களுடன் ஒப்பிடுகையில் முறையே ரூபா 536,383,250 மற்றும் ரூபா 668,173,035 ஆன வரிக்கு முன்னரான தேறிய இலாபத்தை விளைவித்திருந்தமையால் நிதி விளைவுகளில் முறையே ரூபா 48,362,899 வீழ்ச்சியினையும் ரூபா 58,159,590 அதிகரிப்பினையும் சுட்டிக்காட்டுகின்றது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது நிர்மாணித்தல் வருமானம் குறைவடைந்தமையே சீசீபீயின் நிதிக்கூற்றுக்களில் இந்த வீழ்ச்சிக்கான பிரதான காரணமாக பங்களித்திருந்தது.

3.2 பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) சீஈசீபீ அதன் 1,620 ஊழியர்களின் பதவியணியின் பலம் மற்றும் ரூபா 17,027,483,910 மொத்தச் சொத்துக்கள் அடிப்படை என்பவற்றை பயன்படுத்தி மீளாய்வாண்டின் போது ரூபா 536,383,250 வரிக்கு முன்னரான தேறிய இலாபத்தை உழைத்திருந்தது. ஆகையால், சீஈசீபீ இன் மொத்தச் சொத்துக்களின் 3.15 சதவீதத்தை இலாபம் பிரதிநிதித்துவப்படுத்தியது.
- (ஆ) நிர்மாணப் பிரிவின் வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014 இல் ரூபா 13,042,021,420 இலிருந்து ரூபா 11,127,444,260 ஆக குறைவடைந்திருந்தது. இது 14.6 சதவீதம் குறைவடைந்தமையை பிரதிபலிக்கின்றது.
- (இ) மீளாய்வாண்டின் செயற்பாட்டு இலாப எல்லை மற்றும் தேறிய இலாப எல்லை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 3.08 சதவீதம் மற்றும் 2.21 சதவீதமாக இருந்தன. ஆகையால், இலாப எல்லைகள் முறையே 0.25 சதவீதத்தாலும் 0.05 சதவீதத்தாலும் மாத்திரம் அதிகரித்திருந்தன.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

இலங்கையில் தேசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்காக உசாத்துணை வேலைகளை பிரதானமாக மேற்கொள்வதற்கும் அனைத்து தேவையான பௌதீக மற்றும் மனித வளங்களுடன் நிறுவப்பட்ட சீஈசீபீ உசாத்துணைப் பிரிவு அனைத்து வகையான பொறியியல் மதியுரைகளுடன் நாட்டிற்கு சேவைசெய்வதற்கும் 1973 இல் சீஈசீபீ உருவாக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது சீஈசீபீ உசாத்துணை வேலைகளிலீடுபடுவதை விட நிர்மாண வேலைகள் மீது பிரதானமாக கவனம் செலுத்தியிருந்தது.

2014 ஆம் ஆண்டிற்கான பணியகத்தின் செயற்பாட்டு வருமானத்தில் 15.8 சதவீதம் மாத்திரம் மதியுரைகளை வழங்குதல் தொடர்பாக உழைக்கப்பட்டிருந்ததுடன் மிகுதி நிர்மாண வேலைகளிலிருந்து உழைக்கப்பட்டிருந்தது. அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், கட்டிடத் திணைக்களம் போன்ற எண்ணிக்கையான அரச உடைமை நிறுவனங்கள் நிர்மாண வேலைகளை மேற்கொள்வதற்கு காணப்படுகின்றன. ஆனால் சீஈசீபீ மற்றும் அரச

பொறியியல் கூட்டுத்தாபனம் என்பவற்றால் மாத்திரம் உசாத்துணை வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகையால், பணியகம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒதுக்கப்பட்ட கட்டாயப் பணியாகவிருந்த பொறியியல் உசாத்துணை தொடர்பாக சீசீபீ மூலோபாயமானதாக கவனம் செலுத்தியிருக்கவில்லை, ஏனெனில் நிர்மாண வேலைகளில் வணிக விற்பனை மற்றும் வேலைகளின் அளவு உயர்வாக இருப்பதாக தோன்றுகின்றது. பொறியியல் உசாத்துணையை விட நிர்மாண வேலைகள் மீது சார்ந்திருக்கும் உயர் போக்கு, தேசிய நலனில் உள்ள பொறியியல் உசாத்துணை பகுதிகளில் திறம்பட செய்வதற்கு கட்டளை மூலம் வழங்கப்பட்ட மூலோபாய மற்றும் தனிப்பட்ட வாய்ப்பினை சீசீபீ அநேகமாக இழக்கலாம். ஆகையால், சீசீபீயின் பிரதான குறிக்கோள்களை அடைவதற்காக இந்த பிரிவில் அதன் நிபுணர்களை உயர்ந்தளவில் பயன்படுத்துவதன் மூலம் பொறியியல் உசாத்துணை வேலைகள் மீது சீசீபீ அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்.

4.2 சர்ச்சைத் தன்மையிலான கொடுக்கல்வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) எனது முன்னைய ஆண்டுக் கணக்காய்வு அறிக்கைகளில் அறிக்கையிடப்பட்டவாறு, 2012 இல் வீதிச் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு மூலதன மானியமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடமிருந்து சீசீபீயினால் பெறப்பட்ட ரூபா 3,601 மில்லியன் பெறுமதியான சொத்துக்களில் ரூபா 250 மில்லியன் தொகை 2013 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தக் கொடுப்பனவுகளிலிருந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மீளப்பெறப்பட்டிருந்தது. மேலும், இத்தகைய சொத்துக்களின் தொழில்சார் மதிப்பீடு எதுவும் மேற்கொள்ளப்படாமலும் ரூபா 3,351 மில்லியன் மானிய பங்கினை தவிர்க்காமலும் சீசீபீ ரூபா 250 மில்லியனை மாத்திரம் சொத்தாக கணக்கீடு செய்திருந்தது.
- (ஆ) 2009 இன் 09 ஆம் இலக்க தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி அதிகாரச்சட்டம் மற்றும் 2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச்சட்டம் என்பவற்றிற்கு முரணாக காசு அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (என்பீ) மற்றும் பெறுமதி சேர் வரி (வற்) என்பவற்றை சீசீபீ செலுத்துகின்றது.
- (இ) பணியகத்தின் பணிப்பாளர் சபை பொதுத் திறைசேரியிடமிருந்து முன் அனுமதி பெற்றுக்கொள்ளாமல் அதனுடைய பதவியணியினருக்கான ஊக்குவிப்புத் திட்ட எண்ணிக்கை மற்றும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் என்பவற்றை அங்கீகரித்திருந்தது.



- (ஈ) சீசீயியால் மேற்கொள்ளப்பட்ட நிர்மாண ஒப்பந்தங்களின் 90 சதவீதம் அதன் துணைக்கம்பனி அதாவது வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியல் சேவைகள் - சீசீஎஸ்எல் அக் கம்பனியினை ஸ்தாபித்ததன் பிரதான நோக்கமாகவுள்ள போட்டிக் கேள்வியினூடாக ஒப்பந்தங்களை பெறுவதற்கு அவற்றை அனுமதிக்காமல் உப ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.

மேற்படி வேலைகள் சீசீயீ இற்குச் சொந்தமான மனித, பௌதீக மற்றும் ஏனைய வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் துணைக்கம்பனியால் மேற்கொள்ளப்பட்டிருந்தது அதாவது சீசீயீயின் ஒரே பதவியணியினரால் இரண்டு அமைப்புக்களிற்குமான அளவீட்டுப் பட்டியல்கள், மதிப்பீடுகள் மற்றும் சிட்டைகளைத் தயாரித்தல் மேற்கொள்ளப்படுகின்றன என்பது மேலும் அவதானிக்கப்பட்டது.

4.3 முறையற்ற கொடுக்கல்வாங்கல்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) வற் பதிவு இலக்கங்களின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் வற் சிட்டை என்பவற்றைப் பரீட்சிக்காமல் 40 ஒப்பந்தகாரர்களிற்கு சீசீயியால் ரூபா 9,992,930 கூட்டுத்தொகையான பெறுமதி சேர் வரி (வற்) செலுத்தப்பட்டிருந்தது. பின்னர் ஒப்பந்தகாரர்களால் குறிப்பிடப்பட்ட வற் இலக்கங்கள் மற்றும் பெயர்கள் செயற்பாட்டில்லாதிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
- (ஆ) அகுறகொடவில் பாதுகாப்பு தலைமையகத்தின் நிர்மாணத்திற்காக வழங்கப்பட்ட மதியுரைச் சேவைகளுடன் தொடர்புபட்ட ரூபா 169,932,979 கடன்பட்டோர் மீதி 2014 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தன. ரூபா 1,556,900,395 ஒப்பந்த விலையில் 2015 செப்டெம்பர் 18 இலேயே பாதுகாப்பு அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டிலிருந்து இந்த நிர்மாணத்திற்காக மதியுரை சேவைகளை சீசீயீ வழங்கியிருந்ததென மேலும் அவதானிக்கப்பட்டது.

4.4 இனங்காணப்பட்ட நட்டங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2013 யூலை 23 இல் நியம தொழில்நுட்பக் குழுவினால் அனுமதிக்கப்பட்ட 1235 ஆம் இலக்கத்தையுடைய செயற்திட்டத்தின் ஒப்பந்தப் பெறுமதி ரூபா 115,428,867 ஆக இருந்தபோதிலும் அந்த செயற்திட்டத்திற்காக ஏற்பட்ட உள்ளபடியான கிரயம் ரூபா 133,100,436 ஆக இருந்ததுடன் அதில் ரூபா 126,908,006 தொகை மாத்திரம் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டிருந்தது. எனவே, இந்த செயற்திட்டம் மீது சீசீயிற்கு விளைந்த நட்டம் ரூபா 6,192,430 ஆக இருந்தது.

(ஆ) முறையற்ற கணக்கீடு மற்றும் மந்தமான ஒப்பந்த நிர்வாகம் என்பன காரணமாக பணியகத்தால் கையேற்கப்பட்ட 51 நிர்மாண ஒப்பந்த வேலைகள் தொடர்பில் மீளாய்வாண்டின் போது ரூபா 42,473,362 ஆன நட்டம் ஏற்பட்டிருந்தது.

5 மனித வளங்கள் முகாமைத்துவம்

2014 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பணியகத்தின் அங்கீகரித்த மற்றும் உள்ளபடியான பதவியணியினர் முறையே 1,620 மற்றும் 1,369 ஆக இருந்தன. அதற்கிணங்க, அவற்றில் 251 பதவிவெற்றிடங்கள் சகல ஊழியர் வகுதிகளிலும் உள்ள அனுமதிக்கப்பட்ட பதவியணியினரில் காணப்பட்டன. இந்த பதவிவெற்றிடங்களை நிரப்புவதற்கான போதுமான நடவடிக்கை கணக்காய்வில் அவதானிக்கப்பட்டிருக்கவில்லை.

கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

கூட்டிணைந்த திட்டம்

2014 – 2016 காலப்பகுதிக்கான கூட்டிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் 2003 யூன் 02 இன் பிடி 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கைக்கிணங்க பின்வரும் முக்கிய அம்சங்களிற்காக போதியளவு கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

(i) பின்வரும் வகுதிகளின் கீழ் பணியகத்திற்குக் கிடைக்கக்கூடிய தற்போதைய வளங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

- காணி மற்றும் கட்டிடம்
 - தெரிந்த தொழில்நுட்பம் - எப்படி
 - நிர்மாணம் மற்றும் செயற்பாட்டு வசதிகள்
- (ii) முன்னைய மூன்று ஆண்டுகளின் செயற்பாட்டு விளைவின் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (iii) திட்டமிட்ட காலப்பகுதியினுள் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைதலின் பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.
- (iv) நிர்மாணம் மற்றும் உசாத்துணைச் செயற்பாடுகளுக்காக விசேடமான உத்திகள் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
- (v) பணிப்பாளர் சபையினால் திட்டம் அங்கீகரிக்கப்பட்டிருக்காததுடன் நிதியாண்டு ஆரம்பிப்பதற்கு 15 நாட்கள் முன்னர் உரிய அதிகாரசபைகளால் அறிவித்தல் விடப்பட்டிருக்கவில்லை.
- (vi) திட்டம் சுழலும் திட்டமாக வருடாந்தம் மீளாய்வுசெய்யப்பட்டிருக்கவில்லை.

5.2 பாதீட்டுக் கட்டுப்பாடு

பாதிடப்பட்ட மற்றும் உள்ளபடியான எண்களிற்கிடையில் குறிப்பிடத்தக்களவு முரண்கள் அவதானிக்கப்பட்டமையால் பாதீடானது ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுகளிலுள்ள குறைபாடுகள் காலத்திற்குக் காலம் சீர்தரத்தின் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பாக விசேட கவனம் தேவைப்படுகின்றது.

- | | |
|-------------------------------|---|
| (அ) சொத்துக்கள் முகாமைத்துவம் | வீதிச் செயற்திட்டங்களிற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சிடமிருந்து பெறப்பட்ட சொத்துக்கள் மீளாய்வாண்டின் இறுதியிலுள்ளவாறு நிதிக்கூற்றுக்களிற்கு நியாயமாக பெறுமதியிடப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. |
|-------------------------------|---|




- (ஆ) இருப்புக் கட்டுப்பாடு மீளாய்வாண்டின் இறுதியிலுள்ளவாறு
மற்றும் களஞ்சிய வேலைத்தளத்திலுள்ள பொருளிருப்பு
முகாமைத்துவம் நிதிக்கூற்றுக்களிற் குக்
கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.
- (இ) விலைப்பட்டியலிடல் நிர்மாண ஒப்பந்தங்களின் உண்மையான
வேலைகளின் பெறுமதி நிதிக்கூற்றுக்களிற் குக்
கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) கடன்பட்டோர் மற்றும் கூட்டுத்தாபனம் கடன்பட்டோர் மற்றும்
பெறவேண்டியவைகள் மீதிகளை அறவிடுவதற்கு
எவ்வித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.
- (உ) கணக்கீடு சில கொடுக்கல்வாங்கல்கள் முறையாக
கணக்கீடுசெய்யப்பட்டிருக்கவில்லை.

ஒப்பம்: எச்.எம். காமினி விஜேசிங்ஹ
கணக்காய்வாளர் தலைமை அதிபதி

ம.பொ.உ.ப. பின்னணி

ம.பொ.உ.ப. மகாவலிக் கருத்திட்டத்தை (இலங்கையில் மிகப் பெரிய ஆற்று நீர்த்தேக்க அபிவிருத்தி) செயற்படுத்தும் முக்கிய நிறுவனங்களில் ஒரு நிறுவனமாகத் தொழிற்பட்டது. பல கோடி ரூபா பெறுமதியான இத்தகைய கருத்திட்டங்களை செயற்படுத்துவதில், இந்தப் பணியகம் பல சர்வதேச உசாதுணை நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டது. இத்தகைய இணைப்புகளினூடாக இந்தப் பணியகம் வலிமையான பொறியியல் திறனையும் மற்றும் நிபுணத்துவத்தையும் வளர்த்திருந்தது. பாரிய நீர்வலு மற்றும் நீர்ப்பாசனக் கருத்திட்டங்களுடன் இணைந்த உட்கட்டமைப்பு வசதிகள் சம்பந்தப்பட்ட (அணுகு வீதிகள், பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் நீர் விநியோகங்கள்) சகல கருத்திட்டங்களினதும் திட்டமிடல் வடிவமைப்புக்கும் மற்றும் மேற்பார்வைப் பணிக்கும் இந்தப் பணியகம் பொறுப்பாகவிருந்தது. சமூகப் பொருளாதார அம்சங்கள் (மீள்குடியேற்றம், சமுதாய அபிவிருத்தி) மற்றும் சுற்றாடல் ஆய்வுகள் என்பன இந்த சகல பாரிய கருத்திட்டங்களினதும் இன்றியமையாதவொரு பாகமாக விளங்கின.

ம.பொ.உ.ப. பிரதான பிரிவுகள்



சுருக்க விபரம்

இது பொறியியல் உசாதுணை சார்ந்த சேவைகளை வழங்கும் பொருட்டு 1973 ஆம் ஆண்டு தாயிக்கப்பட்டது. பொறியியல் உசாதுணை சார்ந்த சேவைகளைப் பார்க்கவும். பாரிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்குப் பங்களிக்கின்றது. விக்டோரியா, கொத்மலை, ரன்தெனிகல, ரன்டம்பே, மாதுருஓயா, கன்யொன், போவதென்ன, சமனலவெவ, குக்குலேகங்கை மற்றும் கொத்மலை அணைக்கட்டு போன்ற கருத்திட்டங்களுக்கு பங்களித்தது.

தனது ஆரம்பத்திலிருந்தே சுயமாக நிதியீட்டி வெற்றிகரமாக இயங்கி வந்துள்ளது. அரசாங்க வருமானத்திற்கு பங்களிப்பு செய்துள்ளது.

திறமையான, அனுபவம் வாய்ந்த, அதிகம் ஊக்குவிக்கப்பட்ட ஊழியர்படை. 450 இற்கு மேற்பட்ட பொறியியலாளர்கள், 50 இற்கு மேற்பட்ட கட்டடக்கலைஞர்கள், 500 இற்கு மேற்பட்ட தொழில்நுட்ப அலுவலர்கள்.

1995 ஆம் ஆண்டில் நிர்மாணத் துறைக்கு (EPC) வியாபிப்புப் பெற்றது. கட்டிடம், வீதிகள், சுகந்திர வர்த்தக வலயம், பொருளாதார நிலையங்கள், வைத்தியசாலைகள், கைத்தொழில் பேட்டைகள் முதலிய நிர்மாணப் பணிகளில் ஈடுபடுகின்றது.

நாடு பூராகவும் திகன, அனுராதபுரம், காலி, இரத்தினபுரி, பதுளை, கந்தளாய், அம்பாறை, ஜாவத்தை, பத்தரமுல்ல, கம்பஹரா, மஹரகம, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பன்னிரெண்டு பிராந்திய அலுவலகங்களைக் கொண்டு இயங்குகின்றது.

யுத்தத்திற்குப் பிற்பட்ட அபிவிருத்திற்கான அரசாங்கத்தின் பங்காளர்

- ◆ உத்துரு வசந்தய
- ◆ வட பிராந்திய வீதிகள் புனரமைப்புக் கருத்திட்டம்
- ◆ நெகனஹிர நவோதய
- ◆ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிராந்திய அவசரநிலைக் கருத்திட்டம் (CARE)

2007 ஆம் ஆண்டில் மாலைதீவு, இந்தியா, மியன்மார், ஐக்கிய இராச்சியம், தன்சானியா, ருவண்டா, கிழக்காபிரிக்கா பிராந்தியம் போன்ற சர்வதேச சந்தைகளில் பிரவேசித்தது.

சாதகமான நிதி சார்ந்த செயலாற்றுகையைக் காண்பித்த 20 வெற்றிகரமான அரசு உடமை தொழில்முயற்சிகள் (SOE) பட்டியலில் மிகச்சிறந்த நிறுவனம் என்ற நிலையை அடைந்தது.

ம.பொ.உ.ப. 2005 ஆம் ஆண்டிலிருந்து புறழ்விலும் சந்தைப் பங்கிலும் தெதாடர்ச்சியான ஒரு வளர்ச்சியைக் கண்டுள்ளது. LMD என்பது ஒரு முன்னோடி வர்த்தக சஞ்சிகையாகும். இது தற்போதைய வர்த்தக அம்சங்களினதும், முகாமைத்துவ எண்ணக்கருக்களினதும் தகவல் மூலமாக விளங்கியுள்ளது. இந்த சஞ்சிகை அரசாங்கத்திற்கு உரித்தான தொழில்முயற்சிகளினதும் மற்றும் தனியார் துறைக் கம்பனிகளினதும் செயலாற்றுகை தொடர்பான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. நிதி மற்றும் பௌதீக செயலாற்றுகையின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்திற்கு உரித்தான வெற்றிகரமான 20 தொழில்முயற்சிகளில் LMD சஞ்சிகைக்கு சிறப்பிடம் கிடைத்துள்ளது. ம.பொ.உ.ப.முடிவடைந்த 2011-12 ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த 20 SOE களுக்கு இடையில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ம.பொ.உ.ப. 2011 ஆம் ஆண்டில் CESL [(சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்றட்] இன் முற்றிலும் சொந்தமான துணைக் கம்பனியைத் தாயித்து தனது நிர்மாணம் சார்ந்த துறையை நெறிப்படுத்தி வருகின்றது. இந்த CESL தற்பொழுது ம.பொ.உ.ப. ஒரு நிர்மாணக் கரமாகத் தொழிற்படுகின்றது.

2014 ஆம் ஆண்டின் முக்கிய குறிப்புகள்

2014 திசம்பர் இறுதி வரை அடைந்த சாதனைகள் - உசாதுணைப் பிரிவு

◆ வட பிராந்திய வீதிகள் புனர்நிர்மாணக் கருத்திட்டம் (சேசீ)

பொதி/விபரம்	ஒப்பந்தத் தொகை (இ.ரூ.)	பெளதீக முன்னேற்றம் %	குறிப்புகள்
கல்குளத்திற்கும் 230 கி.மீ. மைல் கணுவுக்கும் இடையிலான கண்டி - யாழ்ப்பாண வீதி (A009)	9,592,082,089.00	100	குறித்த இலக்கு காலத்திற்கு முன்னர் கருத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது
230 கி.மீ. கணுவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கண்டி - யாழ்ப்பாண வீதி (A009)	9,532,917,911.00	100	குறித்த இலக்கு காலத்திற்கு முன்னர் கருத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது
நாவற்குளி - காரைதீவு - மன்னார் வீதி (A032)	6,532,500,000.00	100	குறித்த இலக்கு காலத்திற்கு முன்னர் கருத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது
புத்தளம் - மரிச்சிக்கடே - மன்னார் வீதி	9,887,500,000.00	98.3	கருத்திட்டம் நிகழ்கின்றது
AB16, AB18, AB20, AB32 ஆகிய யாழ்ப்பாண வீதிகள்	10,185,000,000.00	100	குறித்த இலக்கு காலத்திற்கு முன்னர் கருத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது
பரந்தன் - முல்லைத்தீவு வீதி (A035)	5,700,000,000.00	100	குறித்த இலக்கு காலத்திற்கு முன்னர் கருத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது
முல்லைத்தீவு - கொக்குலாய் - புல்மோட்டை வீதி (B297)	5,777,446,236.00	100	குறித்த இலக்கு காலத்திற்கு முன்னர் கருத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது
ஒட்டுசூடான் - நெடுங்கேணி வீதி (B334), முல்லைத்தீவு - புளியங்குளம் வீதி (B296)	5,741,303,764.00	100	குறித்த இலக்கு காலத்திற்கு முன்னர் கருத்திட்டம் நிறைவு செய்யப்பட்டது
ஒட்டுமொத்த NRRP கருத்திட்டங்கள்	62,948,750,000.00		

◆ முல்லைத்தீவு - கொக்குலாய் - புல்மோட்டை வீதி (B297)



◆ AB16, AB18, AB20, AB32 ஆகிய யாழ்ப்பாண வீதிகள்



◆ புத்தளம் - முல்லைத்தீவு வீதி (A035)



◆ உள்நாட்டு வங்கி நிதியிடப்பட்ட வீதிகள் புனர்நிர்மாணக் கருத்திட்டம் (டுஐசி)

பொதி/விபரம்	ஒப்பந்தத் தொகை - இ.ரூ.	பௌதீக முன்னேற்றம் %	குறிப்புகள்
நாகொட - நேபொட - அவித்தாவ - லேவந்துவ வீதிகள்	3,199,475,266.71	54	கருத்திட்டம் நிகழ்கின்றது
நாவுல - எலஹர - பள்ளேகம - ஹெட்டிபொல, ஹஸலக்க - ஹந்துன்கமுல வீதிகள்	3,223,310,033.55	12	கருத்திட்டம் நிகழ்கின்றது
ஹப்புத்தல - பொரலந்த - கெப்பெட்டிபொல வீதி	2,445,441,396.83	32	கருத்திட்டம் நிகழ்கின்றது
பொடகம - ஹம்பேகமுல - கல்தொட்ட வீதி	3,915,946,330.81	70	கருத்திட்டம் நிகழ்கின்றது
ஒட்டுமொத்த LBFP	12,784,173,027.90		



◆ பணி நிகழும் நாகொட - நேபொட - அவித்தாவ - லேவந்துவ வீதிகள்



◆ வட பகாதிப் பாகயிர வீதிகள் புனர்நிர்மாணம்



◆ பலாலியிருந்து காங்கேசந்துறை வரையான புகையிரத் வீதி

பொதி/விபரம்	பணிகளின் மொத்த ஆகுசெலவு பில்லியன் இ.ரூ.	பௌதீக முன்னேற்றம் %
மதவாச்சி- மடு வீதி	10.6	100
ஓமந்தை - பலாலி	24.0	100
மடு வீதி - மன்னார்	19.5	95
பலாலி - காங்கேசந்துறை	19.4	95
சமிஞ்சை மற்றும் தொடர்பாடல் கருத்திட்டம்	11.2	88



மதவாச்சியிலிருந்து மடு வீதி வரை



மடு வீதியிலிருந்து தலைமன்னார் வரை



பணி நிகழும் பாதுகாப்பு தலைமையகம்

◆ அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி (DHQC)

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம் இந்தப் பாரிய கருத்திட்டத்திற்கு பொறியியல், கணிய அளவை, நிர்மாண முகாமைத்துவம் ஆகிய சேவைகளை வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் மொத்த ஆகசெலவு 77 பில்லியன் ரூபாவாகும். கருத்திட்டம் அதன் இலக்குகளை அடைவதை நேராக் சிறந்த முறையில் நிகழ்ந்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டு இறுதியளவில் அடைந்த பௌதீக முன்னேற்றம் 35% வீதமாகும்



பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டிடத் தோற்றம்



◆ மாத்தறை - கதிர்காமம் புகையிரத வீதி விரிவாக்கல் கருத்திட்டம்

மாத்தறை - பெலியத்த பிரிவு: 52.0% நிறைவு. பணியின் மொத்த ஆகுசெலவு 36 மில்லியன் ரூபா.

◆ ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை வீடமைப்பு நிர்மாண கருத்திட்டம் - கொழும்பு 14

இந்தக் கருத்திட்டத்தின் மொத்த ஆகுசெலவு 1,350 மில்லியன் ரூபா. இது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.



◆ மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட கருத்திட்டம்

- இந்தக் கருத்திட்டத்தினது கட்டம் ஐ இன் கீழ் 407 ஆய்வுகூடங்களில் 405 ஆய்வுகூடங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
- இந்தக் கருத்திட்டத்தினது கட்டம் ஐஐ இன் கீழ் 414 ஆய்வுகூடங்களில் 363 ஆய்வுகூடங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.



2014 ஆம் ஆண்டில் அடைந்த சாதனைகள் - சர்வதேச பிரிவு



◆ இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரினது வதிவிடக் கட்டிடத்தின் வடிவமைப்பும் நிர்மாணம் - இலக்கம் 35, எவனியு வீதி, புனித ஜோன்ஸ் வீட், இலண்டன்

கட்டிடத்தின் முன்பக்கத் தோற்றம்



கட்டிடத்தின் பின்பக்கத் தோற்றம்

வாடிக்கையாளர் : இலங்கை வெளிவிவகாரங்கள் அமைச்சு
ஆரம்பித்த திகதி : 2009 யூன் 10
நிறைவு செய்த திகதி : 2014 செப்டம்பர் 01
கருத்திட்ட ஆகுசெலவு : ரூ. 794,805,809.23
மொத்த நிலப்பரப்பு : 800 சதுர மீற்றர்



அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் அழகியல் தோற்றம்

◆ அம்பாந்தோட்டை மாவட்டப் பொது வைத்தியசாலை நிர்மாணம்

850 நோயாளர் கட்டிடங்களை இடக்கூடிய இந்த பத்து மாடிக் கட்டிடத்தின் நிர்மாணத்திற்கான ஒப்பந்தம் தனியார் துறைக் கம்பனிகளுடன் போட்டியிட்டு போட்டித்தன்மை வாய்ந்த கேள்வி விலை மனுக்களை சமர்ப்பித்தனூடாக வெற்றிகமான முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதன் மொத்தக் கருத்திட்ட ஆகுசெலவு 1, 654 மில்லியன் ரூபாவாகும். குறித்த கருத்திட்டம் அதன் இலக்கை அடைவதை நோக்கி சிறந்த முறையில் நிகழ்ந்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டு யூலை மாதம் இறுதியில் அடைந்த பொள்தீக் முன்னேற்றம் 70% வீதமாகும்.



பணி நிகழும் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை

◆ இலங்கை மட்டக்களப்பு செங்கலடி கிழக்குப் பல்கலைக்கத்திற்கான கல்விக் கட்டிடத்தொகுதி நிர்மாணம்

பின்வரும் கட்டிடத்தொகுதிகளின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. நிர்மாணப் பணிகளின் மொத்த ஆகுசெலவு 376 மில்லியன் ரூபாவாகும்.

- நூலகத்திற்கான கட்டிடத்தொகுதி நிர்மாணம்
- கலை கலாசார பீடத்திற்கான கட்டிடத்தொகுதி நிர்மாணம்
- விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் பிரிவுக்கான கட்டிடத்தொகுதி நிர்மாணம்



EUSL நூலகக் கட்டிடம்



கலை கலாசார பீடத்திற்கான கட்டிடத்தொகுதி



விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் பிரிவுக்கான கட்டிடத்தொகுதி



◆ மத்திய மாகாண பன்வில் பிரதேச சபைப் பிரிவு ஹலுகங்கை பாலத்தின் வடிவமைப்பும் நிர்மாணமும்

மேற்குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான மொத்த ஆகுசெலவு 34 மில்லியன் ரூபா.

◆ தென் அதிவேக வீதி தென் பாகத்திற்கான வெலிகம இடைமாறலிலுள்ள கட்டண நுழைவாயில் மற்றும் கட்டண அலுவலகக் கட்டிடம் - கட்டம் ஐஐஐ

இந்தக் கருத்திட்டத்தின் மொத்த ஆகுசெலவு 275 மில்லியன் ரூபா. இது ஐந்து மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டது.



கட்டண நுழைவாயில்



கட்டண அலுவலகக் கட்டிடம்

◆ பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கான நான்கு மாடி வாட்டுக் கட்டிடத்தொகுதி நிர்மாணம்

இந்தக் கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டுள்ளன. இதன் ஆகுசெலவு 350 மில்லியன் ரூபா.



◆ திகன விளையாட்டுக் கட்டிடத்தொகுதி நிர்மாணம்

விளையாட்டு மைதானம், நீச்சல் தடாகம், பார்வையாளர் அரங்கு என்பன உள்ளிட்ட மேற்குறித்த விளையாட்டு கட்டிடத்தொகுதி நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான மொத்த ஆகுசெலவு 206 மில்லியன் ரூபா.



விளையாட்டு மைதானம்



நீச்சல் தடாகம்



பார்வையாளர் அரங்கு

◆ யாழ்ப்பாண பொலிஸ் நிலைய நிர்மாணம்

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் அழகியல் தோற்றம்



பணி நிகழும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம்

◆ யாழ்ப்பாண பொலிஸ் நிலைய நிர்மாணம்

இந்தக் கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிணறவு செய்யப்பட்டுள்ளன. புனர்நிர்மாணத்திற்கான மொத்த ஆகுசெலவு 128 மில்லியன் ரூபா.



அண்மைகால விருதுகள்

'மாதிரி கொள்கை வேலைச்சட்டகங்கள், நியமங்கள் மற்றும் வழிகாட்டல்கள்' என்ற கருப்பொருளின் கீழ் மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்திற்கு (ம.பொ.உ.ப.) 'மண்சரிவு அனர்த்தங்கள் குறைப்புக்கான உலக சிறப்பு நிலைய 2014-2017' என்ற விருது' சீன தேசிய மரபுரிமை நிலைய மண்சரிவு அனர்த்த சர்வதேச கூட்டமைப்பின் புகோள ஊக்குவிப்புக் குழுவினால் வழங்கப்பட்டது.

மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்திற்கு 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பிரத்தியேக உசாதுணை சேவையில் அது அடைந்த சாதனைக்காக இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் (IESL) சிறப்பு விருது வழங்கப்பட்டது.



ம.பொ.உ.ப. நிதி நிலை



குறித்த மீளாய்வு ஆண்டு காலப் பகுதிற்கான ம.பொ.உ.ப. பணியகத்தினதும் மற்றும் குழுவினதும் இயக்கச்செயற்பாடுகள் முன்னைய ஆண்டிலிருந்த வரிக்கு முன்னருள்ள அதையொத்த முறையே ரூ.584,746,149 மற்றும் ரூ.610,013,445 ஆகிய தொகைகளுடன் ஒப்பிடும் போது, வரிக்கு முன்னர் முறையே ரூ.536,383,250 மற்றும் ரூ.668,173,035 தொகையான ஒரு இலாபத்தை ஈட்டியிருந்தன. துணைக் கம்பனி தனது

இலாபத்தை 15% வீதத்தால் அதிகரித்துள்ளது. ஆனால், சகல நிர்மாணப் பணிகளும் ம.பொ.உ.ப.

பணியகத்திற்கு முற்றிலும் உரித்தான ஊடுண்டு துணைக் கம்பனிக்கு ஒப்படைக்கப்பட்டதன் காரணத்தால் ம.பொ.உ.ப. இலாபம் 8% வீதத்தால் குறைவடைந்துள்ளது.

ம.பொ.உ.ப. தனது 1369 என்ற அளவான ஊழியர்களையும் மற்றும் 17,027 மில்லியன் ரூபா பெறுமதியான தனது மொத்த சொத்துக்களையும் பயன்படுத்தி 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 536 மில்லியன் ரூபா தேறிய இலாபத்தை (வரிக்கு முன்னர்) ஈட்டியுள்ளது. மேலும் அந்த இலாபமானது பணியகத்தின் மொத்தச் சொத்தில் 3% வீதத்தைப் பிரதிபலிக்கின்றது.

Revenue Variation



பூகோள மற்றும் உள்ளூர் தோற்றம்

CECB Worldwide Projects



CECB Regional & Project Offices

- Base Offices
- Project Offices



விடேமயப்படுத்தப்பட்ட பிரிவுகளும் சேவைகளும்

கட்டிடம் சார்ந்த சேவைகள்
வைத்தியசாலை அபிவிருத்தி
கட்டடக்கலை சார்ந்த சேவைகள்
நிர்மாண வடிவமைப்புகள்
கணிய அளவை
வீதிகளும் பாலங்களும்
புகையிரத வீதி சார்ந்த பணிகள்
துறைமுகம்:கடலோரம் சார்ந்த பணிகள்
விமானநிலைய அபிவிருத்தி
நீர் விநியோகமும் வடிகாலமைப்பும்
நீர்வலுவும் மின்சக்தியும்
மின்சார செலுத்துகையும் மின்சாரப் பகிரந்தளிப்பும்
நீர் வளங்கள் அபிவிருத்தி
தொழில்நுட்ப மதிப்பாய்வு :அணைக்கட்டுப் பாதுகாப்பு
மின்சார மற்றும் எந்திரவியல் பணிகள்
நில அளவை
தகவல் தொழில்நுட்பம் (த.தொ.)
சுற்றாடல் ஆய்வுகள்
கருத்திட்ட முகாமைத்துவம்
புவித்-தொழில்நுட்ப ஆய்வும் மற்றும் ஆய்வுகூட சேவைகளும்




மனித வளங்கள்

ம.பொ.உ.ப. பல துறைகளையும் பிரதிநிதிப்படுத்துகின்ற பல பிரிவுகள் சார்ந்த தொழில்தோர்ச்சியாளர்களும் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களும் அடங்கிய நன்கு தோர்ச்சிபெற்ற, ஊக்குவிக்கப்பட்ட மற்றும் திறமை வாய்ந்த ஒரு மனித வளத்தைக் கொண்டு, நாடளாவிய ரீதியிலும் மற்றும் சர்வதேச அரங்கிலும் பாரியளவான நிர்மாணக் கருத்திட்டங்களையும், உசாதுணை சார்ந்த சேவைகளையும் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய சேவைகளையும் கையாண்டு வருகின்றது. அத்தகைய பிரிவுகளிலுள்ள தொழில்தோர்ச்சியாளர்கள் பின்வருமாறு:

- சிவில் பொறியியலாளர்கள்
- மின் பொறியியலாளர்கள்
- எந்திரப் பொறியியலாளர்கள்
- கட்டடக் கலைஞர்கள்
- கணிய அளவையாளர்கள்
- ஐவு நிபுணர்கள்
- நிதி நிபுணர்கள்
- தொழில்நுட்ப உதவியாளர்கள்
- கணினி வரையுநர்கள் முதலியோர்

ம.பொ.உ.ப. பணியகத்தின் ம.வ. குழுவில் இரண்டு பிரதான பிரிவினர்கள் உள்ளடங்குகின்றனர். தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத ஊழியர்கள் அத்தகைய பிரிவினர்களாவர். ம.பொ.உ.ப. பணியகத்தில் தற்பொழுது 900 எண்ணிக்கைக்கும் அதிகமான தொழில்நுட்ப ஊழியர்களும் 432 தொழில்நுட்பம் சாராத ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். ம.பொ.உ.ப. அனுபவம் வாய்ந்த மற்றும் துல்லியமான ஊழியர்படையினூடாக நிர்மாணம் மற்றும் உசாதுணை ஆகிய பிரிவுகளில் சிறப்புத் தோர்ச்சியை அடைந்து 2014 ஆம் ஆண்டிலும் அரசு துறை நிறுவனங்களுக்கு மத்தியில் முதல் தர நிறுவனமாக மாறிவருகின்றது.



சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்ற்ட்

சென்ட்ரல் இன்ஜினியரிங் சேர்விஸெஸ் (ப்ரைவட்) லிமிற்ற்ட் (ஊநுளுடு) மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்திற்கு (ம.பொ.உ.ப.) முற்றிலும் உரித்தான ஒரு துணைக் கம்பனியாகும். இந்தக் கம்பனி 1982 இன் 17 ஆம் இலக்கக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் 2003 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையறுக்கப்பட்ட ஒரு பொறுப்புக் கம்பனியாகக் கூட்டிணைக்கப்பட்டது.

மலர்ந்து வரும் இந்த கால கட்டத்தின் பயனாக நிர்மாணம் சார்ந்த சேவைகளுக்கான அதிக கிராக்கியினால் உருவாகிய வாய்ப்பைப் பயன்படுத்தும் பொருட்டு, ஊநுளுடு கம்பனி 2011 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் துல்லியமாக இயங்கத் தொடங்கியது. ஊநுளுடு கம்பனி ம.பொ.உ.ப. பணியகத்துடன் இணைந்து பணியாற்றுவதால், கைத்தொழிலில் இருந்து எழுந்த சவால்களை ஏற்று, நிர்மாணம் சார்ந்த முகாமைத்துவத்திலிருந்து வரும் நன்மைகளை அடைந்து, தொழில்நுட்பத்திலும், அதன் கருத்திட்ட முகாமைத்துவ அறிவிலும் பிரகாசித்து வருகின்றது.

கட்டிடங்கள், வீதிகள் பாலங்கள் என்பவற்றின் நிர்மாணத்திலும், நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்புத் திட்டங்களிலும் மற்றும் நகர அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகளிலும் ஒருமுகப்பட்டு சேவையை வழங்குவது இந்த ஊநுளுடு கம்பனியின் பிரதான வர்த்தக நோக்கமாகும். இந்தக் கம்பனி தனது கருத்திட்டத்திற்கு அவசியமான கொங்கிநீட்டு மற்றும் அஸ்பால்ட்டு தகடு முதலிய உற்பத்திகளை உற்பத்தி செய்வதிலும் ஈடுபடுகின்றது.

இந்த ஊநுளுடு கம்பனி அரசு மற்றும் தனியார் ஆகிய இரண்டு துறைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு நிர்மாணம் சார்ந்த சேவைகளை வழங்குகின்றது. கல்வி முதல் அலுவலகக் கட்டிடங்கள், வதிவிடக் கட்டிடங்கள், கைத்தொழில் வசதிகள், விளையாட்டு மைதானங்கள் என்பவற்றுக்கான சுகாதார வசதிகள் உள்ளிட்ட நீச்சல் தடாகங்கள், நீர் விநியோக வடிகாலமைப்புத் திட்டங்கள் முதலியன வரையான அம்சங்கள் நிர்மாணம் சார்ந்த பணிகளில் அடங்குகின்றன.



தூரநோக்கு

இலங்கையில் கைத்தொழிலுக்கான தனித்துவமான முன்மாதிரி நிலையைமாக விளங்குதல்.



செயற்பணி

பேர்தியளவில் மதிக்கப்படுகின்றதும் ஊக்கூவிக்கப்பட்டதும் மற்றும் பயிற்றப்பட்டதுமான ஊழியர்களைக் கொண்டு நவீனத்தின் பால் நகர்ந்து நிர்மாணம் சார்ந்த தொழில்நுட்பத்தில் சிறப்பும்பெற்று விளங்குதல்.

CESL கீழ்காணும் முக்கிய குறிக்கோள்களின் அடிப்படையில் தொழிற்படுகின்றது.

- ◆ ஒரு தொழில் கூட்டமைப்பு அல்லது கூட்டு முயற்சி உறுப்பு நிறுவனம் என்ற ரீதியில் இலங்கையில் தனக்குரித்தான அல்லது இலங்கைக்கு வெளியால் சிவில், மின்சாரம் மற்றும் எந்திரவியல் சார்ந்த பொறியியல் ஆகிய பிரிவுகளிலும் மற்றும் அத்தகைய பிரிவுகளுடன் சம்பந்தப்பட்ட அல்லது துணை அல்லது இடைநேர் சகல விடயங்களிலும் வடிவமைப்பு - நிர்மாணம் மற்றும் டோர்ன்சீ அடிப்படையில் பணிகளைப் பொறுப்பேற்று நிறைவேற்றுதல்.
- ◆ ஒரு தொழில் கூட்டமைப்பு அல்லது கூட்டு முயற்சி உறுப்பு நிறுவனம் என்ற ரீதியில் இலங்கையில் தனக்குரித்தான அல்லது இலங்கைக்கு வெளியால் சிவில், மின்சாரம், எந்திரவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றாடல் பொறியியல் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும், திட்டமிடல், வடிவமைப்பு, நிர்மாண மேற்பார்வை மற்றும் அத்தகைய பொறியியல் பிரிவுகளிலுள்ள இயக்கச்செயற்பாடு சார்ந்த பணிகள் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட அல்லது துணை அல்லது இடைநேர் சகல விடயங்களை அல்லது பணி ஒப்பந்தங்களைப் பொறுப்பேற்று நிறைவேற்றுதல்.
- ◆ ஒரு தொழில் கூட்டமைப்பு அல்லது கூட்டு முயற்சி உறுப்பு நிறுவனம் என்ற ரீதியில் இலங்கையில் தனக்குரித்தான அல்லது இலங்கைக்கு வெளியால் சிவில், மின்சாரம், எந்திரவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றாடல் பொறியியல் ஆகிய பிரிவுகளிலும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் வளங்கள் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளிலும், மற்றும் அத்தகைய பிரிவுகளுடன் சம்பந்தப்பட்ட துணை அல்லது இடைநேர் ஆகிய சகல விடயங்களிலும் கருத்திட்டம் சார்ந்த முகாமைத்துவத்தைப் பொறுப்பேற்று நிறைவேற்றுதல்.

CESL சபைப் பணிப்பாளர்கள்:



பொறியியலாளர் நிகால் ருபசிங்க

தலைவர்

பீஎஸ்சி. (ஆனஸ்ட்.), ப.பி.ப. டிப்ளோமா. (நீரியல் வலு) நோர்வே, சிவில் பொறியியல்., MIE (SL), MICE (UK), உத்தரவுபெற்ற நிலஅளவையாளர்.



பொறியியலாளர் எஸ்.எஸ். எதிரிவீர

CESL நிறைவேற்றப் பணிப்பாளர்

பீஎஸ்சி. பொறியியல் MIE (SL), சிவில் பொறியியல்.



பொறியியலாளர் ஜி.ஈ.ஏ. பியதிலக்க

பணிப்பாளர்

பீஎஸ்சி பொறியியல்., ப.பி.ப.டிப்ளோமா. (நிர்மாண முகாமைத்துவம்), ப.பி.ப. டிப்ளோமா. (நோர்வே), சிவில் பொறியியல்., MIE (SL), MASCE



பொறியியலாளர் எம்.ஏ.பி. ஹேமசந்திர

பணிப்பாளர்

F.I.E.D. (SL), M.I.E.E., M.I. Prod. E



பொறியியலாளர் கே.எஸ்.எஸ். சஹபந்து

பணிப்பாளர்

பீஎஸ்சி. பொறியியல் (ஆனஸ்ட்.), எம்எஸ்சி. பொறியியல், ப.பி.ப.டிப்ளோமா (நீரியல்).

எம்எஸ்சி. (நிர்மாணப் பொறியியல்), சிவில் பொறியியல் (பொருளியல்), MIE (SL), MICE (இலண்டன்), M Cons E (SL), MSSE (SL)



பொறியியலாளர் ரீ.ஈ. விக்ரமரத்ன

பணிப்பாளர்

பீஎஸ்சி. பொறியியல் (ஆனஸ்ட்.), எம்.பொறியியல். (நீரியல்) MICE (இலண்டன்), FIE (SL), சிவில் பொறியியல்.



திரு எஸ்.எம்.என்.எல். சேனாநாயக்க

பணிப்பாளர்

முகாமைத்துவ பீஏசி டிப்ளோமா, FCA - இவர் இலக்கம் 103 1/3, டி மெல் மாவத்தை, சதாம் வீதி, கொழும்பு 01 என்ற முகவரியில் அமைந்துள்ள டியுடொர்வி. பெரோரா என்ட் கம்பனியின் (பட்டயக் கணக்காளர்கள்) பட்டயக் கணக்காளர் ஒருவராவார்.



மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்
மகாவலி அபிவிருத்தி மற்றும் சூற்றாடல் அமச்சு
இலக்கம் 415, பௌத்தாலகோக்க மாவத்தை, கொழும்பு 07, ஸ்ரீ லங்கா
www.cecb.lk